

Aus. \$2.50

ISDN: 1328-1623

தலைப்பு

களம் 5

ஏர் 1



யாழ் நினைவில்
நின்றவை

ஆடி 1998



AMUTHA SURABHI FOOD BAR

FOR ALL KINDS OF SOUTH INDIAN
& SRI LANKAN FOOD & SNACKS

DINE IN, TAKE AWAY OR HOME DELIVERY

(Addl. Charges apply)

CATERING AVAILABLE FOR SPECIAL EVENTS

Tel: (02) 9748 1841, 9748 0990 (H)
131-133 Parramatta Road, Auburn N.S.W. 2144

Prints R Us

21 EDWIN STREET
REGENTS PARK
NSW 2143

Business Cards Letterheads
Envelopes

In addition to our instant printing - to enhance your invitation cards and business stationery - we are introducing new services:

Raised Printing &

Self-Adhesive Address Labels

Personalise your mail, books and business stationery. Ideal as a gift!

PRICES White Coloured

100 labels	\$25	\$35
500 labels	\$35	\$55
1000 labels	\$55	\$80

PHONE/FAX: 9743 9594 MOBILE: 014 603 237

Proudly sponsored by
University of Sydney Union





KALAPPAI

**மனித மனத்தை உழுகின்ற
“கலப்பை”
உலகத் தமிழ்தம் உணர்வை
உயர்த்தி நிற்கும்**

**‘கலப்பை’, சிட்னி
பஸ்கலைக்கழகத்
தமிழ்ச் சங்கத்தின்
காலாண்டுச் சஞ்சிகை**

தனிப்பிரதி :- Aus. \$2.50

ஞூங்முச்சந்தா

உள்நாடு :- Aus. \$10.00

வெளிநாடு :- Aus. \$20.00

பிரசுரிக்கப்பாத படைப்புகளைத்
திரும்ப்ப பெற இயலாது.

ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளல்....

நேசராஜா பாக்கியநாதன்

Tele: (02) 9688 2759

Our Message Bank

Tele: (02) 9294 1238

“KALAPPAI”

Sydney University Tamil Society

P.O. Box 40, Wentworth Bldg.,

University of Sydney, NSW 2006

AUSTRALIA

Email: suts@tig.com.au

Internet Web Site:

<http://homepages.tig.com.au/~suts/>

கலப்பை

பேச்சும் எழுத்தும்.....	2
வாசகர் பக்கம்.....	4
நிலையாத உறவுகள்.....	6
தாகம்.....	8
மருத்துவத்துறையில் 7 அதிசயங்கள்....	10
தாம்பத்தியம்.....	14
பெண்ணடக்கம்.....	17
உலக சாதனங்.....	19
சஞ்சயனின் கடிதம்.....	20
சொல் தொகுத்தற் போட்டி விடைகள்.....	23
Tamil? What's Tamil? Who's Tamil?...24	
யாழ் நினைவில் நின்றவை.....	27
அம்மா.....	30
பார்க்கும் விதம் பலவிதம்.....	32
வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி.....	34
மனத் தைச்சல்.....	37
பிரார்த்தனைகள்.....	44
சொல் நிறப்பல் போட்டி இல 16.....	46
The smile of Murugan.....	47
மனமும் மனிதனும்.....	49
அன்பெனும் அங்குசம்.....	54
விட்டுவிடு.....	58
கல்லிலிருந்து கணனிவரை.....	59
சிட்னியில் தமிழ் நிகழ்ச்சிகள்.....	62
திருவிழா விபரங்கள்.....	64
சிட்னி தமிழ் மன்றத்தின் இலக்கிய விழா.....	65
அம்மா என்றொரு சொந்தம்.....	66
போட்டியா? பொரானமையா?.....	71
உப்புச் சிந்தனால்.....	75
ஆகையினைக் கொன்றுவிடு.....	76
புதுமைய்பித்தர்கள்.....	78
நேரமுகம்-பம்பாய் சௌதரிகள்.....	80
திருமணத்தின் முடிவு சொர்க்கமா?	82
அவுஸ்திரேலியாவின் தமிழ் இலக்கிய.....	84

அட்டைப்படம் - S. குணசிங்கம் (குணா)

ஓவியம் - ஞானசேகரம் சிறநங்கள்

வடிவமைப்பி - கேதீஸ் போன்மயிலைநாதன்

பேச்சும் எழுத்தும்!



அன்பு வாசகன்களுக்கு!

கலப்பையை ஐந்தாவது ஆண்டில் காலடி வைக்க வழிகாட்டிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். நாம் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது. எமது பாதையோ free way இல்லை. கரடு முரடான் நெடிய பாதை, கலப்பையின் எதிர்காலம் வளமானதாகவும், பல மானதாகவும், பல லாண் டுகள் தழைக் கவேண் டும் என் பதே எமது பெருநோக்கு. இதற்கு பல்கலைக்கழகக் கல்வியை தொடரவரும் எமது வருங்கால இனாலை தலைமுறையினர் தாமாக முன்வந்து இப்பணியைத் தொடரவேண்டும். தொடங்காரர்கள் என்பது எமது நம்பிக்கை. அதேவேளை அவர்களது கருத்துக்கள், படைப்புகள், புதிய கேள்விகளில் புலம்பெயர்ந்த எம்க்களுக்கு சென்றுமையை வேண்டும். அவர்களுக்கு கலப்பை என்றுமே களம் அமைக்கத் தவறாது. நிற்க.

மக்கள் சொல்லும் விடயங்கள், கருத்துகள், செய்திகள் பல வகைப்பட்ட ஜினாகங்களினுடோக்மெடியா (media) இது மக்களுக்குச் சென்றுள்ளின்னு. இவை பத்திரிகை, சஞ்சிகை, நூல்கள், சர்வதேச கணிப்பொறி வலயம் (internet), வாணோலி, தொலைக்காட்சி என்ப பலபல. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இவ் வூட்காங்களினுடோகம் தங்களது சிந்தனைகளை, கருத்துக்களை, பூர்த்திரமான புதுமைகளை, சாதனைகளை வெளியிடுத்துல் பெரும்பாலும் இரண்டு வித மனிதச் செயல்முறைகளின் மூலமாக நிகழ்கின்றன. ஒன்று பேச்சு, மற்றது எழுத்து. தமிழர்கள் மத்தியில் கருத்துக்களை தெரியிப்பதற்கு மேற்கூறிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் காணப்பட்டாலும், பேச்சு என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் மேடைப்பேச்சு, பட்மமன்றம், கவியரங்கம், நாடகம் என்பவற்றுடன் வாணோலியும் முக்கிய இடம் பெறுகின்றது.

ஷட்டகம் எதுவாயினும், நாம் ஒரு கருத்தைச் சொல்ல விழையும்போது, சில அம்சங்களை நன்கு கவனிக்கவேண்டும்.

முதலாவதாக, நாம் சொல்ல வருகின்ற விடயத்தில் நல்ல தெளிவு இருக்கவேண்டும். விடயம் நன்கு வரையறைக்கப்பட வேண்டும். அந்த விடயம் முழுமையாக உருப்பெறவேண்டும். இந்த அம்சங்கள் கவனிக்கப்படுமேயானால், நாம் சொல்ல, எழுதப்போகும் விடயத்தை மக்கள் எவ்வாறு, எவ்வளவுக்கு உள்ளங்கீச்சு கொள்கின்றார்கள் என்பதை உணரமுடியும். அதுடன் நாம் எதைச் சொல்ல, எழுத விழைகின்றோமோ அந்த விடயம் எவ்வளவுக்கு பயனுடையதாக, ஆக்கபூர் வமானதாக இருக்கின்றன? என்பதிலும் நாம் விற்பாக இருக்கவேண்டும்.

அன்றாடம் நாம் கேட்கின்ற பேச்கக்கள், வாசிக்கின்ற எத்தனையோ எழுத்துக்களை உற்றி நோக்குவோமானால், பலவற்றில் மேற்கூறிய அம்சங்கள் அற்றதன்மையே புலப்படுகின்றது. ‘மீசை வைத்தவளெல்லாம் பாரதியுமல்ல’; ‘தாடி வைத்தவளெல்லாம் தாக்குமல்ல’ என் பது போல, ஒவ்வாங்களிக்கு(மைக்) பிடித்தவரெல்லாம் சிந்தனையிக்க பேச்சாளனுமல்ல எழுதுகோல் எடுத்தவளெல்லாம் பூர்த்திர எழுத்தாளருமல்ல என்பது தெளிவு. மாறாக, மரியாதை சுற்றேனுமின்றிய ஈனப் பேச்கக்கள்: தம்மையும், மற்றவர்களையும் துபிபாடும் பேச்கக்கள்: தலைகிறந்த சிந்தனையாளர்கள் என்ற வான்கோழிமித்தர்கள் நிகழ்த்தும் பொருளந்த பேச்கக்கள் (speech about nothing): மேடைகளில் நடாத்தப்படும் “அறுவைத் தொழில்”; “மேய்ச்சல் தொழில்”; மற்றவர்களை நக்கல், நெய்யாண்டி செய்தே கைத்தட்டல் வாங்கு வோர், எனப் பேச்சுக்களும், பேச்சாளர்களும் பல வகை. இவற்றையே நாம் பல மேடைகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுக்காகவே வர்ணங்களும் “நாகாக்க” எனக் கருங்கூச சொல்லி தெளிவாகப் புரிய வைக்கின்றார். இருப்பினும் இந்நாட்டில் அருமை பெருமையாக சில நல்ல பேச்கக்களை கேட்பதற்கு சிட்னி வாசிகளான நாம் தவறுவதில்லை. சொல்ல வந்த விடயத்தை சுருக்கமாக, ஆளால் பலரும் புரியும் வகையில் கவாரசியமாக பேசபவர்கள் இவர்கள். இன்னும் பேசமாட்டாரா? இனி எப்போது இவர் பேச்சு கேட்கலாமா? என்ற ஏதிர்பாடுப்பை உண்டாக்குவர்கள். அப்பேச்க்காக காத்திருந்து இருப்பவிலும் ஒரு தனி கைம் உண்டு. இப்பேச்கக்களில் நகைக்கைவை என்பதற்கு அவசியமேயில்லை. ஆனால் நடைக்கச் சுவையைச்

சேர்த்துக்கொள்வதில் தவறுமில்லை. இங்கு பலர் நைகைக்கவேயே மக்களைக் கவர்க்குமிடும் ஒரே வழி என்று பேச வந்த விடயத்தையே நைகைக்க வைத்துவிடுகின்றனர். எமக்கு வேண்டுவது பொழுதுபோக்கா? (அதற்குச் சினிமா இருக்கின்றது) அல்லது அறிவுபூர்வமான, கருத்தாழும் மிகக் கவிடயங்களா?

எம்மிடையே மினிநும் எழுத்தாளர்களும் பல வகையினர், தலையும் வாலுமின்றி சிறுகதை புனைவோர், நான்கு அடுக்கு மொழிகளை வைத்து கட்டுரை வரைவோர், இரண்டு சொற் கள் மட்டும் ஒத்துவரகவிதை(புதுக்கவிதை?) படைப்போர், உருப்படியான சாதனையாளர்களைத் தட்டிக் கொடுக்காது, அவதாராக எழுதுபவர்கள்: நேருக்குநேரு கருத்துக்களால் முடிமோதப்பயந்து தம்மைப் புதிய புனைபெயருக்குள் மறைந்துக்கொள்ளும் எழுத்துவின்றனர்கள்: தமக்கே புரியாத விடயத்தை, புரியாமலே எழுதிப் பெயர் பெற நினைக் கும் புரட்சியாளர்கள்: என்று எழுதுவோரும் பலவிதம். ஆனாலும் எம்மிடையே எழுதிப் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் கஞ்சத்தனமும், கெஞ்சத்தனமும் காட்டாமல் எம்மக்களுக்கு தமது நிறைவான கலையை சமர்ப்பிக்கவேண்டும். அதற்குடன் புதிய இனாம் எழுத்தாளர்களில் பலர் தமக்கை வண்ணம் காட்டிப் பாராட்டும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் கலை மேலும் வளரவேண்டும். பொதுவாக ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? கண்ணியமான எழுத்து, கருத்து நிறைந்த வசனங்கள், மொத்தத்தில் சமுதாயம் பயன்படக்கூடிய ஒரு விடயம் - அதில் போதிந்திருப்பது.

அவுஸ் திரேவியாவைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்து இங்கு வாழும் தமிழ் மக்களின் தொகை குறைவானதே. இவர்களிலும் பெரும்பான்மையானோர் ஆங்கிலத்தில் உயர்கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் தமிழ் மீதான ஆர்வத்தில், தமக்கு கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் தமிழுகு

சேவை செய்யவர்கள். எனவே இங்கு சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் குறைவாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. “ஆஸையில்லா ஊருக்கு இலுப்பை சர்க்கரை” என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் பேச்சென்றாலென்ன, எழுத்தென்றாலென்ன அவற்றில் ஒரளும் தரத்தை எதிர்பார்ப்பது எந்த வகையிலும் பிழை என்று சொல்லமுடியாது. தரம் (quality) என்னும் பதம் ஓய்த்து தன்மை வைத்தாகவே இருப்பதைக் காணகின்றோம். ஆனால் இந்தியாவிலுள்ள, இலங்கையிலுள்ள தமிழ்ப் பேச்சின், எழுத்தின் தரத்தோடு இங்குள்ள தரத்தை ஓய்திடுவது என்பது, சிட்னியின் வாழ்க்கைத் தரத்தை இந்தியாவின், இலங்கையின் வாழ்க்கைத் தரத்துடன் ஓய்த்துப் பார்ப்பது போன்றது. அதேபோல விடயங்களை ஓய்த்து ரதியில் தரங்காணும்போது, அதில் பல காரணிகள் அவதானிக்கப்படவேண்டும். எனவே தரம் என்னும் பொழுது காலம், இப்பு, நபர், சந்தர்ப்பத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படவேண்டும் என்பது எழுத கருத்து.

இருப்பினும் எமக்கென ஒரு தரம் இருக்கவேண்டியது அவசியமாகும். இந்தப் பிரச்சினை மற்றவர்களுக்கு மட்டும்தான், கலப்பைக்கு இல்லையென்று கூறவில்லை. கலப்பை என்றுமே ஒரு புதுமை விரும்பி தொடர்ந்தும் புதுப்பொவிடுன் திகழச் செய்யவேண்டியது உங்கள் பணி. பேச்சென்றாலென்ன, எழுத்தென்றாலென்ன மேற்குறிப் பிடிட விடயங்கள் கவனிக்கப்படுமோயானால், இனிவரும் காலங்களில் பலரும் பயன்பெறும் வகையில் மேலும் பல புதுமைப் படைப்புக்கள், நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்புக்கள் உண்டு. நம் எண்ணிக்கையில் குறைவு இருக்கலாம், ஆனால் பேச்சிலும், எழுத்திலும் தரக்குறைவு இருக்கக்கூடாது.

ஓ! தமிழ!

புதிய உருவெடு!

சிந்தனையில் புதுமை சேர்!

அறிந்து, அளந்து பேச!

அறிவுபூர்வமாய் எழுது!

ஆக்கபூர்வமாய் செயற்படு!

நூர். குழு

ஞானிப்பம்

சொல்லுக சொல்லிற் பயனுடைய
சொல்லறக் சொல்லிற் பயனிலாச் சொல்

நீதிகாரம் 19 குறள் 10

ஒருவன் தனக்கும் பிறருக்கும் பயன்தரத்தக்க சொற்களையே பேச வேண்டும். பயன் தராத சொற்களை பேசுதலைத் தவாக்க வேண்டும்

வாசகர் பக்கம்

கலப்பை வாழியவே

அமுதினும் தமிழ் வளர்க்க
அழகிய நகராம் சிட்டிமிலே
அறிஞர் பலரின் உழைப்பினால்
அமைந்து வந்த கலப்பையே!

உற்ற நல் கட்டுரைகள்
உவகை ஊட்டும் கவிதைகள்
உணர்கைத் தூண்டும் சிறுகடைகள்
உவந்து அளிக்கும் கலப்பையே!

பாரினில் இன்பத்தமிழ் பரவவே
பாட்டுக்கொரு கவியின் கனவு
நனவாகவே
பாடுபடும் அறிஞரில்லை கைவண்ணத்தில்
பவனி வரும் கலப்பையே!

சாலவும் பெரிய சோதனைகள் வந்திடினும்
நாதனைகள் பல படைத்து
சாகாவரத்துடன் இம்மாநிலங் தன்னிலே
சர்வகலைப் பொக்கிவுமே, நீ வாழியவே!

-ஜயந்தினி புஷ்பவதி குளரத்தினம்

கலங்கரை விளக்கம்

கரம் தனில்
தவழ்கிறது கலப்பை - இச்
சிறப்பை
மனம் தனில் புதைத்திட்ட
தமிழ்த்தாயே வணக்கம்

தங்கத் திருநாட்டில்
தமிழின் தபந்தினை
தராதரத்துடன்
தக்கவைத்துக் கொண்டிருக்கும்
கலப்பைக் கண்மணியே . . .

தாய் நாட்டினின்றும் - இச்
சேய் நாட்டில் வந்து
தமிழை மறக்காதிருக்க - இவ்
அமுதை அன்னி வழங்கும் - இதோ
பல்கலைக்கழகப் பூக்களே . . .

கடல் நடுவில் தத்தரிக்கும்
மாலுமிக்கு வழிகாட்டி
கலங்கரை விளக்கம் - இங்கு
தமிழ் வயலில்
தமிழ் விதைக்கப்படுவதற்கு - இக்
கலப்பை - ஓர்
கலங்கரை விளக்கமே.

அங்கிருந்து இங்குவந்து
நம்மனதில் பன்னிகொண்டு - பல
நெஞ்சங்களை கொள்ளலை கொண்டு
சீர்குலையும் தமிழை
சீர் படுத்தி
சிறப்புநடை செய்வதைன் . . .

நாலாண்டில் குரல் பதிக்கும் - இந்
நாட்டன் - இந்
நாளில் - கழக மாணவர்
தோனில் உள்ள
தமிழ்ச் சுறை தான் என்னவன்றோ . . .

தனிர் விட்டு வளரும் - இக்
கலப்பைக் குழந்தைக்கு
குளிர் பட்டு வந்திருக்கும் - எம்
உவக்கை சபையினருக்கு
தமிர் ஊற்ற பால்வேண்டும் - இங்கு
தமிழ் வளர்க்க கலப்பை வேண்டும்.

நன்றி - வணக்கம்
- முரளி கண்ணன் -

தலைவர்

சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்

ஐயா!

கடந்த வருடம் தங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்துடன் எமது பல்கலைக்கழக சஞ்சீத நாட்டிய சங்கத்திற்கு நட்பு கிடைத்ததையிட்டு பேருவகை அடைகின்றோம். வருடாவருடம் எமது கலை, இலக்கிய நிகழ்வுகளையும், ஆசிக்கங்களையும் கீதம் என்னும் ஆண்டுமூல் மூலம் வெளியிட்டு வருகின்றோம். இந்தவகையில் கடந்த வருட வெளியிட்டுக்கு உங்கள் தமிழ்ச் சங்கத்தின் பேருதலி கிடைத்ததையிட்டு உங்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். எமது இந்த இரு ஆசிக்களினுடையனநட்பானது தொடர்ந்தும் பல கலை, இலக்கிய சேவைகளான ஆற்ற உதவேள்ளும் என விரும்புகின்றோம். மேலும் இவ்விரு சங்கங்களும் பல்பரம் எமது வெளியிடுகளை(கலப்பை, கீதம்) பரிமாறுவதன்மூலம் தத்தம் செயற்றாடுகளை மற்ற அங்கத்தவர்களுக்கு அறிய ஏதுவாரிக்கும் மீண்டும் நன்றி கூறி விடைப்பேறுகின்றேன்.

இப்படிக்கு

க.ச.செந்தில் குமரன், தலைவர்,
சங்சீத நாட்டிய சங்கம், போதனைப் பல்கலைக்கழகம்

வாழ்க தமிழ்!

அன்புடையீர், வணக்கம். கடவு கடந்து வாழும் தமிழ் மக்களையிட உங்களை இக்கடிதம் வாமிலாக தொடர்பு கொள்ளுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் ஒரு வளரும் பத்திரிகையாளன். உலக தமிழ் வாணோலிகள், தமிழ்ச் சங்கம் மற்றும் பல தமிழ் இயக்க, அமைப்புகளின் செயல்பாடுகள் நிலை தமிழ் பத்திரிகைகளின் செயல்பாடு பேரங்காற்றினைக் கட்டுரை வடிவில் படைத்து வருகிறேன். ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கம் மற்றும் உங்கள் கலப்பை இதழ் பற்றி தகவல் அளித்தல் அவை எனக்கு கட்டுரை படைத்து அதன்மூலம் ஆஸ்திரேலியா தமிழ், கலப்பை இதழ் இவற்றின் புகழ் தமிழக மக்களுக்கு உலக தமிழ் அனைவரும் அறிய வாய்ப்பு ஏற்படும். வெகு சிரமப்பட்டு உங்கள் முகவரி அறிந்து தொடர்பு கொள்கிறேன். உங்களின் பதில் மதிலை வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தங்களின் தகவல்கள் பல தமிழ் உள்ளங்களுக்கு நல்ல விருந்துள்ளதும்.

என்றும் தமிழ் உணர்வுடன்

C. சாம்டெலிட், இராணுப்பேட்டை

வாழ்த்துகின்றேன்

குறு பரப்புக் கூந்து வந்து
குறியீய உழுது கலப்பை - இங்கு
காக்குத்தை உழுது பார்க்கின்றேதே.....!
ஏற்பட்ட குறியீய உழுதான் உழவன்
எழுத்தானி பூட்டி இத்தரணீய உழுகின்றனர் - இவர்கள்
இது எப்படிச் சாத்தியமாகின்றது.....?

மனஸ் பரப்பை உழுத கலப்பை
மனிச மனங்களின் மனப்பரப்பை உழுது
நார்சிந்தனைகளை விஷத்தது கணியாகத் தருகின்றேதே.....!

இவர்கள் உழுப்பைப் பார்க்கும் போது
வியப்பாக இருக்கின்றது - ஆழம்
கூப்புபக் கூட இனிப்பாய் பிறிந்துதருவதே இக்கூப்பை

இன்று அகவை நான்கு காணும் கலப்பை
நாளை உலகை ஆள வாழ்த்துகின்றேன்.

என்றும் அன்புடன் கு. கௌதமன்

நிலையாத உறவுகள்

சரசம்மாள் சிங்கப்பூர் விமான நிலையத்திலே யாழ் ப் பாணம் நோக் கிப் பறந்து கொண்டுடிருந்தாள். ஆனால் அவளின் மனமோ கடந்த காலத்தை அசைவு போட்டபடி இருந்தது. நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களைல்லாம் எதிரில் நடப்பவை போலிருந்தன.

“அம்மா! செல்ல அம்மா! நீங்க ஒரு ஆந்தான் என்க்குள்ள ஒரே ஒரு பிரண்ட் (friend), அப் பாவுக் கு ஒன்றும் விளங்காது எடுத்ததுக்கெல்லாம் கேள்விதான் கேட்பார்.” என்று தானை மாறிமாறி புகழ் படியபடி நின்றான் அன்பு மகன் சங்கர்.

சரசம்மாள் சாருகாசனின் ஒன் ஒரு பிள்ளைதான் சங்கர், பல வருடங்களாகப் பிள்ளை இல்லாதிருந்து பிறந்த பிள்ளை என்பதனால் கண்ணியைப் பணியைப் போன்று பார்டிச்சராப்டி வளர்த்தனர். என்னதான் சங்கர் செல்லப் பிள்ளையாக இருந்த போதும் சாருகாசன் கட்டுப்பாட்டுதலும் கண்டிப்புதலும் வளர்த்து வந்தார். ஆழிமூழ் சரசம்மாளின் மனம் கணவனின் மனம் மோன்று கண்டிப்பானதன்று. இகிய மனமென்பதால் மகன் கேட்பது எல்லாவற்றிற்கும் தலையாட்டி விடுவான்.

“சரக நீ சங்கருக்கு அதிகமாச் செல்லங் கொடுக்கிறாய் வளர்ந்ததுக்கப்பறும் அதே மாதிரிப் பாசத்தோட அவனிருப்பானென்றாக் சரிதான்” என்று சாருகாசன் கூறிய போது, “உங்களுக்குப் சங்கரைப் பற்றித் தெரியாது, அவனுக்கு அம்மா என்றால் உமியா” என்று கணவனுக்கு மறுபதிலிருந்தான் சரசம்மாள்.

காலம் வெகு விரைவாகச் கழன்றது, சங்கர் ஒரு வாறு பல் கலைக் கழகம் சென்று பொறியியலாளராகப் பட்டம் பெற்றான். மகனுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து நிருமணம் செய்து வைத் தனர். கல்யாணமாகி மூன்று

மாதத்திலேயே மனைவியையும் அழைத்துக் கொண்டு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டான் சங்கர். போய் ஓர் இரு மாதங்கள் தொடர்ந்து கடிதம் வந்தது ஆனால் பின்பு ஆடிக் கொருக்கா அமாவாசைக்கொருக்காதான் அன்பு மகனின் முகவரையைக் கண்டனர் பெற்றோர். சாருகாசனுக்கோ நோய் விரைவாகப் பிதித்துக் கொண்டது. வயதும் போய் விட்டதால் பிரச்சினைக் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாதென்று கைவிரித் து விட்டார் வைத்தியர். மகனுக்குத் தந்தியிடத்துச் சொன்ன போது தற்போதைய குழநிலையில் வரமுடியாதென்று பதில் வந்தது. சரசம்மானுக்கு மகன் வராதது ஒருபக்கம் மனவேதனையாக இருந்த போதும் அவன் அங்கு எத்தனை கண்டப்படுகிறானே என்று எண்ணி மனதைச் சமாதானப்படுத்தி கொண்டான். கணவன் பரம்பதம் அடைந்த பின் ஊரில் தனக்கு யாருமின்மையால் மகனுடன் போய் வாழ முடிவு செய்தார். சரசம்மாள், விதியோ அவளின் முடிவறிந்து சிரித்தது. ஒருவாறு பாடுபட்டு சரசம்மாள் வெளிநாடு வந்து சேர்ந்தான், மகனும் மருமகனும் அவனை இன்முகத்துடன் வரவேற்றனர்.

“அம்மா! நீங்களேன் சமைக்கிறியள் இங்கால வந்து கம்மா இருங்கோ” என்று மகனும் “ஓம் மாமி இந்த வயக போன காலத்திலை நீங்க களேன் சமைப்பான்? நான் தான் இருக்கிறேனே” என்று மருமகனும் உச்சித்த உபசரிப்பிலேயே தன்னை மறந்து மனம் மகிழ்ந்து போனாள் சரசம்மாள்.

ஆனால் அவளின் சங்கோஷமோ ஒரு மாதம் கூட நிதிக்கவில்லை. “அம்மா உங்களோடை ஒரு விளையம் பறய வேணும்” என்றபடி அதிகாலையில் தாமின் அறைக்கு வந்தான் சங்கர். “என்ன அப்ப ஏதாவது செய்து தர வேணுமோ?” என்று கேட்டான் தாய். “அது வந்து இன்னைத்துக் கொரோவின்றை

பிரண்ட்ஸ் (friends) கொஞ்சப் பேர் இரவைக்குச் சாப்பாட்டிற்கு வருவினம் அதனால் அவை வந்திருக்கேக்கை நீங்க முன்னுக்கு வராதேங்கோ” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டன் அருமை மகன்.

சரசம்மானுக்கு ஜிரணிக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. “ஓ . . . அதுக்கென்றாசா இனம் பிள்ளைகளோடை நான் என்னத்தைக் கணத்தீர்க்க, அறைக்க இருந்தனைண்டாலும் நாலு தேவரத்தைப் பாடமாக்குவன்” என்று அதிர்ச்சியை ஒருவாறு சமாளித்தான்.

இவ்வாறு சரசம்மாவுக்கு நினமும் ஏதாவதோரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு செல்லாதே அதைத்தொடாதே என்று பல புதிய சுட்டங்கள் இவை எல்லாவற்றையும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டபடி ஏற்றுக் கொண்டாள் சரசம்மான்.

ஆனாலும் விதிமின் சோதனைகள் அத்தோடு விட்பாடில்லை. ஒரு நாள் வீட்டிற்கு கணவனும் மனைவியும் கண்ணட போட்டபடி வந்து சேர்ந்தனர். சத்தம் கேட்ட சரசம்மான்

“சங்கர் ஏதாவது பிரச்சனையோ?” என்று தயங்கியவாறு கேட்டாள்.

“அது வந்து ஒன்றுமில்லையென்று என்று சங்கர் கூறியிட்டிரு முன் “என்ன்றுமில்லை என்று பொய் சொல்லுகிறியன் பிரச்சினையைச் சொல்லுங்கோவன்” என்று மனைவி அதிரடி கொடுக்க மகன் தாயின் பக்கம் திரும்பினான்.

“அது வந்து ஒன்றுமில்லையென்று சரோஜினின்றை சொந்தக்காரர்கள் ரெண்டுபோ அமீரிக்காவில் இருந்து வருகினம் அவை கொஞ்சம் பெரிய இடத்து ஆக்கள் அதுதான் இங்க நிக்க அறை பத்தாது” என்று தலையைச் சொறிந்தான் சங்கர்.

சரசம்மானுக்கு உடனேயே புரிந்துவிட்டது. “அதுக்கென்னப்பா என்ற அறையை நான் தாறேன் அதில் அவை நிக்கட்டும்” என்றாள்

சரசம்மான்.

“அதோயம்மா அவை இங்க வந்த நிக்கும் வரைக்கும் உங்களை நாங்கள் ஒரு எஸ்டாஸ் ஹைம் (elder's home) கொண்டு போய் விடலாமென்று நினைக்கிறீம், அப்ப உங்களுக்கும் வசதியாக இருக்கும்” என்று சங்கர் சொல்லி முடிக்கு முன் சரசம்மாளின் இதயமே கக்கு நூற்றாக வெடிப்பது போல் இருந்தது. சரசம்மான் மகனையே வெறிந்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“என்னம்மா உங்களுக்கு ஒக்கே தானேம்மா, ஆக ஒரு மாசம் தானேம்மா”

“அ..... ஓம் உங்களுக்குச் சுக்கமென்றால் எனக்கும் சரி” என்று பொங்கி வந்த மனவேதனையை அடக்கியவாறு பதிலளித்தாள் அன்புத்தாய்.

மறுநாள் தனது புதிய வதிவிடத்தை கற்றிப் பார்த்தவாறு அறைக்குள் வந்து அமர்ந்தாள் சரசம்மான். தான் சங்கரை எப்படியெல்லாம் வளர்த்தாள் என்பதை மீண்டும் நினைத்துப் பார்த்தாள். ஒரு நிமிடம் கூட அவனைப் பிரியாது அவன் மீது அன்பு மழை பொழிந்து வளர்த்தாள். அவனுக்கொரு சிறு தடிமன் கண்டால் கூட இரவு முழுதும் விழித்திருந்து வியாவை துடைத்து விடுவாள். தான் உண்ண மறந்த போதும் அருமை மகனுக்கு உணவுட்ட மறந்து கிடையாது. ஒரு நாள் கூட மகனை உறுக்கி ஒரு வார்த்தை அவன் சொன்னதே கிடையாது. இப்படியெல்லாம் கீராட்டி வளர்த்த பின்னை, இன்று என்பதை நினைக்க அவனுக்கு அழுகை மடை திறந்து வெள்ளம் போல் பாய்ந்தது.

இரண்டு வாரங்களாக அந்திய மனிதர்கள் மத்தியில் தானுண்டு தன் அறையுண்டு என்று இருந்த சரசம்மாவிற்கு மகன் தன்னைப் பார்க்க வராத போதும் அவ்வளவு பெரிதாகப் படவில்லை. சரசம்மான் இப்பொழுது ஒரு உலகநிந்த பெண்ணாக மாறியிருந்தாள். தான் எதைத்தேடி தன் மகனிடம் வந்தாளோ அது அங்கு கிடைக்காத போது இனிமேலும்

சொந்த பந்த மென்று கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது வீண் என்று எண்ணியவாறு ஒரு முடிவிற்கு வந்தாள். தான் வதியும் இடத்தின் அதிகாரியைப் பார்த்து தன்னிடமிருந்த பணம் எல்லாவற்றையும் கொடுத்து தனக்கு ஊருக்குப் போக கீட்டு எடுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டாள்.

“டு யு வான்ட் மீ ரெல் யுவர் சன்” என்று அதிகாரி கேட்ட போது இல்லை என்று தலையசைத்தாள். தாய் இருக்கிறாளா இல்லையா வென்று கூடத் தெரியாத பிள்ளைக்கு சொல்லிக் கொண்டு போகத் தேவையில்லை. ஊரில் மகன் இல்லாவிடியும் அந்திய மக்கள் மத்தியில் இயந்திரம் போல் வழங்க தேவையில்லை. கூழோ, கஞ் சியோ குடித் தாலும் மனமிழ்மத்தியோடும் மனச் சந்தோஷத்தோடும் வழங்கப்படும். கணவன் முன்பு ஒருமுறை தன்னை மகனுக்கு அதிக செல்லும் கொடுத்து வளர்க்க வேண்டாமென்று எச்சித்தது அவள்

நினைவுக்கு வந்தது.

அவளை அறியாமலே இரண்டு சொட்டுக் கண்ணீர் அவள் கண்ணம் வழியே வழிந்தது. பக்கத்துப் பயணி “ஆர் யு ஆல்ரைட்?” என்று கேட்கவே தன்னை குதாகிறத்துக் கொண்டாள் சரசம்மாள்.

“யெங் ஜ் ஆம் ஆல்ரைட்” என்றவாறு ஐஞ்சல் வழியே வெண்முகில் கூட்டங்களை பார்த்தவாறு தானும் அந்த வெண்முகில்கள் போல் பாரமின்றிப் பறப்பது போல் உணர்ந்தாள். விமானம் கூடத் தன்னுள் ஓர் மாசற்ற அன்புத்தாய் இருப்பதை உணர்ந்ததைப் போன்று உற்சாகத்தில் விண்ணைக் கிழித்துக் கொண்டு கிழக்கு நோக்கி பறக்கத் தொடங்கியது. அறியாமையால் ஒரு மகன் அன்பு அன்னையை இழக்கிறான்.

தமிழ் அடிமை

தாகம்

கறுங்கஹது

மாந்துகளா ரௌபு

கடலோரத்தின் அருகே ஒரு கிணறு. அந்தக் கிணற்றைப் பார்த்து கடல் சொன்னது, “உனக்கு வெட்கமாக இல்லை. கொஞ்சம் தன்னீரை வைத்துக் கொண்டு தனியாக இருக்கிறாயே! பேசாமல் என்னோடு சேர்ந்து விடு.”

கிணறு சொன்னது, “கடலே! நீ பெரியவன். நான் சிறியவன். ஆனால் நான் உன்னோடு சேரமுடியாது. இருவரும் தனித்தனியே இருப்பதுதான் நல்லது.”

கடலுக்கு கோபம் வந்தது. “உனக்கு திமிரா? நான் நினைத்தால் உன்னை அழித்து விடுவேன்.”

கிணறு மெள்ளமாய் பேசியது. “நான் சிறியதாய் இருக்கின்றேன். ஆனால் எனக்கு எந்தத் திமிரும் இல்லை. உன்னைப் பார்த்துப் பொறாமையைப் படவும் இல்லை. மேலும் நான் சிறிதாக இருந்த போதும் மக்களின் தாகத்தை தீர்க்கின்றேன். எவ்வளவு பெரியவன் நீ. உன்னால் மக்களின் தாகம் தீர்க்க முடியுமா?”

கடல் மெள்ளியாகியது.

THURAI RAJAH SOLICITOR

THE CHAMBERS

LEVEL 11, 370 PITT STREET, SYDNEY NSW 2000

APPOINTMENTS CALL: (02) 9267 8810

- ❖ Administrative Law
- ❖ Business Agreements
- ❖ Banking / Finance
- ❖ Bankruptcy
- ❖ Commercial Leases
- ❖ Criminal Matters
- ❖ Corporation Law
- ❖ Debts / Insolvency
- ❖ Environment Law
- ❖ Family Law
- ❖ General Legal Advice
- ❖ Immigration Problems
- ❖ Public Liability Claims
- ❖ Personal Injuries & Damage Claims
- ❖ Power of Attorney
- ❖ Real Estate Sales & Purchases
- ❖ Small Business Advice
- ❖ Traffic Offences
- ❖ Trade Practices Law
- ❖ Wills Probates & Estate Claims
- ❖ Workers Compensation

CONVEYANCING

When it comes to buying or selling a property do not make a move without a solicitor. Conveyancing is much more than paper work!

LITIGATION

We advise we negotiate we prepare and arrange court proceedings for all areas of litigation.

IMMIGRATION

Immigration Agent No. 53030.

We accept instructions and offer complete migration service.

APPOINTMENTS CALL: (02) 9634 1170
40 COUNTY DRIVE, CHERRYBROOK NSW 2126

THE CHAMBERS OF THURAI RAJAH ARE GRATEFULLY SOUGHT AFTER IN THE HIGH COURT OF NEW SOUTH WALES AND THE SUPREME COURT OF NEW SOUTH WALES. THE ATTORNEY AT LAW IS THE SUPERIOR COURT OF NEW SOUTH WALES.

மருத்துவத்துறையில் ஏழு அதிசயங்கள்

சிட்னி பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு
விழாவின் போது ஆற்றப்பட்ட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
உரை நிகழ்த்தியவர் - பேராசிரியர் அந்தொனி பாஸ்டன்

Professor Anthony Basteen,

Director, Centenary Institute of Cancer Medicine and Cell Biology
மொழி பெயர்ப்பு - செல்வி இந்துமதி வெங்கடாசலம்

நான் பட்டம் பெற்றது 40 ஆண்டுகளுக்கு முன்னர். சிட்னி பல்கலைக்கழகத்தில் பணி புரிய வந்து 28 ஆண்டுகள் ஆசிவிட்டன். நமது துணை வேந்தர், (Sir Herman Black) ஹர்மன் ப்ளாக் அதிகம் மேற்கொள்கூட விரும்பும் ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) எனும் சிந்தனையாளின் வார்த்தைகள். ‘நிங்கள் பின்னால் திரும்பினால், ஒரு சிறந்த எதிர்காலம் உங்களுக்குப் பின்னால் இருக்கின்றது’. உங்களுக்கோ சிறந்த எதிர்காலம் உங்கள் முன்னர் இருக்கின்றது. முதற்கண்ணொட்டத்தில் மருத்துவ உலகம் உங்களைப் பயமுறுத்தலாம். ககாதார சேவையும் கல்வியும் அரசியல்வாதிகளுக்குக் காற்பந்தாட்டம் போல் ஆசிவிட்டது. நம் அரசாங்கத்திற்கு மேல்நாட்டு மருத்துவம் தவிர்த்து மாற்றுவழி மருந்தினால் இன்று ஆயிரம் கோடி டாஸருக்கு மேல் செலவு ஏற்படுகின்றது. மருத்துவர்களுக்கு எதிரான வழக்குகளும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. நமது சமுதாயம் கருணைக்கொலை மீதான அதிகாரத்தை நமது கைகளில் விடுவதா? அல்லது அதனை சட்டசபையினரிடம் விடுவதா? என முடிவெடுக்க முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது.

ஆணால் அநே சமயம் மருத்துவ ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. இத்தனை மாறுபட்ட பிரிவுகள் மருத்துவத்

துறையில் இருக்கும் இக்காலகட்டத்தில் மருத்துவப் பட்டதாரிகளுக்குத் தங்களுக்கு விருப்பான துறையைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக அமைகிறது. இச்சவால்களையெல்லாம் ஆராயும் முன்னர், உலகிலுள்ள ஏழு அதிசயங்கள் போல, மருத்துவம் உலகிற்கு அளித்துள்ள ஏழு அதிசயங்களை நாம் ஆராய வேண்டும். இன்று இங்கமர்ந்துள்ள ஒவ்வொரு வரினது (பட்டதாரிகள்) மனதிலும் வெவ்வேறு அதிசயங்கள் தோன்றலாம். என் மனதில் எழுந்தவற்றை உங்களிடம் பசிரந்துக்கொள்ளவிருக்கிறேன்.

நான் முதல் அதிசயமெந்த தேவீ செந்தது ‘ஹிப்போகிரஃதிக் ஓத்’ (Hippocratic oath) ஹிப்பாகிரத்திய சத்தியிரமானாம். இந்தச் சத்தியெப்பிரமாணம் கடந்த இரண்டாமிரத்து ஜநாறு (2500) ஆண்டுகளாக மருத்துவத்துறையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் சத்தியெப்பிரமாணத்திலிருந்து இரண்டு வரிகளையுட்டும் இங்கு கூறவிருக்கிறேன். முதலவாதாக, ‘எனது வாழ்க்கையையும் கலையையும் புனிதமாக வைத்துக்கொள்வேன்.’ இதனைப் புரிந்துக்கொள்வது எனிது. இரண்டாவதாக, ‘நான் எவருக்கும் உயிரை எடுக்கும் விஷத்தைக் கொடுக்கமாட்டேன், அவனே வந்து என்னிடம் கேட்டாலும் கூட. விஷத்தை வேறொருவர் கொடுக்கும்போதும் நான்

அத்தகையக் காரியத்தில் ஈடுபடமாட்டேன். முக்கியமாக கருக்கலைப்பில் நான் எவ்விதமும் உதவி புரியமாட்டேன்.' இவ்வரிகளிலிருந்து பல வாதங்கள் எழலாம். காலப்போக்கில் கருத்துகள் எவ்வாறாக மாறுபடுகின்றன என நாம் இதிலிருந்து அறியலாம். இன்றைய காலத்திற்கேற்ப நம்துறையை நெறிப்படுத்தி அதன்படி பணி புரிவது நமது ஒவ்வொருவருடைய கடமை.

நான் இரண்டாவதாக தேர்வு செய்த அதிசயம், வில்லியம் ஹர்விமின் (William Harvey) கண்டுபிடிப்பான நம் உடலில் இரத்த ஓட்டம் எடுத்துக்கொண்டுள்ள வழி. அவர் இதனை 'டே மர்ஸ்யு கார்டிஸ்' 'de modu cordis' என்ற தனது புத்தகத்தில் 1628இல் வெளியிட்டார். ஹிப்பாகிரத்தில் போல ஹமர்வியும் ஒரு மருத்துவர், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டார். இவ்விருவரும் மருத்துவத்துறைக்கும் ஆராய்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி நன்கு விளக்கியுள்ளார். இன்று இருதய நேய் நம் சமுதாயத்தில் உயிரியப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் சிறிதனவு உதவி புரியலாம். ஆனால் அதனைவிட சத்துள்ள கொழுப்பற்ற உணவு வகையும் உடற்பிறியியும் எவ்வளவு முக்கியம் என மக்களுக்கு எடுத்துக்கூறுவது நமது கடமை.

எனது மூன்றாவது தேர்வு உங்களுக்கு ஆச்சியத்தை உண்டாக்கலாம். ஆனால் இது நம் நாட்டுடன் சம்பந்தப்பட்டது. அதுதான் Randomised controlled clinical trial அதாவது நம்முடைய நோயாளிகளின் மூலம் நடத்தும் மருத்துவ ஆராய்ச்சி. ஜேம்ஸ் குக் 'James Cook' 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, தன்னுடன் வந்த கப்பற்பிரயாணிகள் பாதிப் பேருக்கு எலுமிச்சம்பழம் (lime) தந்தார். மற்றப் பாதி நபர்களுக்குக் எலுமிச்சம்பழம் தரவில்லை. இதனால்தான் அமெரிக்கர்கள் ஆங்கிலேய மாலுமியினால், கைமி (limey) என்றழைக்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம்

ஜேம்ஸ் குக், ஸ்கர்வி (scurvy) எனப்படும் நோய் ஒரு வகையான ஊட்டச்சத்து (vitamin C) குறைவினால்தான் ஏற்படுகின்றது என ஆதாரத்தோடு நிரூபித்தார். இது நோய் தடுப்பு முறையை விளக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. NHMRC (National Health and Medical Research Council) தேசிய கொதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று இத்தகைய ஆராய்ச்சிக்கு ஆதாரவு தெரிவிக்குமா? என்பது சந்தேகம்தான்!!! உங்கள் முன் உள்ள கவால் இதில் என்ன வென்றால் இன்றைய நிலமைக்கேற்ப ஆராய்ச்சிகளை நடத்தி பதில்களைக் காண்பதே ஆகும்.

கொதாரம் எனது நான்காவது தேர்வு. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொற்று நோய்கள் (infectious diseases) குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு ஈடுகொடுத்தவை, நோய்க்கும் குடிநீர் மற்றும் கழிவுறை அழுக்குக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அறியவந்தது; மற்றொன்று, தொற்று நோய்கள் கிருமிகளினால் பறவிப்படுகின்றன என்பதை அறிந்தது ஆகும். இக்கண்டுபிடிப்புகளில் பலரும் ஈடுபட்டிருந்த போதும் நான் இருவரை மட்டும் இங்கு குறிப்பிடவிருக்கிறேன். முதலாவதாக, ஆஸ்திரிய (Austria) நாட்டைச் சேர்ந்த பிரசவ மருத்துவரான (obstetrician) கலோ பஸ்; இவர், கைகளைக் கழுவுவதால் மட்டுமே பிரசவத்திற்குப் பின் ஏற்படும் நோய்க்குப் பலியாகும் தாய்மார்க்களின் எண்ணிக்கையை 30 சதவீதத்திலிருந்து 2 சதவீதத்திற்குக் குறைக்கலாம் என்பதைக் காட்டினார். இரண்டாவது (Sir Louis Pasteur) லுவி பாஸ்டர்; இவர் நொதித்தல் (fermentation) பற்றிய தனது ஆராய்ச்சிகளின் மூலம் ஜெர்மனி நாட்டு மதுபானத்தை பிரான்ஸ் நாட்டு மதுபானத்தை விட தரம் உயர்த்தியது மட்டுமின்றி ஆண்ட்ராக்கல் (Anthrax) மற்றும் ரைஸ் (rabies) கிருமிகளால் பறவிப்படுகின்றன என்பதையும் கண்டுபிடிப்புக்களுக்கும் இடையே இன்றும்

பல வறுமையால் வாடும் நாடுகளில் இருப்பவர்களும், நம் நாட்டில் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களும் இத்தகைய தொற்று நோய்களுக்கு பலியாகிக்கொண்டுதான் இருக் கிண்ணர். அரசாங்க நாடும் அரசியல் வாதிகளும் தோல்வி கண்ட இவ்விடயங்களில் நம் அக்கறையைச் செலுத்துவது நமக்கு ஒரு சவாலாக விளங்குகிறது.

மற்ற மூன்று அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பது சற்றுக் கடினமே. இந்த நூற்றாண்டில் பல ஆச்சரியத் துக்குறிய கண் டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. நான் அனல்தீசிய (anaesthesia), இரத்தம் மாற்றுதல் (blood transfusion) மற்றும் கருத்தடை மாத்திரை (contraceptive pill) ஆகியவற்றை தேர்வு செய்யவில்லை.

ஐந்தாவதாக நான் தேர்ந்தெடுத்தது, 'ஏண் டிபையாடிக் ஸ்' (antibiotics). ஆல்திரேவி நோஸ் பரிக் பெற்ற சர் ஹாவ்ஸ்ட். பி லோரி (Sir Howard Florey) மருத்துவத்துறையில் 'பெனிசிலினைப்' (penicillin) பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியவர் ஆவார். நான் 'ஆக்ஸ்பர்டில்' (Oxford) படித்துக்கொண்டிருந்த காலத்தில் உலகத்திலேயே முதன்முதலில் பெனிசிலின் பயன்படுத்தப்பட்ட இரண்டு நோயாளிகளைப் பற்றிய பிபர்த்தைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. முதலாவது நபர் ஒரு போலீஸ்காரர். இவருக்கு 100,000 அலகுகள் (units) பெனிசிலின் கொடுக்கப்பட்டது. இவர் டயிர் பிழைக்கவில்லை. இதனால், பெனிசிலின் விஷத்தின்மையால் இவர் இறந்தாரா? அல்லது தகுந்த அளவு பெனிசிலின் கொடுக்காததால் இறந்தாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஃப்லோரி இரண்டாவது நோயாளியான ஒரு பெண்ணுக்கு 1000,000 அலகுகளை அதாவது பத்து மடங்கு அதிகப்பட்ச அளவு பெனிசிலின் கொடுத்தார். இன்றைய வழக்கத்தை ஒப்பிடும்பொழுது, இதுவும் மிக குறைந்த அளவே. அந்தப் பெண் டயிர் பிழைத்தாள். அவனும்

இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் பயமாக உள்ளது. முதலாம் உலகப் போரில் இறந்த இராஜூவ வீரர்களுள் கிருமிகளால் தாக் கப்பட்ட போர்க் காயங் கால் நோய்வாய்ப்பட்டோரும் போர்க்காய்களினால் மட்டும் இறந்தோரும் ஏற்ததாழ ஒரே சதவீதத்திற்கு உட்பட்டோர் ஆவர். இத்தருணத்தில் உங்களை எதிர்நோக்கும் சவால் 'ஏண் டிபையாடிக்', எதிர்ப்புத் தன்மையைச் சமாளிப்பதே. இச்சாலில் உங்கள் வெற்றி, வேறு ஒரு மேலும் சக்தி வாய்ந்த ஏண்டிபையாடிக்கைக் கண் டுபிடிப்பதைவிட வேன் கோமைசின் எதிர்ப்புத்தன்மை (vancomycin resistant) உள்ள ஒரு நோயாளியை நீங்கள் சமாளிக்கும் திறமையில்தான் அடங்கியுள்ளது. இதனால் நீங்கள் கோமைவரரும் ஆகிவிடலாம!!!!

எனது ஆறாவது தேர்வு சின்னம்மை (smallpox) ஒழிப்பு (ஆயிரத்து தொளாமிரத்து எழுபதுகளில்). இதற்கு உலக காதார அமைப்பு (World Health Organization, WHO) 300, 000 உலக்கள் மட்டுமே செலவு செய்தது. இக்காலத்தில் ஒரே ஒரு மருந்தை மட்டும் விற்பனைக்குக் கொண்டுவர இந்த அளவு செலவு ஆகின்றது. சின்னம்மை தடுப்புச் சாக்டர் எட்வர்ட் ஜென்றால் (Dr Edward Jenner) பயன்படுத்தப்பட்டது. அவர் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் வாய்ந்த ஒரு ஆங்கிலேய மருத்துவர். இவர் இத்தடுப்புசியைப் பயன்படுத்திய விதம் ஒரு தனிக்கதை. ஆனால் இவரைப்பற்றி பலரும் அறிந்திராத ஒரு விஷயம் இருக்கின்றது. அதுதான், ஜோசப் பாங்கஸ் என் பவரால் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்ட தாவரங்களைச் செல்வேறு பிரிவுகளாக வகுப்பில் இவர் மேற்கொண்ட சணி ஜோசப் பாங்கஸ், கேப்டன் (captain) ஜேமஸ் குக்குடன் ஜேமஸ் குக் மேற்கொண்ட இரண்டாவது ஆஸ்திரேலிய பயணத்தில் கலந்துக்கொண்டவர்.

ஆஸ் தி ரேவியாவைச் சேர்ந்த அண்மைக் காலத் தில் நோபல் பரிசு பெற்றவரான சர் பீட்டர் டாஹெர்டி (Sir Peter Doherty) தன் கவிட்சர்லாந்து (Switzerland) உடனுத் தியோகத்தரான Ruolph Syncanado உடன் கண் டுபிடித் தவற றை வைத் து நோய்க்கிருமிகளை எதிர்த்து மட்டுமென்ற புற்று நோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் எதிர்த்து தடுப்புச் சூருவாக்கும் கனவை நன்வாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தடுப்புத் தன் மை மருத்துவரான நான் இந்தச் சவாலை அவர்கள் ஏற்றுப் பணிபுரிவதைக் கண்டு பெருமையடைகிறேன்.

இறுதியாக, இரட்டை ஹீலிக்ஸ் (double helix). இதுதான் டி. என். ஏ (DNA) எனப்படும் நம் ஜீன்ஸின் (Genes) கருப்பொருள். இதனை ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுக்கணில் கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸில் கிரிக்கும்

(Francis Crick) ஜேம்ஸ் வாட்சனும் (James Watson) ஆவர். இதனை வைத்து தாய் தந்தையரிடம் இருந்து பிறப்பால் பெற்ற நோய்த்தன்மையைப் பற்றி நம்மால் அறிய முடிகிறது. வாட்சனின் உதவியால் 1987இல் மனித உடலில் உள்ள 85,000 ஜீன்ஸைப் பற்றியும் அறிய 3 பில்லியன் டாலர் செலவிலான (சின்னம்மையை ஒழிக்க செய்த செலவைவிட 10 மடங்கு அதிகப்படச் செலவு) மனித உயிரனுள்ளின் அமைப்பு (Human Genome Organization - HUGO) அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட 7 அதியங்கள் ஏற்பட்டதனால் மருத் துவத் துறையில் பல முன்னற்றங்களுக்கு வழியமைத்ததுடன், மல கோடி மக்களின் உயிர் காக்கலைவத்தை பெருமையும் பெருகின்றன. இங்கு 7 அதியங்கள் என்று ஒரு கோட்டை வரைந்துவிட்டேன். ஆனால் அதியங்களோ இன்னும் பலப்பல். அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின்

புதிய அமைப்பான சிட்னி தமிழ் இளைஞர்

சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம், தனது புதிய முயற்சியாக சிட்னி தமிழ் இளைஞர் அமைப்பை மீண்டும் புதிய வடிவில் இயங்கவுள்ளது. எமது இளம் தமிழ்ச் சமூகாய் தமிழ் மொழி, கலைச்சார்த்தில் தமிழை ஈடுபடுத்திக் கொள்ளவும், தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து தமது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிடவும், தமக்கான தலைமைத்துவப் பயிற்சி பெறவும் புதிதாக உருவாக்கப்படவுள்ள சிட்னி தமிழ் இளைஞர் அமைப்பு ஒரு பெரும் வாய்ப்பு. இவ்வகையில் அங்கத்தவர்களாக 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கலாம்.

இதன் முதலாவது கூட்டம் : 26ம் தேதி ஜூலை மாதம் 1998, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2.00மணிமுதல்

இடம் : Strathfield Municipality Council Library
(65 Rochester St, Homebush) இல் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு அல்லது விண்ணப்பியடிவங்களுக்கு உங்களது தமிழ் கல்வி நிலையங்களை அல்லது கேதீஸாடன் 9764 3413 அல்லது தனஞ்சயனுடன் 9689 1343 இல் தொடர்பு கொள்ளவும்.

காப்பத்தியா

(சிறுகதை)

வல்லவ ச. தேவராசா

வனத் தாய் கறுப்பு ஆடை அணிந்து, வையகம் வாழ, மழை மாரி பொறிந்து கொண்டிருந்தாள். உடலைச் சில்லிட வைக்கும் குளிகாற்று வேகத்துடன் வீசி, மரங்களை நடனமாட வைத்து, விண் கூவி இடைசாடிக் கொண்டிருந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்ற தோரணையில் மழையையும், காற்றையும், குளிரையும் பொருப்படுத்தாமல் பறவைகள் தமது மொழியில் பாடல்களைப் படிக் கொண்டிருந்தன. கோடை காலத்தில் குரியனே வெட்கப்பட்டு இடையிடையே முகில்களுக்குள் மறைந்து கொள்ளும் வன்னாம் அங்கங்கள் தெரிய ஆடை அணிந்த அவுஸ்திரேவிய அணங்குகள் உடலை மூடி உடுத்திக் கொண்டு தமது அலுவல் களைக் கவனிக் கச் சென்று கொண்டிருந்தார்கள். அவுஸ்திரேவியாவில் கோடை காலம் முடிந்து குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது என்பதை மேற்படி நிகழ்வுகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

சிட்னி நகரத் தில் அமைதியான இடத்தில் அந்த வீடு அவையிடிருந்தது. புங்கள் வெட்ப்படாமல் வளர்ந்திருந்தன. மரங்களிலிருந்து விழுந்த இலைகள் கூட்டி அன்றப்பாமல் கிடந்தன. நீர் ஊற்றப்படாமல் மலர்ச் செடிகள் வாட்டமுடன் காணப்பட்டன. மொத்தத்தில் தமழக்கின் வீடுதானோ? என்று சந்தேகத்தை எழுப்பும் வண்ணாம் சிரியான பராமரிப்பின்றி அந்த வீடு காணப்பட்டது. அந்த வீட்டின் மண்டபத்தில் நாற் காலியில் அமர்ந்து கொண்டிருந்தார் கந்தசாமி. அவருடைய கண்கள், மேலே மாட்பப்பட்டு மாலையுடன் காணப்பட்ட அவரது மனைவியின் படத்தை

உற்று நோக்கிக் கொண்டிருந்தன. கண் களிலிருந்து கண்ணீர் வழிந் து கொண்டிருந்தது. அம்பிகை, அம்பிகை என்று வைப் புலம்பிக் கொண்டிருந்தது. மனம் அவருடன் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களை இரைமீட்டுக் கொண்டிருந்தது.

ஓரே ஜரச்
சேஞ்சுவர்களாக, ஒருவரை ஒருவர் ஒரளவு தெரிந்தவர்களாக இருவரும் இருந்த போதும் பெற்றோர்கள் பேசியே அவர்களின் திருமணம் நடைபெற்றது. கந்தசாமி பட்டாரி ஆசிரியர், ஜரச் கல்லூரியில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார். அம்பிகை பஞ்சிரங்டாம் வகுப்பு வரை படித்தவள். தாய்க்கு ஒத்தாசையாக இருப்பதற்காக அதற்கு மேல் யடிக்க விரும்பாமல் வீட்டில் இருந்துவிட்டன். இந்து சமயம் கூறும் நான்கு புருடார்த்தமான அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றில் முதல் மூன்றையும் இல்லற வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டு இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

"நல்லீண நிற்றல் அறம் நீவினை விட்டு ஈட்டல் பொருள் என்னான் மூட காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்" என்ற சங்கீர்ண வாக்கைக் கடைப்பிடித்து ஊர்போற்ற வாழ்ந்தார்கள். இருந்தாலும் மற்றவர்களால் அவர்களுக்கிடையே சிறு பிரச் சினைகள் வந்தது போய்க் கொண்டிருந்தன. எங்கள் சமுதாயத்தில் ஒரு குடும்பம் ஒற்றுமையாக வாழ்ந்தால் சிலருக்குப் பொறுக்காதே. இராமாயணத்துக் குனியும், மகாபாரதத்துச் சகுனியும்

செத்துவிடவில்லை. இன்னும், இன்றும், சில பெண்கள் வடிவிலும், சில ஆண்கள் வடிவிலும் அவர்கள் வாழ்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் சிறிய பிரச்சினைகள் தோன்றி அதனால் கந்தசாமியும், அம்பிகையும் ஜடல் பட்டாலும் “ஜடல் கூடலுக்கு இன்பம்” என்று வள்ளுவர் கூறியது போல முன் பிருந்ததை விட மகிழ்ச்சியாக ஒன்றியனைந்தனர். தாம்பத்திய வாழ்க்கையில் இன்பமும் வரும் துங்பமும் வரும் அதனாற்றான் தாம்பத்தியம் ஒரு சங்கீதம் என்று சொன்னார்கள். சங்கீதத்தில் மகிழ்ச்சியைப் புலப்பட்டதும் மோகனாகமும் உள்ளது. துங்பத்தைப் புலப்படுத்தும் முகாரியாகமும் உள்ளது.

அ ப் பொ மு து

அவர்களின் ஊரில் உள்ள முருகன் கோயிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அம்பிகை, நீங்கள் முதலில் குளியுங்கோ. நீங்கள் வெளிக்கிட கன நேரம் எடுக்கும் பூசைக்கு நேரத்துக்குப் போக வேணும். குளிப்பதற்கு துவாயையும், மாற்று உடைகளையும் எடுத்து வந்த அம்பிகை, என்ன? நீங்கள் நாங்கள் என்று பக்கத்து வீட்டுப் பவளம் அக்காவைக் கூப்பிடுவது போல கூப்பிடுயின். நீ என்று உரிமையோடை கூப்பிடுங் கோ என்று கூறியவாறு கிணற்றடிக்குச் சென்றார். நீ என்று கூப்பிடுவதை இவள் உரிமை என்று நினைக்கிறாள், சில பெண்கள் பெண்ணடிமை என்று நினைக்கிறார்கள். பாவைகள் பஸ விதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று அவர் எண்ணிக் கொண்டார். அம்பிகை கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து தலையில் ஊற்றுவதனால் ஏற்பட்ட சத்தம் அவருடைய சிந்தனையைக் கலைத்தது. அம்பிகை முதுகை தேய்த்து விட வரட்டோ? இல்லை வேண்டாம் நான் சிவரிலை தேய்க்கிறன். முதுகைத் தேய்த்து விட என்று வந்து முன்பு அவர் செய்த சேட்டடைகளை நினைத்துக் கிரித்வாறு அவள் அவசரமாக மறுக்கிறாள். அவள் மறுத்தமைக்கான காரணம் இவருக்கும் தெரியும்தானே. கோயிலுக்கு போகப் போவதனாற்றான் இந்த மறுப்பு என்பதைப் புரிந்து அவரும் தனக்குள்

சிரித்துக் கொண்டார். நீண்ட நேரமாக அந்தச் சிரிப்பு அவர் முகத்தில் இருந்து மாறவில்லை. என்ன தன்பாட்டுக்குத் தனித்திருந்து சிரித்துக் கொண்டிருக்கிறியன் நான் குளிச்சு முடிஞ்சிது போய்க் குளியுங்கோ என்று கூறியவாறு அம்பிகை உள்ளே சென்றாள். கந்தசாமி குளித்து முடிந்து வேட்டி, சால்வையைக் கட்டிக் கொண்டு தயாரானார். ஆனால் அம்பிகை அவ்வளவு நேரமாகியும் வெளிக்கிட்டு முடியவில்லை. நீ வெளிக்கிட்டு முடியமுன் கவாயி வடக்கு வீதிக்கு வந்திடுவார் என்று பகிடி பண்ணியவாறு நாற்காலியில் உட்காந்தர் கந்தசாமி. இவர்கள் கவாயி கும்பிடப் போகிறார்களோ? அல்லது தம்மிடம் உள்ள புடவை, நடைகளை மற்றவர்களுக்குக் காட்டப் போகிறார்களோ? என்று மனத் திற்குள் எண்ணியவாறு கண் களை மூடித்தியானத்திலிருந்தார். நான் ரெடி என்ற அம்பிகையின் குரல் கேட்டுக் கண்களைத் திறந்தார். சர்வ அலங்கார பூஜைதையாக அம்பிகை சாட்சாத் அம்பிகை போலவே காட்சியிலித்தாள். என்ன புதுக்கப் பாக்கிறது போல கண்வெப்பாமல் பாக்கிறியன்? அம்பிகை, எப்போதும் கணவன் மனனவியைப் புதுக்கப் பாக்கிறது போலைத்தான் பாக்க வேணும் அப்பத்தான் அவன் அவனோடை திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வான் மற்றுப்பெண்களை ஏற்றுத்தும் பாக்கமாட்டான் என்று கூறியவாறு எழுந்தார். அவனுடைய கூந்தலில் இருந்த குண்டுமல்லிகையின் மணம் அவரைக் கிறங்கடித்தது. “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர்ல்லரோ” என்ற பாடலை நினைத்துக் கொண்டார். மற்ற நேரம் என்றால் அவளை இறுக அணைத்து அந்த மல்லிகை மல் மாலையை முகர்ந்து பார்த்து மகிழ்ந்திருப்பார். என்ன கள்ளுக் குடித்தவர் போல கிறங்கிப் போய் இருக்கிறியன்? நடவுங்கோ கோயிலுக்கு. கள்ளு, சாராயம், பியர், பிரண்டி, வில்கி எல்லாவற்றையும் விட போதை தரும் சமாக்சரங்கள் உண்ணிடத்தில் இருக்கின்றன. “கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போகப் போகின்றது. இரவைக்குப் பார்த்துக் கொள்ளுவோ” என்று எண்ணியவாறு

அவனுடன் கோமிலை நோக்கி நடந்தார்.

இரு வருட தை யின் பவாழ் வின் அத்தாட்சியாக இரு ஆண்குழந்தைகளும், ஒரு பெண்குழந்தையும் பிறந்தன. அவர்கள் வளர்ந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆண்டவன் தங்களுக்கு சகல, சென்பாக்கியங்களையும் வழங்கியிருப்பதை என்னிடி அவர்கள் சந்தோஷப்பட்டனர். அந்த வேலையில் நாட்டில் பயங்கரக் கலவரம் மூண்டது. அக்கிரமக்காரர்களுக்கு எதிராக கண்ணிட வெடிகள் வெடிக்கத் தொடந்தன. இனிமேலும் அங்கே இருப்பது உசிதமான செயல் அல்ல என்பதை உணர்ந்த கந்தசாமி குடும்பத்தினர் அவுஸ்திரேவியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அங்கேயும் கந்தசாமிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பின்னைகள் வளர்ந்து விட்டமையாலும், இருவரும் வேலை செய்ய வேண்டியங்களுக்கு தேவைகள் பெருகிவிட்டமையாலும் அம்பிகையும் எழுவினை ஞராக வேலை செய்தாள். வசதிகள் பெருகின. கார் வாங்கினார்கள். விடு வாங்கினார்கள். பின்னைகள் உயர்கல்வி கற்று திருமணம் செய்து அவர்களின் வேலைகள் நிமித்தம் மூத்தவன் மெல்ஹீஸ்திலும், இனையவன் பிறில் பேணிலும், மகள் கண்பாராவிலும் வாழ்கிறார்கள். விடுமுறை வந்த வுடன் எல் லோரும் சிட்டினிக்கு வந்துவிடுவார்கள். பேரப்பின்னைகளின் அட்டகாசத்தால் வீடே கலகலத்துவிடும். அம்பிகை கை நிறைய காக உழைத்தும் யாழ்ப்பாணத்தில் அம்பிகை போலவும் சிட்டிலிலும் இருந்து கந்தசாமியுடன் அன்பான வாழ்க்கை வழிந்தாள். என்ன இங்கை வந்த தமிழ்ப் பொம்பிளையை கொஞ்ச பொலர்கள் கையிலை புழங்கத் தொடங்கின உடனேயே தாம், தீம் எண்டு குதிக்கினை. நீ எப்படி இன்னும் மாறாமலிருக்கிறாய்? அப்பா, நீங்கள் தானே சொல்லுவியன் இங்கை எத்தினை விதமான மாற்புழங்கள் வந்த போதும் யாழ்ப்பாணத்துக் கறுத்தக் கொழும்பான போலை உலகத்தினை எங்கையும் எடுக்க முடியாது எண்டு. அந்தக்

கறுத்தக்கொழும்பான் கொட்டையை இங்கை கொண்டு வந்து தாட்டு மரம் முனைத்து வரும் மாப்பழத்தின்றை மணமும், ரூசியும் மாறுமோ? மாறாது. அதைப் போலைத்தான் காஜும், என்னைப் போன்ற பெண்களும் எங்கடை மண்ணுக்குரிய பண்பாட்டிலை ஊறி வளர்ந்த வர்கள். அப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு போனால் என்ன? அவுல்திரேவியாவுக்குப் போனால் என்ன? கணடாவுக்குப் போனால் என்ன? இங்கிலாந்துக்கு போனால் என்ன? மாறமாட்டார்கள் அப்படிப்பட்ட அன்பான மனைவி மாரடைப்பால் திடிரெண்டு இறைவனடி சேர்ந்த போது அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அம்பிகை என்னை தவிக்கவிட்டுட்டு போய்விட்டாயே” என்று வீடே அதிரும்படி கத்தினார். அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள். பின்னைகள், பேரப்பின்னைகள் வந்தார்கள் ஒருவாரம் அவருடன் இருந்தார்கள். அவரையும் தம்முடன் வரும்படி அழைத்தார்கள். அவர்மறுத்துவிட்டார்.

அம்பிகை அம்பிகை அம்பிகை என்று அரற்றிக் கொண்டிருந்த கந்தசாமிக்கு அம்பிகை தன்னை அழைப்பது போன்ற பிரமை. அம்பிகை என்னை அழைக்கிறாயா? இதோ வருகிறேன். என்றவாறு மேசையில் இருந்த நித்திரைக் குளிசைப் போத்திலை எடுக்கிறார். படத்தை மீண்டும் பார்க்கிறார். வேண்டாம் என்று அம்பிகை சொல்வது போன்ற பிரமை. வேண்டாம் என்கிறாயா? போத்தலை குப்பைவாயில் போடுகிறார். காலம் வரும் வெகுகீக்கிரம் உண்ணிடம் ஆண்டவன் என்னை அனுப்பிவையீர்கள் என்று கூறியவாறு புல்லுவெட்டும் இயந்திரத்தை எடுத்து புற்களை வெட்டினார். அம்பிகை நேசமாக வளர்த்த மலர்ச் செடிகளுக்கு நீரூற்றினார்.

யாவும் கற்பனை

போன்ற வேகந்தின் மனோ பாக்ஷகம்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடிப்பட
வீட்டுக்கொரு புதுமைய் பெண் பிறந்திட்டால்
நாட்டுக் காமிரம் விளக்குகள் கூடுமென
வாட்ட சாட்டமானோர் போட்டுக் கொட்டிய
காட்டுக் கத்தலில் மீட்டிய பாட்டதனைக்
கேட்டுப் பெருஞ்சுட்டம் கொண்டு பொங்கியே
மோட்டுப் பட்டம் குட்டிய பெண்ணினம்
சாட்டும் வாட்டக் கதை கேட்டிழாரோ!

வானொலியைய் போட்டாலும் வண்ணப்படம் பார்த்தாலும்
தானொலிக்கக் கேட்குதடி தாக்கியே பெண்ணினத்தை
வாய்சலிக்க நக்கலாக நகுப்பவரும் ஆடவரே
தேனொலிக்கப் பாடிய பாரதியும் ஆண்அவனே
குழ்கலி நீங்கிடவே சந்தரக்கவி பாடியேனம்
மாவலி மாற்றிடவே மாதேன்சீ வளராயென்று
நாவலிக்கக் கேட்டிட்டார் நண்ணினேன் நியாயமென
பாலுலிக்கத் துணிந்திட்டேன் பாவையருக்காய்ப் பாடிட்டேன்

தத்தித் தவழ்ந்த மழலைப் பருவத்திலே மெத்தக்
கத்தும் தந்தைக் கெதிரினிலே செவியடக்கம்
சித்தம் சிறிதரும்பும் பள்ளிப்பருவத்திலே கையால்
மொத்தும் மூத்தவன் முன்னிலையில் கையடக்கம்
புத்தம் புதுமொட்டாம் வாலைப்பருவத்திலே வண்டியில்
சுத்தும் இளவட்ட வெட்டலுக்குக் கண்ணடக்கம்
நித்தம் விலைகூவும் மணப்பருவத்திலே காலைச்
சுத்தித் தோனுயாந்த இளையோனுக்கும் நாவடக்கம்

தகுந்த மாப்பிள்ளையடி தங்கப்பாளம் கேட்டாலும்
மிகுந்த படிப்பாளி மினக்கட்டு வாராணடி
வகுத்த விதிகேட்டு வந்ததே மீட்சியென
பகுக்கும் அறிவிழந்து பாவையவள் மாலையிட்டாள்
நகுந்து நயம்பாவே பாகும்பருப்பும் தருவேனான்று
தொகுத்த கதைகேட்டுத் தொலைதுாரம் வந்திட்டாள்
புகுந்த இடத்திலோ புதுவிதமான மடக்கமடி
உகந்த வாழ்வுமில்லை உய்திடவோ வழியுமில்லை!

பட்டம் படித்திடம்மா பகுதிநேர வேலைதானம்மா
கட்டளை போட்டிட்டான் கட்டியவன் கதைகேட்டு
சட்டென்றும் முடித்திட்டாள் சங்கதியொன்று சொல்லவந்தால்
கெட்டித்தனமாய்ப் பேசுறியோ வெட்டிடுவேன் நாவென்பான்
கொட்டமதை அடக்கிறேனென்று குட்டிடுவான் நறுக்கென்று
சுட்டித்தனமாய்ப் பேசினாலோ முட்டியிலும் தட்டிடுவான்

பேர் வெங்கிள மனோ தேவை மறைந்து வருகிறார்

சட்டமிலே இருந்தம்மா கும்முட்டமிலே விழுந்தகதையாய் பட்டிடும் அவள்பாடதனைக் கேட்டிடமரோ பாவலரே!

ஒங்காத உழைப்பெனக்கு ஓய்யாராண மனைவியில்லை பாங்காகு நவீனமாய்ப் பலருக்கேலை வருமென்றவன் தாங்காத தொல்லையினால் தலைநையதுக்குக் கறுப்பிட்டாள் தூங்காத கண்ணுக்குத் துளியளவு மைமிட்டாள் நீங்காத கரிமறைக்கக் கைநகத்துக்குச் சிவப்பிட்டாள் வாங்காது சேலையதை விதவிதமாய் வேஷமிட்டாள் தாங்காது உழைத்திட்டாள் தாலிகட்டியவனோ மாறிவிட்டான் தங்கான சொல்வேறு திமிரான நாகரிகமென்று!

வேலைக்கவனை அனுப்பாது தானுழைக்கத் தகுதியற்றோர் சால்வையைப் போடாரே சேலைவிட்டால் தப்பென்பர் நால்வகையாய்க் கற்றாலும் நுண்ணிலில் முட்டாளென்பர் நால்வகையான வேலைக்கோ நயமான ஆளாகுமென்பர் குழ்வினையே பெண்ணுருவாய் சிலருண்டு மறுக்கவில்லை கால்வகையாய் ஆணின்தில் கண்ணியமாய்ச் சிலருண்டு ஆழ்வகையாம் ஆடவரில் பலர்காணும் இக்கதைமாற்றி மேல்வகையான மாணிடராய் மேம்பாலரோ மேதினியில்!

நையப் புடைத்திடும் புருஷனுக்கோ மெய்யடக்கம் வையும் மாமதுக்கும் மச்சினனுக்குமாய்ச் சபையடக்கம் தொய்யும் வயதினிலோ பையனுக்கு மனஅடக்கம் கையால் கறந்திடும் மருமகனுக்கோ புலன்டக்கம் மெய்யாகச் சொல்லுகிறேன் பூவுலகில் பேருக்கம்வரை பொய்யான பாணியிலே புதுமையான பெண்ணடக்கம் பையக் கேட்கிறேன் பாங்காக அவையடக்கமாய் உய்திடவே பெண்ணினம் ஏனில்லை ஆணுக்குத் தன்னடக்கம்

நல்லாக விலாப்புடைத்து நகைமேவிச் சிறித்திடவே சல்லாபக் கவிதொடுத்துச் சமர்த்தாகக் கொண்டந்திடாயோ பல்லமுதக் கதைபடிப்போர் பலருமே கேட்டிடினும் உல்லாசக் கவிவருமோ உவக்காதது புதுமையில்லை செல்லாத காசாகச் செவிட்டுமை அடிமையாக வில்லாத பொருளாக வீணாகிடும் எம்மினத்தின் பொல்லாத தளைபோக்கப் புதுச்சுளையாய்க் கவிபடைத்துச் சொல்லாலே சாடினும் சுவைக்கரும்பாய்க் களிக்கவிவருகிறே!

உலக சாதனைகளைப் படைத்து வரும் தமிழ் இளைஞர்.

சிவகுமார் சந்தானகிருஷ்ணன்

இன்று சிறிலங்கா, அவுஸ்டிரேலியா, ஏன் டெலிகெங்கிலும் உள்ள நாட்டு மக்கள் அனைவரும் அறியத் தக்க வகையில் சாதனைகள் பலவற்றைப் படைத்துக் குவித்துக் கொண்டு இருக்கும் சாதனை மன்ன் அருளானந்தம் கோரீஸ் யோக்கிம் என்பவரை ஸம்மில் பலரும் அறிவேயாம்.

இவர் யாழ்ப்பானந்தில் அச்கவேலி என் னும் இடத் ததை பிறப் பிடமாகக் கொண்டவர். ஆயிரத்துத் தொளாயித்து அறுபத் தெட்டாம் ஆண்டு, பிலிப்பையா அருளானந்தம், பெற்றோநிலா அருளானந்தம் என்னும் தம்பதியினருக்கு கிடைத்த முத்து என்று கூறலாம். நான்கு கோதாரங்களுடன் பிறந்த இவரது மனத்தில், சிறுவயதிலிருந்தே ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வமே நிறைந்து இருந்தது.

வவுனியாவில் அவரது நந்தையின் நண்பர் ஒருவர் இடைவிடாது பலமணி நேரங்கள் நடனமாடி சாதனை படைத்துக் கொண்டிருந்த வேளை, பத்து வயதுடைய அந்தச் கோரீஸ் யோக்கிம் அவருக்குப் பக்க பலமாக இருந்து முப்பது மணிநேரம் இடைவிடாது தொடர்ச்சியாக நடனமாடி தனது சாதனை வரலாற்றைத் தொடர்கினார்.

இவர் இதுவரை செய்த சாதனைகளை நாங்கள் இப்போது எடுத்துப் பார்ப்போம்.

1. இவரது முதலாவது கிண்ணல் புத்தக சாதனை 1996 புரட்டாசி மாதத்தில் ஒக்ல்போர்ட் விளையாட்டுக் கழகத்தினரால் கொழும்பில் நடாத்தப் பட்டது. இவர் செய்த சாதனை என்னவென்றால் ஆயிரம் மணி நேரங்களில் இவர் ஓடியது 3495 கிலோமீட்டர்கள். ஒடி முடிக்க எடுத்த நாட்கள் 42.

2. இரண்டாவது சாதனை, 1997 வைகாசி மாதத்தில் நடைபெற்றது. அவர் இந்தச் சாதனையில் 76 மணித் தியாலமும் 40 நிமிடங்களும் ஒற்றைக் காலில் நின்றிருந்தார். இதற்கு அவர் நான்கு நாட்கள் செலவழித்தார். இந்தச் சாதனைக்கும் ஆதரவாக இருந்தவர்கள் ஒக்ல்போர்ட் விளையாட்டுக் கழகத்தினர்.



3. மூன்றாவது சாதனை, 1997 ஜூப்பி மாதம் சிட்டி, அவுஸ்டிரேலியாவிலுள்ள இனஸ் மார்க்ஸ் விளையாட்டரங்கில் நடாத்தப் பட்டது. இதில் இவர் முக்கியமாக எதிர்நோக்கிச் செய்த சாதனை, 6 நாட்கள் தொடர்ச்சியாக ஒடி 1027.02 Km பூர்த்தி செய்தமையாகும். ஒரு கல் வில் இரண்டு மாங்காய் என்ற முதுமொழியை மாற்றி அமைத்து ஒருகல்லில் மூன்று மாங்காய் என்ற மாதிரி, இவர் தனது மூன்றாவது பிரதான சாதனையான 6 நாட்கள் தொடர்ச்சியான ஓட்டத்தின் போது மேலும் மூன்று சாதனைகளை முறியடித்துள்ளார்.

4. இவற்றில் ஒன்று நெடுந்தூர் ஓட்டமான (ultra long distance running) 500 கிலோ மீற்றர்களை 60 மணித்தியாலமும் நிமிடமும் 30 வினாடிகள் நேரத்தில் ஒடி முடித்தமை. இது இவரது நாலாவது உலக சாதனை.

5. இரண்டாவதாக 500 மைல் தூரத்தை 105 மணி 3 நிமிடம் 20 வினாடிகளில் ஒடி முடித்தது. இது இவர் படைத்த வெது உலக சாதனை.

6. மூன்றாவதாக 1000 கிலோ மீற்றர் தூரத்தை, 135 மணி 46 நிமிடங்களில் ஒடி முடித்து தனது ஆறாவது உலக சாதனையை நிலை நாட்டினார்.

7. இவரது ஏழாவது சாதனை "எஸ் க லெட்டர்" (escalator) என்றழைக்கப்படும் தொடர்ச்சியாக இயங்கும்.

(26ம் பக்கம் பார்க்க)

Dear Editor,

I have enclosed a letter written to me by Sanchayan Anna which may be of use to others. If you feel the same you may publish it with his permission.

Thanks,
VasanthaRini

பொஸ்றன்
02.05.98

அன்பின் தரணி,

சாதாரணமாக நான் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. எனது ஒரே அறிவுரை, "அறிவுரை கூறாதே" என்பது தான். எனது அறிவுரையை நானே மீறுவது குறைவு. ஆனாலும் உம்மையும் உம் பெற்றோரையும் பல நாட்களின் பின் சந்தித்துப் பிரிந்த போது மனதில் ஒரு கணம். அந்தக் கணத்தை இறக்குவதற்காக இதை எழுதுகிறேன். பின் ஒரு நாள், இதைப் பகிற்ந்து கொள்ளலாம் என்று ஒரு உந்துதல் ஏற்பட்டால் அதை உமக்கு அனுப்பி வைப்பேன். இதை நீர் வாசிக்கிறீர் என்றால் என் மனம் என்னை உந்தி விட்டு என்பதை உணர்ந்து கொள்ளியிருக்கிறேன்.

நான் இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீர் கேட்கலாம். நேரே சொல்ல முடியாமல், அதற்கு வார்த்தைகளும் உணர்ச்சிகளும் தடையாகிப் போனதால் கடிதமாக எழுதுகிறேன். இதை நீர் ஏற்றுக் கொள்ளலால், அது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நீர் எண்ணினால் மற்றவர்களுடனும் பகிற்ந்து கொள்ளலாம். இந்தக் கடிதம் உமக்கு மட்டும் எழுதப்படவில்லை. உமது பெற்றோருக்கும் தான். மற்றவர்களுடன் பகிற்ந்து கொள்கிறோ இல்லையோ உமது பெற்றோருடன் பகிற்ந்து

சுஞ்சயனின் கடிதம்

கொள்ளலாம். இதிலே நான் சொல்ல வந்த விஷயங்களை நேரடியாகவே அவர்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொண்டுமிருக்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்துகிறார்களா என்று நாள்பத்தான் தெரிந்து கொள்ளலாம்.

எனக்கென்று குழந்தைகள் வந்த பின்னர் தான் எனது பெற்றோரின் அருமையை நான் உணர ஆய்வித்தேன். கூடை பின்னுவதியிருந்து விண்வெளிப் பயணம் வரை கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டாலும் பெற்றோராய் இருப்பதற்கு எந்த ஒரு பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுப்பதில்லை. ஏனென்றால் பெற்றோராய் இருப்பதில் சரியான பதில் எது என்று எவ்வாறும் கூறமுடியாது. ஒரே பெற்றோரின் ஒரே வகையான வளர்ப்பில் வளர்கின்ற இரு குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாக மாறுவது எப்படி என்பதற்கு விஞ்ஞானம் பதில் கூறமுடியுமா? எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் பெற்றோருக்குக் கல்லூரி நடாக்கள். தினம் தினம் அவர்கள் புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோராய் இருப்பதற்கு எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் என்ற சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ஒரு நாளில் எத்தனை வகையான முடிவுகள்? பெரிய அரசாங்கங்களும் கூட்டுத்தாபனங்களும் மட்டும் தான் தமது மனத்தை எப்படிச் செலவழிப்பது என்று கணக்குப் பார்த்து அதற்கான வழி கமைப்பதன்றில்லை. பெற்றோரும் ஒவ்வொரு

நானும் அதைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்து, தம் பின்னைகளின் அபிலாலைக்களைப் பூர்த்தி செய்கிறார்கள். அதெல்லாம் உமக்குத் தெரியாததில்லை. அதைப் பற்றி நான் பெரிதாக எதுவும் சொல்ல வரவும் இல்லை.

நான் வளர்ந்து வந்த காலங்களில் எனது பெற்றோருக்கும் எனக்கும் ஒரு இடைவெளி இருந்தது தான். அது காலத் தால் ஏற்பட்டது. இரு வேறு சந்ததியினர் ஒரு மனதாய் ஒரு விஷயத்தில் ஒத்துக் கொள்ள முடியாமல் ஏற்பட்ட இடைவெளி. உமக்கும் உமது பெற்றோருக்குமிடையில், அதைத்தவிர, புலம் பெயர்ந்து வந்து குடியேறிய கலாச்சார ஆதிக்கத்தால் ஏற்பட்ட இடைவெளி. உமது நண்பிகளின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளும் பல விஷயங்களை உமது பெற்றோர் ஏற்க மறுக்கக்கூடியும். இதைக்கண்டவுடன் உமது கணிப்பு, இவர்கள் என்னைப் புரிகிறார்களில்லை, புரிய எத் தனிக் கிறார்களில்லை, புரிய மறுக்கிறார்கள் என்பதாகும். அது அவர்களின் வளர்ப்பால் ஏற்பட்ட விளைவு. அவர்கள் வளர்ந்த சமுதாயம் வேறு. நீர் வளர்கின்ற சமுதாயம் வேறு. ஆனால், அவர்களும் அவர்களைது பெற்றோருடன் அப்படி நினைத்திருந்திருப்பார்கள் என்பதை அவர்கள் சில சமயங்களில் மறந்து விடுகிறார்கள்.

நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். நாம் யாரில் அதிக அன்பு கொள்கிறோமோ அவர்களுடன் தான் நாம் அதிகளவில் சின்து கொள்கிறோம் என்று. ஒருநாள் முன்பின் தெரியாத ஒருவருக்குக் காட்டும் கருணை, நாம் அன்பு கொண்டவர்களிடத் தில் காட்டுவதில்லை. ஒரு புதியவரைப் புரிய வைக்கும்படி செய்ய எடுக்கின்ற முயற்சிகளில் ஒரு பங்கை யேனும் எம் மை அண் மித் தவர்களைப் புரிய வைக்க எடுப்பதில்லை. ஒரே வார்த்தையில் பதிலைக்கூறி வைக்கிறோம். அவர்கள் எமது ஏக வார்த்தைகளைப் புரிந்து கொள்வார்கள்

என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாத போது. அவர்கள் மேல் எரிந்து விழுகிறோம். அவர்கள் எமது மனதை அறிந்து கொள்வார்கள் என்று எதிர்பாப்பதால் ஏற்பட்ட விளைவு அது. அது நீர் மட்டுமல்ல, உமது பெற்றோரும் செய்வதை நான் கண்டேன். ஒரு காரியத்தைக் கண்டிப்பாக அன்றிரவே செய்து முடிக்க வேண்டும் என்று நீர் அப்பாவைக் கேட்டதற்கு அவர் எரிந்து விழுந்தர் என்று கூறியிருந்தீர். அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். வேலைப்பெறு அதிகமாக இருந்ததால் வீட்டில் ஒய்வெடுக்கலாம் என்று நினைத்திருந்த அவருக்கு, நீர் அப்படிக் கேட்டவுடன் தன்னை மீறி அந்த வார்த்தைகள் வந்து விட்டதென்று மனம் நொடித்து கொண்டார். அடுத்த நாள் அதிகாலை எழுந்து, தான் அதைச் செய்து முடித்ததற்கு நீர் நன்றி கூடக் கூறவில்லை என்று மனம் வருந்தினார். தன்னுடைய களைப்பெற அவர் உமக்கு எடுத்துக் கூறியிருக்கலாம். அடுத்த நாள் அதிகாலை எழுந்து, நீர் கேட்டதைச் செய்து தருவதாக அவர் கூறியிருக்கலாம். அவர் எரிந்து விழுந்தாரோ இல்லையோ. அவர் செய்து தந்ததற்கு நீர் அவருக்கு நன்றி கூறியிருக்கலாம். இது எல்லாம் சொல்வதற்குச் சுலபம். நான் கூட அப்படி, உணராமல் சில சமயங்களில் எரிந்து விழுந்ததுண்டு. நன்றி கூற மறந்ததுண்டு.

நீர் செய்வது எல்லாவற்றிலும் அவர்கள் பிழை கண்டு கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர். உம்மிடம் இருந்து அவர்கள் அதிகம் எதிர்பாப்பதால் தான் அந்த நிலை. சில சமயங்களில் உம்மால் முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ காரியங்கள் அவர்களின் உந்துதலால் நீர் செய்ததாக நீலே ஒத்துக் கொண்டிருந்திருக்கிறீர். அவர்கள் உந்துதல் இல்லாமல் அவற்றை நீர் செய்ய ஆரம்பிக்கும் போது அவர்களும் உமது செயல்களில் பிழை கண்டுபிடிப்பதைக் குறைத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அதை விட, சில காரியங்கள் செய்வதற்கு உமக்கு மனமில்லாமல்

இருக்கலாம். அதன் மேல் சடூபாடு இல்லாமல் இருக்கலாம். அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாவிட்டால் அவர்கள் எப்படி அதைப் புரிந்து கொள்ள முடியும்? உமது என்னாங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தும். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் போனால், கடிதமாக எழுதும். அதன் பின்னரும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் உமது பெற்றோரின் நண்பர்களுடன் பேசிப்பாரும். என்னைப் போல ஒரு நண்பர் உமது பெற்றோருடன் நிச்சயமாகப் பேசுவார்கள்.

மணிக்ஞனக்கில் தொலைபேசியில் பேசுவதாகவும் அல்லது பல மணி நேரம் கண்ணியில் இன்டர்நெட்டில் இருப்பதாகவும் அவர்கள் மனத்தாங்கலாகப் பேசினார்கள். அது என் என்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலையும் கூறாமல் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாக உமது அப்பா விருத்தியோடு கூறினார். உமது எட்டு வயதுத் தங்கைக்கும் உமக்கும் தொலைபேசியில் இரவு வேளைகளில் ஒரே அளவு நேரம் தான் விதித்திருப்பதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். நீர் நோகவே கேட்டால், அந்த விதியைச் சற்றுத் தளர்த்துவதாக உமது அப்பா கூறினார். நான் கூட, கண்ணியில் இன்டர்நெட்டில் பல மணி நேரம் இருப்பதுண்டு. நீர் கண்ணியில் என்ன செய்கிறீர் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தால் ஒரு வேளை அவர்கள் அதைப்பற்றி அதிகம் அவட்டிக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். புதிதாகக் கற்றுக் கொண்ட விஷயங்களை அவர்களுடன் பகரிந்து கொண்ட ரேயானால் அது அவர்களை அமைதிப்படுத்துவது மட்டுமன்றி அவர்களது அறிவுப் பசிக்கும் தீணி போடுவதாகும். தொலைபேசியில் மணிக்ஞனக்காகப் பேசுவதும் தொலைக்காட்சியை அதிகளவில் பார்ப்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள். எனவே அவற்றை ஊக்குவிக்கும் வகையில் என்னிடமிருந்து உமக்குக் ஒன்றும் கிடைக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

சில விஷயங்கள் அனுபவத்தால் தான் பெற முடியும். நெருப்பில் கை வைக்கச் சொல்கிக்

கேட்டால் உம்பிப்பிருந்து என்ன பதில் வரும் என்று என்னால் எதிர்பார்க்க முடியும். எனது சிறு மகன் நெருப்பில் வைக்க எத்தனிக்கும் போதல்லை அவனது அம்மா கத்துவார்கள். ஒரு நாள் அவன் கையை நாளே எடுத்து நெருப்பின் அருகில் கொண்டு சென்று அவனது இளம் தோல் குட்டைத்தாங்க முடியாது என்று காட்டிய பின்றீர் அவன் நெருப்பின் அருகில் செல்வதேயில்லை. ஆனால், வாழ்க்கையில் எல்லாவற்றையும் அப்படிக் கற்பிக்க முடியாது. நான் இளைஞாக இருந்த போது நண்பர்களுடன் கள்ளுக்கடைக்குச் சென்றதை எனது அப்பாவின் நண்பர் ஒருவர் அப்பாவிடம் கூறியிருந்திருக்கிறார். எனது அப்பாவின் அறிவுரை இது தான், “எதையும் அளவுடன் செய்.” கள்ளுக்குடித்து என் உடம்பு கெட்டுப்போகாததற்குக் காரணம், நான் அவர் அறிவுரையைக் கேட்டுக் கொண்டது தான். கள்ளும் மதுவும் இப்பொழுது மழுப் போன விஷயங்கள். கல்லூரி நாட்களில் சுக மாணவர்கள் போதை வல்துக்களை உடபயோகிக்கும் போது எனது அப்பாவின் அறிவுரை தான் ஞாபகம் வந்தது. இங்கேயுள்ள பலர் அதை மறந்து விடுகிறார்கள். நெருப்பு கடும் என்பதைக் கற்றுக் கொள்ளாமல் வெந்து போகிறார்கள். பல காயக்கள் கால்போக்கில் இனம் தெரியாமல் ஆறிவிடுகின்றன. ஆனால் மனதில் ஆழமாகப் பாதிக்கக்கூடிய சில காயங்கள், வாழ்நாள் பூராக வும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இதைப் பெண்பின்னைகளுக்கு அளவுக்கதிகமாக உடதேசிக்கும் பல பெற்றோர் தமது ஆண் பின்னைகளுக்கு எடுத்துச் சொல்ல மறந்து விடுகிறார்கள். சுரி, அது உம் வீட்டில் ஒரு பிரச்சனையாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. நீர் அப்படி எல்லாம் இல்லை, மற்ற மாணவர்கள் போல் இப்படியான பழக்கங்களை கொண்ட செய்கைகளிலோ சுடுபடவில்லை, இதை உம் பெற்றோர் என பெருமையாகப் பார்ப்பதில்லை என்று நீர் என்னிடம் கேட்டிருந்தீர். இதையெல்லாம் அவர்கள் உம் மிடம் நேரடியாகச்

சொல்வதில்லை என்பதை நான் அவர்களிடம் கட்டிக்காட்டியுள்ளேன். உம்மைப் பற்றி அவர்கள் என்னுடன் போக போது அவர்கள் மேஜி சிலர்ப்பதை நான் அலுதானித்திருக்கிறேன். ஒரு வேளை அவர்களது பெற்றோர்கள் அவர்களிடம் நேரடியாகப் பெருமை பேசாத காரணத்தால் இவர்களாலும் அப்படிச் செய்ய முடியவில்லையோ என்று நான் என்னுடையிரேன். அந்த ஒங்கி வளரும் கருவத்தை உம்மிடம் பசிர்ந்து கொள்ளும்படி நான் கேட்டிருக்கிறேன். அவர்களையும் நேரடியாக அதை உமக்குச் சொல்ல முடியாவிட்டால் கடித மாக எழுதும்படி சொல்லியிருக்கிறேன். கண்ணியில் மின் கடிதங்களை எப்படி எழுதுவதென்று நீர் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தால் அதையும் கலபமாக கிட் கொள்ளலாம். எனக்குக் கூட நீங்கள் மின் கடிதமாக எழுதினால் தொலைபேசிச் செலவுகளும் குறையும். (ssss@tig.com.au)

இதைத்தவிர உமக்கு என்று சொல்வதற்கு என்னிடம் புதிதாக எதுவும் இல்லை. எல்லோரும் அன்பாகத்தான் இருக்கிறீர்கள், பழகுகிறீர்கள். உமது அன்றாட வாழ் க்கையைப் பற்றி, உமது நண்பர்களைப்பற்றி, நீர் வாசிக் கின்ற புத்தகங்கள்பற்றி, நீர் கேட்கின்ற இசை, அந்தப் பாடல் கள் பற்றி, நீர் பார்க்கின்ற

திரைப்பந்கள்பற்றி, உமது அலிலாகைகள்பற்றி உமது பெற்றோருடன் மனம் விட்டுப் பேசும். அதற்கான சந்தர்ப்பத்தை இரவு நேரச் சாப்பாடு உண்டாக கும். இவர்கள் என்னைப் புரிகிறார்களில்லை என்று நீர் ஒதுங்குவதும், இவனைப் புரிய முடியவில்லை என்று அவர்கள் ஒதுங்குவதும் உங்களுக்கிடையில் இருக்கின்ற இடைவெளியை அதிகரிக்கப் போகிற தேயல் லாமல் குறைக்கப்போவதில்லை. நீர் எப்படி அவர்கள் கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும் அவற்றைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைப்போல மாறி வரும் உமது வயதினரின் கலாச்சாரத்தை அவர்களும் உணர வேண்டும், அந்த மாற்றத்தைச் சரியாக ஏற்றுக் கொள்ளப் படுக வேண்டும். இது மனம் திறந்து எல்லோரும் பேசுவதால் ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல அது உங்கள் இரு சந்ததியினருக்கும் உண்ண இடைவெளியை நிரப்பும். அந்த நிரப்பல் கால இடைவெளியை மட்டுமன்றி கலாச்சார இடைவெளிகளையும் மூடி மறைக்கும்.

இந்தக் கடிதம் எனக்குத் தேவையில்லாத விஷயம் என்று நீர் கருதினால், தூர எறிந்துவிடும். இல்லையேல் மற்றவர்களுடனும் பசிர்ந்து கொள்ளும்.

என்றும் அன்புடன்
சஞ்சயன் அன்னா

செல் தொகுத்தற் பேட்டி இல 4

விடைகள்.

- | | | | | | |
|---------------------|-------------|---------------|-----------------|---------------|-----------|
| 1. தேக்கு | 2. வள்ளல் | 3. தூற்றுதல். | 4. ஆகாரம் | 5. பள்ளிவாசல் | 6. அறிஞர் |
| 7. அக்கிளி | 8. போதிமரம் | 9. வள்ளம் | 10. நெற்றிக்கண் | 11. காற்றாடி | |
| 12. கொன்றை(வேந்தன்) | | | | | |

வெந்த பெற்றோர் விபரம்

கடந்த போட்டிக்கு மல வாசகங்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களில் அதிஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: Strathfield ஜஸ் சேர்ந்த சௌந்தர்யா சிவா முதலாம் பரிசையும், Homebush ஜஸ் சேர்ந்த ராகுராம் சிவா இரண்டாம் பரிசையும் பெற்றுக்கொள்கிறார்கள். பரிகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

பிழை திருத்தம் : கடந்த கலப்பை இதழில் வெளிவந்த தமிழ் ஊக்குவிப்புப்போட்டிகளின் பரிக்பாட்டிலே இரண்டு பெய்கள் மிழையாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை திருத்தத்துடன் தருகின்றோம் மேற்பிலைப் பேச்கப்போட்டியில் ஆறுதல் பரிக் பெற்றவர்: செல்வன் ஜெனான்டாம் கிறிஸ்து கீழ்ப்பிரிவுக்கான வாய்மொழித் தொடர்பற்றல் போட்டியில் ஆறுதல் பரிக்: செல்வி அனிஞ்சா கிறிஸ்து

Tamil?

What's Tamil?

Who's Tamil?

Why Tamil?

by Puttu

A few weeks ago, a function was held in Homebush where the invited guests were given the opportunity to find out more about the Tamil people and the Tamil community in Australia. The program was designed primarily for non-Tamils and included papers on "The Tamil People", "The Tamil Language", "Tamil Literature" and "Tamil Culture". Although I was familiar with most of the fundamentals being covered, I found the various papers very interesting and thought-provoking. They were interesting because of the historical material they covered but they were thought-provoking because their content and context raised a number of very intriguing issues.

Common to each paper was one fundamental concept – *Tamil*. Listening to the presenters that evening, I started to wonder what the word *Tamil* really meant. Sure, there is a language called Tamil. There are Tamil people all over the world. Many of these people share a Tamil culture. They may even eat Tamil food. *Tamil* this, *Tamil* that. Sydney University *Tamil* Society. *Tamil* Mulakkam. *Tamil* Sports Club. *Tamil* movies. Liberation Tigers of *Tamil* Eelam. The word *Tamil* is everywhere I look but how many of us have a clear idea about what exactly it means. What does it mean to be *Tamil*, to *speak Tamil* or to eat *Tamil food*? I accept that there is a language called *Tamil* but what I speak at home or, for that matter, what is spoken in many *Tamil* movies today, is some weird hybrid better called *Tamglish*.

Who is a *Tamil*? Being a *Tamil* is by no means straightforward. The *Tamil* community is a very diverse one. There are Christian *Tamils*, Hindu *Tamils*, Muslim *Tamils*, *Tamils* devoted to *Sai Baba*, atheist *Tamils* and even *Tamils* who don't really have a religion but go to the temple to socialise. There are Indian *Tamils* and Sri Lankan *Tamils*; Jaffna *Tamils*, Batticaloa *Tamils*, Colombo *Tamils* and up-country *Tamils*; *Tamils* born in Australia, *Tamils* who have lived in Australia for a long time and *Tamils* who have come recently to Australia; Brahmin *Tamils* and non-Brahmin *Tamils*; there non-*Tamil* speaking *Tamils* and *Tamil-only* speaking *Tamils*.

Nowhere in the world do *Tamil* people live as a sovereign nation. In India, Sri Lanka, Malaysia, Singapore and South Africa there are significant minority *Tamil* populations but in these countries the *Tamil* identity is compromised by a broader national identity. Thus, when many *Tamil* people born in Sri Lanka are asked who they are, they will answer "Sri Lankan". Likewise, the *Tamil* migrant populations in places like Australia, Canada, the US and the UK face similar issues as they negotiate an identity in their new homes. I can relate to this extra dimension very well. I was born in Sri Lanka. On my birth certificate it says that my "Race" is "Tamil". Does this mean that I am *Tamil*? Or Sri Lankan? Or, since Australia is my new home, am I still *Tamil*? Or am I now Australian or Australian-*Tamil* or *Tamil-Australian* or *Australian-Eelam Tamil* or Sri Lankan-Australian or something else? Will I become less *Tamil* as time goes on? Will my children be *Tamil*?

For a product to be allowed to wear the label "Made in Australia", it must pass some stringent tests about its origin and the origin of its component parts. Yet, there are no tests for who is or isn't *Tamil*. I think the easiest answer to the question of who is a *Tamil* is to say "anyone who is born to *Tamil parents*". But, is this enough? I know

many people of my age who live in Sydney who were born to Tamil parents who wouldn't have the faintest idea about *being* Tamil. Maybe being Tamil is a state of mind. But, this too, poses problems. Does this mean that anyone who says that they are Tamil is automatically Tamil?

Richard Lewontin, the famous Harvard biologist, estimates that about 85% of all possible genetic variation amongst human population can be seen within any one "racial" group. That is, around 85% of all possible differences in things like skin colour, height, weight, and intelligence occurs say within the Tamil community. A further 8% difference is found between "racial" groups that are similar (like the Tamils and other sub-continental peoples) and another 7% between very different groups (such as Dravidians and Chinese). This means that an overwhelming majority of all possible natural difference exists within our community's genetic pool. Not only does this show that, as a group, we are not very different genetically from say the Sinhalese or the Malayalis but that two Tamils are just likely to show vast genetic variation as a Tamil and an European. Where does this leave our definition of a community? Once again, maybe being Tamil is just a state of mind; maybe what really makes us different from others is our culture.

But culture is a constructed concept and is constantly changing. Groups of human beings conjure up and continuously negotiate their common values, beliefs, priorities, morals and culture. There is nothing certain or universal about any culture, let alone Tamil culture. Not every Tamil holds the same beliefs or shares the same culture nor will those beliefs or culture remain stagnant. Even the clothes (from Sari to salwar kameez to jeans) we wear and the food we eat (from ultra-hot mutton curry to mild chicken curry to McDonalds) are open to change. So, where does being Tamil fit into this picture? Again, I can relate to this dilemma very well. When I think about it there is little about my life that is

uniquely or consistently Tamil. I rarely wear vershti-saalvai, am really not familiar with Tamil music or dance, cannot tolerate very hot and spicy food, have no idea what caste I am (or what anybody else is) and do not read Tamil books or magazines. Am I still Tamil?

Unfortunately, I cannot answer that question or any of the others I have posed. However, I can present some initial thoughts on them based on my experience and observations. I think that ethnicity, like many other aspects of personality, is very much a product of self-definition. One is Tamil basically if they choose to identify themselves as Tamil. There may also need to be a degree of social sanctioning of "what is Tamil" and who can be Tamil. That is, you are Tamil if you choose to identify yourself as Tamil and if you're accepted as such in the communities you are part of..

I suppose the basic point being made here is that we must question what being Tamil means to *us*. I believe that this process of introspection about one's identity is very beneficial. Sorting out who we are and why we are who we are is very important. Equally important though is a recognition that there is no set Tamil identity and that being Tamil is what we want it to be.

Having thought a lot about these issues myself, I find that I cannot deny my Tamilness - the things I consider to be part of being Tamil. I accept that I am not *only* Tamil and that I am not *always* Tamil. Nevertheless, I have actively taken up being Tamil. In the end, for me, being Tamil is a very spiritual choice. As I have mentioned before, I can choose to locate myself at any point within a cacophony of identity-shaping influences. But for me at the core of my identity lies Tamil. I am not always sure what it means but I know for certain that that's what I am.

Being Tamil is also a very political choice. As a Tamil of Sri Lankan origin who has lived nearly three quarters of my life over-

seas, my Tamilness is all that I have to cling to. The Sri Lankan government chose to identify me (from birth) as a Tamil in a "multi-ethnic" country and not as just a Sri Lankan regardless of "race". Today, Sri Lanka means very little to me. I am a member of the world-wide Tamil community, what someone has recently called a "trans-state nation".

19ம் பக்கத் தொடர்ச்சி

ஒரு மாடிமிருந்து இன்னொரு மாடிக்கு, மக்களைக் காவும் ஓர் சாதனத்தில் மேலேயும் கீழேயுமாக 7 நாட்களாக இடைவிடாது ஏறி இறங்கிச் சாதனை படைத்தார். இந்தச் சாதனையின்போது இவர் 11,000 சுற்றுக்களையும் கிட்டத்தட்ட 223 கிலோ மீற்றர்களையும் பூர்த்தி செய்திருந்தார். இந்தச் சாதனை 1998 வைகாசி மாதம் சிட்டி, அவுல்ரேவியாவிலுள்ள ஓர் சொப் பிங் கொம்பிளென்ஸ் (shopping complex) ஒன்றில் நடாத்தப் பட்டது.

இனி இவர் எதிர் காலத்தில் செய்யப் போகும் சாதனைகளை எடுத்து நோக்குவோம்.

1. இவர் சிறுவர்கள் மீது வைத் திருக்கும் அதிகளை பற்றுக் காரணமாகவும் அதை வெளியிடுத்து முகமாகவும் வெகு விரைவில் செய்யப் போகவிருக்கும் சாதனை 8500 கிலோ மீற்றர் தூராத்தை 105 நாட்களில் ஒடிய முடிப்பது. இந்தச் சாதனையின் நோக்கம் ஒரு மில்லியன் டெஸ்கள் பணம் சேகரித்து பற்று நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் சிறுவர்களுக்கு வழங்குதல் ஆகும். இதற்கு அனுசரணையாக இருந்து வருபவர்கள் சிறுவர் பற்று நோய் அமைப்பு, அவுல்ரேவியா (Children Cancer Institute Australia). இவர் இந்தத் தூராத்தை முடிப்பதற்குச் செல்லவிருக்கும் பாதை Sydney - Brisbane - Sydney - Canberra, Perth - Adelaide - Melbourne - Sydney. இச் சாதனை அனேகமாக 1998 மார்ச் மாதத்தில் தொடங்குவதற்கு

Being a "Tamil" is not the beginning nor end of being. Any individual is the locus of hundreds of influences. Some of us may choose to blindly accept or deny our Tamilness. I don't think either position is preferable. Instead, we should cast our mind as individuals and as a community to the question of what it means to be Tamil.

உத்தேசிக்கப் பட்டுள்ளது.

2. இதைவிட 2000 ம் ஆண்டு மார்க்கி மாதத்தில் உலகளாவிய ரீதியில், 185 நாடுகளுக்கூடாக 142 நாட்களில் கிட்டத் தட்ட 50 Km / நாடு என்ற விகிதத்தில் ஒடுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் கரேஸ் யோக் கிம். இவர் தனது இச் சுற்றுப் பயணத்தை 'எருசலம்' என்ற நகரத்தில் ஆரம்பித்து 'போசிங்டன்' நகரத்தில் முடித்து வைக்கத் திட்டமிட்டுள்ளார். முக்கிய நோக்கமாக இதன் போது அவர் 1 பில்லியன் அமெரிக்க டெலர்களைச் சேகரித்து பல வகைகளிலும் பாதிக்கப் பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கத் திட்டமிட்டுள்ளார். (Main aim is to support children). இவருக்கு இந்த சாதனையின் வெற்றியில் கிடைக்கப் பெறும் இப் பணமே, உலகில் உதவிக்காகச் சேகரிக்கும் மிகப் பெரிய தொகையாகும். (The highest ever fund raised for the charity)

3. இதற்கு அடுத்தபடியாக இவர் பின்புறமாக 160 கிலோ மீற்றர் நடத்தல். (Walking backwards) செங்கல் ஒன்றை ஒரு கையினால் காலிக்கொண்டு இடைவிடாது 120 கிலோ மீற்றர் நடத்தல், சிலை மாதிரி பல மணித்தியாலம் (நாட்கள்) நிற்றல் போன்ற பல சாதனைகளை படைக்கவிருக்கும் யோக்கிம் நடனம், பாட்டு போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவராவர்.

இப்படியொரு தமிழ் மகனை நாம் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவருக்கு பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்களாகிய நாம் உதவி வழங்கி இவரது முயற்சி மென்மேலும் வளர வாழ்த்தி ஆதரவு அளிப்போமாக!

நினைவில் நின்றனை யாழ் நினைவில் உட்பொச்சுக் கட்டுரை ரஸ்கை

இலக்கையின் வட மாகாணத்திலிருந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எம் மவரின்

உணர்வுகளையும் நிகழ்ச்சியின்

ஒவியக் கண்காட்சியான்றும் அதனைத் தொற்று 'தெரியாத பக்கங்கள்' சிறுகதைத் தொகுதி வெளியிட்டு வைபவமும் 9/5/98 இல் South Strathfield Girls High School மண்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் இலக்கியப்பவர் கக அரங் கக் கலைகள் கழகத் தினர். இடம்பெற்றிருந்த ஒவியங்களை வரைந்தவர் திரு சிவசாமி குணசிங்கம் ஆவார். அவரது சகோதர் ஆன திரு சிவசாமி இராஜசிங்கம் அவர்களே 'கதா ராஜ்' எனும் புனைப்பெயரில் சிறுகதை தொகுதியை எழுதிமிருந்தார். நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளாக இருந்தேன் எனக்கேற்பட்ட எண்ணங்களை, நான் அவதானித்தவற்றை, உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவியங்கள் யாழ்ப்பாணத்தின் சிற்திரம், கலை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை, அழகிய காட்சியமைப்புள்ள இடங்கள் என்பவற்றுடன் தொற்பு பட்டு காணப்பட்டமையாலும் பழைய பாணியில் வரையப்பட்டிருந்தமையாலும் பார்வையாளர்களை உடன் கவர்ந்தன. ஒவியத் தன்மை தீட்டப்பட்டிருந்த வர்ணங்கள், தேர்ந்தெடுத்திருந்த வர்ணங்க கலவை என்பன அவற்றை மெருகூட்டியிருந்தன. ஒவ்வொரு ஒவியத்திலும் இடம் பெற்றிருந்த கலை அம் சங் களும் ஒன்றுக் கொண்று தொடர்புபட்டனவாகவும் அவற்றின் அமைவிடம், கன பரிமான அமைப்பு விகிதாசாரம் என் பன பொருத்தமானவையாகவும் இருந்ததுடன் நுனுக் கமாகவும் தத்ருபமாகவும் வரையப்பட்டும் இருந்தமையால் உண்மையில்

படப் பிடிப் பு பிரதி ஒன் நினை உருப்பெறுப்பித்தது போன்றதொரு பிரமை ஒன்றே பார்வையாளிடம் ஏற்பட்டிருந்தது. சிறப்பாக நடை, நின்னை, விளக்குமாடம் என்பவற்றுடன் அமைந்த பழைய காலத்து யாழ்ப்பாண வீடொன்றின் முன்புறத் தோற்றத்தை விளக்கும் ஒவியத்தைப் பார்த்த ஒருவர் 'இது யாழ்ப்பாணத்தில் தான் வாழ்ந்த வீட்டின் முன்புற தோற்றமே' எனக்கூறி அதன் முன் கண்கலங்கி நின்றார். இது ஒவியங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சாந்தாகவும் அத்துடன் ஒவியின் அவதானிப்புத் திறன் அதனை ஒவியங்களில் பயன் படுத்தும் திறன் ஆகியவற்றிற்குச் சான்றாகவும் அவரது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவும் கொள்ளலாம்.

ஒவியர் ஒரு கட்டடக் கலைஞர் என்பதாலோ என்னவோ பல ஒவியங்கள் நான் பார்த்து விட்டந் தவர்கள் பற்றி ருடன் சம்பந்தப்பட்ட கட்டட அமைப்புகளை விளக்குவதாக இருந்தன.

1. யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் அரண்மனையின் முன்புறத் தோற்றம் - சங்கிலியன் தோப்பு
2. நடை தின்னை, விளக்கு மாடம் ஆகியவற்றுடன் அமைந்த வீட்டின் முன்புறத் தோற்றம்
3. காலரை நகர் கடற்கோட்டை
4. யாழ்நகரில் அமைந்துள்ள பிரதான வீதி
5. பிரதான வீதியில் குறுக்குத் தெரு

நல்லுக்குக் கந்தன் அலங்காரத் தேரில் பவனி வரும் காட்சியமைந்த ஒவியத்தில் அலை அலையாகத் திருஞம் அடியார் கூட்டத்தின் நடுவே இலக்கை வாணொலியினர் திருவிழாவை நேர் முக வர்ணானை செய்வதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது யாழ் இந்து மக்களின் சமய வழிபாட்டு ஒன்று கூடல் வைபவமான இத்திருவிமாவின்

முக்கியத் துவத் தைச் காட்டுவதுபோலிருந்தது.

கிராமியச் சூழலில் சாதாரண மக்கள் வாழும் குழுவைக் காட்டும் ஒவியத்தில் வீடு, கிணறு, வேவி, அயவில் தோட்டம் என் பன்காணப்பட்டது. இதனுடன் தொடர்பானதாக இன் னுமொரு ஒவியம் வீடொன் றின் பின் புறத் தில் மாவிடிக் கும் இடத் தில் காணப்படக் கூடிய காட்சியொன் றினை விளக்கியிருந்தது. இதில் கல்லூரில் சாப்த்து வைக்கப்பட்ட உலக்கையிலுள்ள மாவினைக் காக்க மொன்று கொத்துவதும் வேவியில் இன்னுமொரு காகம் கொத்தத் தயாராக காத்திருப்பதுவும் இடிக்கும் போது கொட்டிய தானியங்களைக் கோழி கொத்துவதும் காட்டப்பட்டு இருந்தது. சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் போல இருந்தது இவ்வோவியம்.

இவ் விரண் டிலும் ஆர்ப்பாட்டம் இயந்திரத்தன்மையற்ற கிராமிய வாழ்வின் அமைதி தென்பட்டது. பறையடித் துக் கொண்டிருக்கும் ஒர் வயது முதிர்ந்த கலைஞரைக் காட்டும் ஒவியம், எமது பாரம் பரிய கலையான பறையடித் தலும் அக்கலைஞரைப் போல மகத் துவம் உணர்ப்பாமலே கைவிடப்பட்டு அழிந்து போவதை வேதனையுடன் நினைவு கூர்வது போலிருந்தது. யாழ்ப்பாணத்தின் கடற்கரைப் பிரதேசங்களும் வயல் வெளியும் அழகான ஒவியங்களாகக் கப்பட்டிருந்தன. இவ்வரண்ட பூமியிலும் கற்றுலா போவதற்கு இடங்கள் காணப்படுகின்றனவா என் போருக்கு இவ் ஒவியங்கள் நல்ல பதில் தரும் விசேஷமாக மன்கும்பான் வெள்ளைச் கடற்கரையை அங்கு வந்த பலர் வெகுவாக ரசித்தனர்.

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான பனைமரம் பல பரிமாணங்களில் அடர்ந்த பனங்காடு தூர்ப்பார்வையில் தென்படும் அழகு வயல் வெளி ஒன்றின் ஒதுக்குப்புறமாக நிற்கும் வட்டிப் பனை, வீட்டிற்கு அருகில் நிற்கும் பனைகள், கள் இறக்கும் தொழிலாளியுடன்

கட்டிக்

சில பனைமரங்கள். வெவ்வேறு ஓவியங்களில் ஒவியரால் வரையப்பட்டிருந்தது. பனையைத் தெரிந்தோர் அதன் பயனையும் யாழ்மக்களிற்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் அறிவெர். விசேஷமாக கள் இறக்கும் தொழிலாளியுடன் கூடிய பனைமரம் உள்ளங்கிய ஒவியத்தில் குரியோதய வேளையில் (மென் சிவப்பு அடிவானம்) பனையின் நுனியிலிருந்து பாதி வரைக்குமான பனையின் பாகங்கள் (கன்ஞ முட்டுட்ப்பட) தென்படும் அழகு தீட்ப்பட்டு இருந்தது. அவ்வோவியத்தின் அருகில் பலர் பல நிமிடங்கள் ஏங் கியபடி (முட்டி கட்டியிருந்ததாலோ தெரியவில்லை) நின்றிருந்தனர்.

சிறுக்கைத் தொகுதியை எழுதிய சுதாராஜ் ஏற்கனவே இலக்கிய உலகிற் கு அறிமுகமானவர். எழுதிய க்கைகளிற்காக பரிசுகள் பல பெற்றவர். ஓவியர் மரணி வரைந்த அழகிய அட்டைப்படத் துடன் கைக்கு அடக்கமான புத்தகமான இச்சிறுக்கைத் தொகுதியில் உள்ள க்கைகள், தலைப்புக்குப் பொருத்தமாகவே மனித இயல்புகளின் வெளியே தெரியாத பக்கங்களை எமக்கு இவை காட்டுகின்றன.

இதில் இடம் பெற்ற ‘முயல் குட்டி’ ‘அடைக்கலம்’ ‘மணோத்தம்’ ஆகிய க்கைகள் பிராணிகளின் இயல்புக்கங்களை, மனித இயல்புக்கங்களுடன் ஒப்பிட்டு இனங்காட்டி அவற்றை மேலும் நேசம் கருணை கொள்ள வைக்கிறது.

‘மெய்ப்பொருள்’ எனும் க்கை நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதாரச் சூழிலை அங்குள்ள பெண்களை காதல், திருமணம் பற்றி என்ன நிலைப்பாடு கொள்ள வைக்கிறது என்பதையும் ஏற்படும் முடிவுகள் அவர்களிடம் எத்தனைய மன்றதாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் எம்பிடம் கூறிந்திற்கிறது.

முதிய தலைமுறை எம்பிடம் எதிர்பார்ப்பது என்ன என் பதை ‘போகும் இடம்’ ‘அப்பாக்சியும் ஊன்றுகோல்களும்’ க்கைகள்

விளக்குகின்றன. ‘போகும் இடம்’ புலம் பெய்ந்து வாழும் எம்மெவருக்கும் எமது பெற்றோருக்கும் இடையில் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மறுபறத் தில் ‘அப்பாச்சியும் ஊன்றுகோல்க்கும்’ கதை தலைமுறை இடைவெளிக் குன் முதிய தலைமுறையின் சாதி பற்றிய என்னங்கள் - ஊன்றுகோல்களாக்கப்பட முடியாது போவதை சித் தரிப்பது போலவும் தென்படுகிறது.

‘அப்பா எப்போ வருவார்’ ‘போவது நீதியில்லை’ இரண்டும் வெளிநாட்டிலிருப்பவரை ஊருக்கு அழைக்கின்ற போதிலும் குழந்தை தேடும் காரணமும் பெரியவர்கள் தேடும் காரணமும், உறவுகள், பொருளாதாரப் பின்னணியில் போவித்தன்மையாக்கப்படுவதை அழகாகப் புலப்படுத்துகிறது.

ஏனையவை இன்றைய போர்க் குழலின் வெட்டு முகக் காட்சிகளைக் கூறுகின்றன. நினக் கூவித் தொழிலாளியான குடும்பத்தலைவன் ஒருவன் போரினால் பாதிப்பட்டையும் போது அக்குடும்பம் படும் அவைங்களை ‘தெரியாத பக்கங்கள்’ கதை சரியாகச் சொல்கிறது. ‘அகதியும் சில நாய்களும்’ இன்றும் ஒரு படி மேலாகவே அகதியாழ்வின் அவை நிலையை விளக்க

இப்படியான குழிலையிலும் நம்பிக்கையுடன் எதிரிகாலத்தை நோக்கும் குடும்பத்தலைவியை ‘விளக்கு’ காட்டுகிறது.

கதைப்புலத்தைத் தேர்ந்தெடுத்தல் மனதைத் தொடும் விதத்தில் கதை சொல்லுதல் சொற்களைக் கையாளுதல் ஆகியவற்றில் கதாசிரியரின் திறமை நன்கு புலப்படுகிறது. நல்ல சிறுகதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கும் ‘தெரியாத பக்கங்கள்’ நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

தற்போது எங்கோ இருந்து கொண்டு வேறெங்கோ இருக்கும் எமக்கு இன்றைய யாழிப்பாணத்தைச் சிறுகதைகள் மூலம் படம் பிடித்துக் காட்டிய கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எழுத்துப் பணி மேலும் சிறக்கட்டும். அழகான அந்தப் பனைமரங்களை அடிக்கடி நினைவுட்டிய ஒவியருக்கு எமது வாழ்த்துக்கள். மேலும் அவர் இது போன்று தாம் கண்ட காட்சிகளை ஒவியங்களாக்கித் தர வேண்டும் என்று வேண்டுகிறேன். மொத்தத்தில் சில மணி நூற்கள் யாழிப்பாணத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திமைக்குச் சகோதரர்கட்கு எமது நன்றிகள்.

அழகான அந்த பனைமரங்கள் அடிக்கடி என் நினைவிலும் கனவிலும் வருகின்றன.

யாழிப்பான நூல் நிலையம் (ஒர் ஆவணம்)

யாழிப்பான நூல் நிலையம் (ஒர் ஆவணம்) என்ற நூலின் மூலம் முதறிஞர் க. சி. குலரத்தினம் எறித்தமிக்கப்பட்ட யாழி நூல் நிலையத்தினை கண்முன் நிறுத்தினார். இந்நூல் யாழிப்பான நூல் நிலையத்தினை உருவாக்க உழைத்த அத்தனை பெரியாக்கும் இனி அதனை பழைய நிலைக்கு கட்டி எழுப்பப் போகும் தமிழ் மான வீரர்களுக்கும் ஈழ மண்ணின் பரமார்த்த உபாசகர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. இந்த நூல் Aus \$ 10.00 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிடைக்கும் பணம் யாழி நூலக நிதியத்திற்கு வழங்கப்படும். உங்கள் பிரதிகளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியவர்

கலாநிதி வே. இ. பாக்கியுநாதன். 02-96882759.

அம்மா

அம்மா

இதுவே அகிலத்தின் அகரம்
அன்பின்
ஆதாரம்.

கண்மலர்ந்த ஆண்டவனின்
கண்திறந்த ஒரு வடிவம்
கருணை என்ற சோல்லிற்கு
உயிர் கொடுத்த வடிவம், திரு உருவம்
அம்மா உன் கருப்பையில்
அகம் அமர்ந்த நாள் முதலாய்
ஐயிரண்டு திங்களுமே
அங்கமெல்லாம் வலி குமந்து
ஆங்கெனக்கே உயிர் கொடுத்து
எனை
தங்கமென்தான் நினைத்தே
உன் அகத்தே குமந்திருந்தாய்

அகத்தினிலே நானைசைந்தால்
ஆனந்தப் புன்சிரிப்பு
கருப்பையிலே இருக்ககயிலும்
உன்
கரம் தழுவும்
உயிர்த்துடிப்பு

அகமிருந்த என் முகத்தை
ஒரு தவமிருந்தாய்
காண்பதற்காய் . . .
உயிர் துடுக்கும் வலியிடத்தில்

உன் உடலைத்தான் கொடுத்தாய்
இயமனிடத்தில்
உயிர் கொடுத்து
உன்னையே பிளந்து
உலகிற்கு ஈந்து எனை
'கண்ணே' என்றெடுத்து
காதலுடன் முத்தமிட்டு
அன்னைத் திரு உருவே
என்னவென்று கடனைடப்பேன் . . . ?

உன்னுள் வளர்த்து எந்தன்
உயிருக்கு உருக்கொடுத்தாய்
மண்ணில் ஈன்ற பின்பும்
மாளாமல் வாழ்வதற்காய்
கண்ணில் விளக்கெரித்தே
காலமெல்லாம் விழித்திருந்து
உன்னில்
உயிரோடும் - உன்
உதிர்த்தை உணவாக்கி
எந்தன் உடல் வளர்த்தே
உவகையுடன் பார்த்திருந்த - இந்த
மண்ணின் மணிவிளக்கே
உன் மாண்பிற்கு என்ன செய்தேன் . ?

பற்கள் முளையாத
பால் வாயால் சிரிக்கையிலும்
பல் முளைத்து உன் உடலை
பதம் பார்த்த வேளையிலும்
தள்ளி எனை வைக்காது
அள்ளி அணைத்தெடுத்து
ஆனந்தச் சிரிப்புடனே
கைகளிலே தாங்கி நின்று

கண்களிற்குள் காத்து நின்ற
'பையல்' எனுமுன்னே
பதை பதைத்து
துடிதுடித்து - என்
துன்பமெல்லாம் காத்து நின்று
தூய அன்பின் பெருந்திருவே . . . !

முகத்தின் குறிப்பினிலே
அகத்தைப் படித்திருப்பாய்
கணக்கும் துயரங்கள்
அத்தனையும் நீ தாங்கி - மனம்
களிக்கும் சுகத்தை மட்டும்
எனக்களித்து
துன்பமெல்லாம் தாங்கி நின்ற
சிலுவைத் திரு உருவே
தீர்ப்பேனா இக்கடன்கள் . . . ?

பணமிருந்தால் தான் உறவு . . .
பாலிருக்கும் வரை சொந்தம் . . .
வாசல்
படியிறங்கி பாடையிலே
நிலை கடக்கும் வரை மனைவி
இந்த
வரை முறைகள் தான் கடந்து
ழுமியிலே தன்மகவு
திருமகனாய்த் திகழ்ந்தாலும்
தெருவோரம் கிடந்தாலும்
புகழ்மாலை அனிந்தாலும்
புழுவாகி நெளிந்தாலும்
சருகாகிச் சரிந்தாலும்
சாவோரம் எரிந்தாலும்
உயிர் உருக
உனர்வெயிய

உள்ளமெல்லாம் தான் கருகி
நிலமெரியும் வரையினிலும்
நீண்டிருக்கும் அன்பு என்றும்
வரமிருந்து
பெற்றெடுத்த தாயவளின்
மடியினில்தான் !

அரிக்கன் விளக்கொளியில்
அம்பு நிலாக்காட்டி . . .
பருக்கை சாதத்தையும்
பாசமாய் ஊட்டிவைத்த - என்
திருக்கைத் தெய்வமே

அன்ளி வளர்த்த உனை
அனல் எரித்துத் தின்பதற்காய்
கொள்ளி வைத்துவிட்டு
குழுகிறேன் நெஞ்சதனில் . . .

என்
உயிர்பிரிந்து போனாலும்
உனர்விழுந்து போகாமல்
மரித்தும் மானிடனாய்
மறுயடியும் பிற்பதென்றால்
இந்தத் தொப்புள் கொடியறவு
தொடர்ந்தே வரவிங்கு
அடுத்தும் உன்னிடத்தே
அகப் பையில் வரவேண்டும்
அம்மா:
உன் காலடியில்
என் ஆன்மா அழவேண்டும் . . . !

வல்வையூர் -
செல்வகோபால்

பார்க்கும் விதம் பல

எந்த ஒரு பொருளும் பார்ப்பவரின் பார்வைக்கேற்ப மாறுபடுகிறது. எடுத்துக் காட்டாக, வன்னுவர் கோட்டத்தை பார்ப்பவர்களில் சிலர் அதிலுள்ள கலைத் திறனை வியக்கிறார்கள், சிலர் வன்னுவரின் தமிழ்த் திறனை வியக்கிறார்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பார்வை பார்ப்பவரின் அனுபவம், காலம், இடம், குழல் முதலான வற்றுக் கேற்ப வேறுபடுகிறது என்றாலும் அந்தப் பொருளைப் பார்ப்பவரின் மனப்க்குவழும் முக்கிய இடம் பெறுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எந்தப் பொருளைப் பற்றி, எந்தக் கோணத்தில் கேள்வி கேட்டு மடக்கப் பார்த்தாலும் முடியாதடி எங்களை அவரது பதிலால் மடக்கி விடுபவர். தமிழ் இலக்கியத்தில் அனைகமான நூல்களை முதலில் தொடங்கி கடைசி வரை பார்க்காமலோ சொல்லக் கூடியவர். அவர் அவ்போது அவரது அனுபவங்களையும் எங்களுக்குச் சொல்வார். அப்படி எங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஒன்று என் மனதில் வேறுநன்றி பதிந்து இருந்தது. 'தமிழர்கள் 5 பேர் ஒரு இடத்தில் கூடினால் பிறரைப் பற்றி பேசுவார்கள். 5 ஆவது நபர் எழுந்து சென்ற பின்பு மற்ற நால்வரும் எழுந்து சென்றவரைப் பற்றி பேசுவார்கள். பேசி முடிந்து 4 ஆவது நபர் சென்ற பின்பு மற்ற மூவரும் அந்த 4 ஆவது நபரைப் பற்றி பேசுவார்கள். அதுவும் பேசி முடிந்ததும் மூவரில் யார் எழுந்து போவது என்று விழித்துக் கொண்டு உட்காந்திருப்பார்கள்' என்று சொல்வார்.

ஆஸ்திரேவியாவில் அனைகமாக எல்லா நாட்டு மக்களோடும் மழகிப் பார்த்து விட்டோம். இவர்களுன் எந்த நாட்டை, இந்ததைச் சேர்ந்த வர்கள் பிறர் பற்றி பேசி சந்தோசமடையாமல் இருக்கிறார்கள். ஆக, எல்லா இன மக்களுக்கும் பொதுவான ஒரு பண்பை, தமிழர்களுக்கே உரியதன் சொல்ல எப்படி அவரால் முடிந்தது? தமிழர்களுக்கென்று அவைந்த தன்னடக்கமா?

விதம்

- திருமதி பரமேசுவரி நல்லதம்பி

இந்தத் 'தன்னடக்கத் தால் தான் தன் புலமையை மாணவர்களைத் தவிர வேறு எங்கும் அவரால் வெளிக் கொணர முடியவில்லையா என்று அடிக்கடி நினைப்பதுண்டு.

ஒரு வேளை, மற்ற இன மக்களைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காததால் தமிழரைப் பற்றி அப்படி அவர் நினைத்திருக்கலாம்.

நம் நாடுகளை விட்டு வெளியில் வந்த நாம் மற்ற இன மக்களைக் காணவும், நம் நாடுகளுக்குச் சென்று வரவும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். இங்கே திருமியின் நீது அங்கு நம் மைக் 'கவர்ந்த' வற்றை மற்றவர்களோடு பசிர்ந்து கொள்கிறோம். ஒருமுறை ஒரு விட்டுக்குச் சென்றிருந்த போது, தமிழ்நாட்டில் தமிழ்ப் பெரியவர்களின் நினைவிடங்கள் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று நன்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர், 'இங்கு வந்து குறை சொல்வதை விட அங்கே அதை நீங்கள் கூத்தம் செய்திருக்கலாமே, அது இதைவிட நன்றாக இருந்திருக்குமே' என்றார். அதற்கு அவர், நானே செய்து விட்டால் சொல்ல ஆள் வேண்டுமே, அதுதான் நாள் சொல்லும் வேலையைச் செய்கிறேன், என்றார். இது போன்று மலமுறை பலவற்றைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது.

பொதுவாக, நம் மிடையே நம் நாடுகளைப் பற்றி - குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி நிறைகளை விட குறைகளை பேசுவதையே அதிகமாக கேட்க முடியும். தமிழ் நாட்டில் தமிழ் செத்துக் கொண்டு இருக்கிறது என்பது இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. "ஆடுவோமே - ஆண்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" என்று சுதந்திரம் கிடைக்கும் முன் பே கிடைத்து விட்டதாகப் பாடி மக்களிடையே எழுச்சியை ஊட்டினார் பாதியர். நாமோ, ஆமிரம் ஆமிரம் ஆண்டுகளாக தமிழ்

நாட்டில் தமைத்து வளர்ந்த தமிழ் செத்து விட்டது என்று சொல்லி இங்கு தமிழ் வளர்க்கப் பார்க்கின்றோம். 'வசதியாக வாழும்' என்னத்துடன் நம் நாட்டை விட்டு வந்து அங்கு விடுமுறைக்குச் செல்லும் போது 'எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது' என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளத் தவறுவதில்லை. ஆனால், அங்கு வாழ்வர்கள் மட்டும் சங்க காலத்தில் வாழ்ந்த மாதிரி எந்தக் கலப்பும் இல்லாமல் வாழ்ந்தால் நம் குழந்தைகளை அழைத்துச் சென்று தமிழ் மொழியையும், மற்றவற்றையும் காட்டி அழைத்து வரலாமே என்று ஆதங்கப் படுகிறோம். நம் பின்னைகளுக்கு தமிழ் சொல்லித் தர உதவவில்லை என்பது முதற்கொண்டு தமிழ்நாட்டைப் பற்றி குறை சொல்லும் நாம், எந்த அளவுக்கு நிறைகளைச் சொல்கிறோம்?

சென்ற கலப்பை இதழில் செல்லி இந்துமதி வெங்கடாசலம் 'வேஹுரில் அந்த சில நாட்கள்' என்ற பயணத் தொடர் கட்டுரை எழுதி இருந்தார். எழுதியவர் யார் என்று பார்த்தாலே அவர் எப்படி எழுதுவார் என்று ஓரளவு ஊகித்து விட முடியும். அந்த வகையில் வேஹுர் பற்றி வெறும் 'சாதாரண'ச் செய்திகளை மட்டும் எழுதிவிட மாட்டார் என்ற எண் ணாத்துடன் (இந்துமதி சில வருடங்களாகவே எனக்குப் பழக்கமானவர்) படிக்கத் தொடங்கி னேன். என் எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு தாண்டிக் சென்று - அவர் வேலை செய்த இடத்தையும், அங்குள்ள பிரச்சனைகளையும் விட்டுச் சென்று - அங்குள்ள கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற சமூக சேவை அமைப்புகளைப் பற்றியும், அந்த அமைப்புகள் ஆற்றி வரும் தொண்டுகளைப் பற்றியும் பல பயனுள்ள செய்திகளைத் தந்திருந்தார். முன்னேறிய ஒரு நாட்டில் பிற்குது வளர்ந்து முன்னேறிய நாட்டில் கல்வி கற்கும் அவர் பார்வையில் நம் நாட்டின் 'ஏழ்மை'யும் மற்றவையும் விட பயனுள்ள பல அமைப்புகள் பட்டிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

நம் வீட்டுப் பின்னைகளைத் தமிழில் பேச வைய்ப்பேதே எவ்வளவு பெரிய சாதனையாக

இருக்கிறது. இன்னும் 50 - 100 வருடங்களில் இங்கு தமிழ் நிலைக்குமா, நம் குழந்தைகள் தமிழில் உரையாடுவார்களா என்பவை எல்லாம் இன்று நம்மிடையே உள்ள கேள்விக் குரிகள். அப்படி இருக்கும் போது தமிழ்த் தொண்டு செய்வர்களில் சிலர் பிருச்சிலே பழுத்தது என்பார்களே அதற்கும் மேலே சென்று பூக்கும் முன்பே பழுக்கத் துடிய்து போன்று சிலவற்றைச் சொல்கிறார்கள். அவற்றுள் ஒன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழை வழி நடத்திச் செல்வது. 21ஆம் நூற்றாண்டில் நாம் இங்கு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவு காணவே முடியாமல் திண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேவியாவில் பிற்குது வளர்ந்து தமிழ் பேசக்கற்றுக் கொண்ட குழந்தைகள் (எழுதப்படிக்கத் தெரியுமா என்பது ஒருபுறம்) பெற்றோரைத் தவிர மற்ற யாரிடமும் தமிழில் பேச வாய்ப்புக் கிடைப்பதில்லை. மற்ற பெரியவர்கள் இந்தக் குழந்தைகளிடம் தமிழில் பேச முன்வருவதில்லை. எனவே தமிழ் பேச முடிகிற குழந்தைகள் கூட மற்ற தமிழ்க் குழந்தைகளோடும், பெரியவர்களோடும் தமிழில் உரையாட முடியாதநிலை நம்மிடையே இருந்து வருகிறது.

தமிழ் ஆர்வலர்கள் நம்மிடையே உள்ள இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதே நம்முடைய இந்தைய தேவையாக இருக்கின்றது. நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அதில் வெற்றி கண்டு விட்டால் அதுவே தமிழுக்கும் நமக்கும் தேவைய்படுகிற மிகப் பெரிய வெற்றியாக அமையும். அப்படிச் செய்யும் போது, நம் செயல்களைப் பற்றி மற்றவர்கள் எடுத்துச் சொல்லும் நிலை தானாகவே ஏற்படும். அந்த நிலை வரும்போது நம் சாதனைகளை நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய தேவையும், பிறரைத் தாழ்த்தி நாம் உயர் நினைக்கும் என்னமும் நம்மிடையே அற்றுப் போகும். எனவே, பிறர் முதுகில் உள்ள அழுகைக்கப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழியைத் தேடுவோம்.

வள்ளுவர் காட்டும் வாழ்க்கையினால்

வேந்தனார் இளங்கோ

தமிழ்த் தடாகத்தில் பூத்துக் குலுங்கும் அறமலர்களுள் திருக்குறள் என்றும் வாடா நறுமலர். உலகத்தார் உன்னத்துவன் எல்லாம் உள்ள ஒரு நூல் திருக்குறள். அளவிற் சிறியதாப் ஆழமத்தில் பெரியதாப் பீருக்கும் அனுபவக் கடல் திருக்குறள். திருக்குறளை இவ்வலகிற்களித்த மேதைதான் வள்ளுவப் பெருந்தனை.

வள்ளுவர் குறன் மூலம் வகுத்த வாழ்க்கை நெறி தனியொரு மதத்தினர்க்கோ, இனத்தினர்க்கோ மட்டும் பொருந்துவது அல்ல. திருக்குறளில் கூறப்படும் கருத்துக்கள் உலகத்து மக்கள் அனைவர்க்கும் பொருந்துவன். இதனாலேயே கற்றறிந்தோ திருக்குறளை உலகப் பொதுநூல் என்று கூறுவர். இதனையே

“வள்ளுவன் தன்னை உலகினிற்கே நந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறிப் பெருமைப் படுகின்றான் பாரதி.

குறள் கூறுவது என்ன?

மனிதன் வாழ்வாக்கு வாழ்வேண்டும். அப்பிதம் வாழ்வதற்கு மனையும், மனையானும், மக்களும், மாண்பும், மன்னும், மாட்சி சால் ஆட்சியும் தேவை. இத்தேவைகள் நிறைவெறும் இடத்து தோன்றுவது இன்பம். தொட்டனுபவிக் கும் இந்த இன்பத்தையே விட்டனுபவிக் கும் விட்டின்பத்திற்கு வாயிலாகக் காட்டுகின்றார் வள்ளுவர்.

மனித வாழ்க்கைக்கு அடிப்படையானவற்றை வள்ளுவர் தன் குறப்பாக்களில் இனிய தமிழில் மிகவும் அழகாகக் கூறிமிருக்கின்றார். அந்ததுப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவாக அமைந்த குறப்பாக்களில் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்ந்து அவற்றின் சிறப்பையும், பொறுப்பையும் எடுத்துக் கூறியுள்ளார் வள்ளுவர்.

வாழ்க்கையை நல்வழியில் அமைக்க, நல்லது எது, அல்லது எது என்று அறிய, வேண்டியது எது, வேண்டாதது எது என்று பகுத்தறிய மனிதனுக்கு உறுதுவையாக இருப்பது அறிவு. அவ் அறிவின் தேவையை உணர்த்த விரும்பிய வள்ளுவர் என்ன சொல்கின்றார் என்று நோக்குவோம்.

“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரெனும் இலர்”

இது வள்ளுவர் வாக்கு இரண்டே அடிகளில் இரத்தினச் சுருக்கமாக வள்ளுவர் கூறிவிட்டார்.

மனித வாழ்க்கைக்கு அறிவின் தேவையை வலியுறுத்திய வள்ளுவர் கல்வியின் அவசியத்தைக் கூறும் அழகைப் பார்ப்போம்.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்”

இது வள்ளுவம். கண்ணின் தேவையை, அவசியத்தை அநுபவத்தில் அறிந்த மக்களுக்கு கல்வியை அக்கண்களுக்கு ஒப்பிட்டுக்காட்டி தன் கருத்தை வலியுறுத்துகின்றார் வள்ளுவர். இவ்விதம் அறிவின் தேவையையும், கல்வியின் பயனையும் உணர்த்திய வள்ளுவர் மற்றுமொரு குறளில் அறிவியல் நோக்கிற்கு வரைவிலக்கணம் தருகின்றார். சூறுபவர் யாராக இருப்பினும் அவர் கூறும் விடயத்தின் தன்மையை நாம் உணரவேண்டும் என்ற உண்மையை

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பதறிவ” என்று எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். அறிவியல் அனுகுமுறைக்கு இதைவிடச் சிறப்பான வரைவிலக்கணம் இருக்குமதியுமா?

இல்லற வாழ்வில் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர், உறவினர் எனவரும் வேறுபட்ட கதாபாத்திரங்களின் கடமைகளையெல்லாம் கட்டுக்கோப்புடன் தொட்டுக்காட்டி அவற்றிற்கு இலக்கணம் வகுக்கின்றார் வள்ளுவர். இல்லாழ்க்கை சிறப்படையவேண்டின் அது எப்படி அமையவேண்டும் என்பதை

“அன்பும் அறஞும் உடைத்தாயின் இல்லாழ்க்கை

பண்பும் யயனும் அது” என்ற குற்பாஸுலம் இனிமை ததும்ப, எனிமை மினிர எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். இவ்விதமே பிள்ளைச் செல்வத்தின் பெருமையை உணர்த்த விரும்பிய வள்ளுவர்

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செலிக்கு” என்றும்

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவா” என்றும் கூறுகின்றார். மிகவும் ஆழமான கருத்துக்களை பார மக்களும் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் இனிய தமிழில் எடுத்துச் சொல்கின்றார் வள்ளுவர். பிள்ளைகளைத் தொடுவது பெற்றோரின் உடலுக்கும் அவர்கள் குரலைக் கேட்பது பெற்றோரின் செலிக்கும் இன்பம் என்று கூறிவிட்டு அந்த இனிமை இசைக் கருவிகளைக் கேட்கும் போதும் ஏற்பாடு என்று விளக்குகின்றார் அவர்.

பெற்றோரின் இன்பத்தைக் காட்டிய வள்ளுவர்

“சன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சாந்றோன் எனக்கேட்ட தாய்” என்று கூறிப் பிள்ளைகள் கல்வியில் சிறந்து மற்றவர்கள் மத்தியில் பெருமையுறும் போதுதான் பெற்றதாய் இன்பத்தின் எல்லைக்குப் போகின்றாள் என்று உணர்த்தி பிள்ளைகளின் கடமையையும் காட்டத் தவறவில்லை.

குறவின் பெருமை

வள்ளுவர்க்குப் பின்தோன்றிய அறிஞர்கள் பலரும் குறளைப் போற்றியுள்ளார்கள். பெருங்காப்பியங்கள் படைத்த புலவர் பெருமக்களும், இறைவன் அருட்கடலிற் தினைத்து நின்று பதிகங்கள் பாடிய பேரருளாளர்களும், கடவுள், உயிர், உலகம் என்பவற்றின் இயல்பினை உணர்த்தும் உண்மை நூல்கள் இயற்றிய ஆசிரியர்களும், மற்றும் பல புலவர்களும் குற்பாக்களைத் தங்கள் செய்யுட்களில் எடுத்தான்டு தம்படைப்புக்களை அழுபடுத்தியிருக்கின்றனர்.

நல்லிசைப் புலவராகிய கூலவாணிகள்காத்தனார் தாம் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில்

“தெய்வம் தொழான் கொழுந் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை நோய்” எனத் திருவன்றுவரை பொய்யில் புலவன் என்றும், திருக்குறளை பொருளுரை (மெய்யுரை) யென்றும் போற்றுகின்றார். கவிச்சக்கரவத்தி கம்பியின்

“மாதரார் கற்பின் நின்றன அறங்கள் அன்னவர்

கற்பின் நின்றன கால மாரியே” என்ற அடிகள் வள்ளுவரின் கருத்தை ஒத்திருக்கின்றன.

“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அதிது என்ற குறள்களை ஒத்து நாலடியாரின் “நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்” என்ற கருத்தும், கம்பளின்

“அருந்தவ முனிவரோ டிருந்த குன்று போற் குணத்தான்” என்ற வரியும் அமைந்திருத்தலைக் காணலாம். இனங்கோவடிகளின் “நாளைச்செய்குவம் அறம் எனில் இன்றே

கேள்வி நல்ல மிர நீங்கினும் நீங்கும்

இதுவென வரைந்து வாழ்நாள் உணர்ந்தோ முதுநீர் உலகின் முழுவதும் இல்லை” என்ற அடிகளுக்கும் வள்ளுவரின் “அன்றிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்ற குறளுக்கும் இடையில் உள்ள கருத்தொருமைப்பாட்டனை நாம் இலகுவில் உணரலாம். இதுபோல, “உண்டியுட் காப்புண்டு உறுபொருள் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டினாக் காப்பது இலமென்று குலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” என்ற வளையாபதிப் பாடல் வள்ளுவரின் “கிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” என்ற குறளையொட்டி அமைந்தது எனலாம்.

கம்பளின்

“கொற்றவன் குறைந்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றிய பொருள்கொடுத் துவுந்து கொண்டவன் நன்றிது வெற்றவன் நாவிற் பெய்தவன் என்றிவர் அறுவரும் நரகம் எழுதுவர்” என்ற பாடல் வள்ளுவரின் “தினந்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஷன்தருவார் இல்” என்ற குறளை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

தமிழ் அறிஞர்கள் மட்டுமல்ல பல மேல்நாட்டு அறிஞர்களும் வள்ளுவரின் குறளை போற்றிப் புகுந்திருக்கிறார்கள். உலக நீதி இலக்கியங்களை ஆராய்ந்து அரிய நால்களை எழுதியுள்ள Albert Swizer என்னும் அறிஞர் திருக்குறளைப்பறி எழுதும் பொழுது “திருக்குறளைப்போல் உயந்த கோட்பாடுகளைக் கொண்ட ஒரு நூலை இல்லைகில் காணப்பது அதிது” என்று குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று வள்ளுவரின் குறுத்துகள் எந்நாட்டிற்கும் ஏற்றவை என்பதை வலியுறுத்துகின்றன. இக்கருத்துக்களுக்கும் இக்கருத்துக்களை உள்ளடக்கும் எம் இலக்கியங்களுக்கும் உரிய இடத்தைக் கொடுப்பதும் அவற்றை மாற்றுமொழியினரும் புரிந்துகொள்ள ஆவன செய்தலும் தமிழர் தம் கடமையென்றோ.

எடுத்தாள் ஆக்கங்கள்

வள்ளுவப் பாய்மொழி - நாவலர் நமு. வேங்கடசாமி நாட்டார்

திருக்குறள் பரிமேலமூர் உரை - கங்கை புத்தக நிலையம்

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் - தனிநாயக அடிகள்

திருக்குறள் - மகாவித்துவான் ச தண்டாணி தேசிகர்

காப்பியச் சொற்பாயிவுகள் - வித்துவான் க வேந்தனார்

மறை விளையல்

மனத நாள்தாவது

மனத விளையல் என்றால் என்ன? மன உடனைச் சல் என்பது ஒருவரது துக்க மனோநிலையைக் குறிக்கின்றது. ஒருவருக்கு Depression இருக்கின்றது என்று மருத்துவர்கள் குறிப்பிடும் பொழுது, அவர்கள் இதனை ஒரு நோயாகக் குறிப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட நோய்க்குச் சிகிச்சையும் செய்கிறார்கள். ஆகவே, நாம் துக்கப்படும் மனோநிலையை ஒரு நோயாகக் கொள்ளலாமா? என்று பலருடைய மனதில் ஒரு கேள்வி ஏழால்.

நாம் வாழ்க்கையில் இன்னல்களை எதிர் நோக்கும் பொழுது, கவலைப்படுவது இயற்கை. வேலையில்லாத ஒருவருக்கு பண்ணெறுக்கூடி ஏற்படும்போது ஒருவர் மனம் கவலைப்படுவது இயற்கை. கணவர் மனைவியிடையே மனவேற்றுமை ஏற்பட்டு வாழ்க்கை கசக்கும்போது அவர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர் ஒருவர் பரிட்சையில் சித்தியடையால் போகும் வேலையில் அவர் மனம் வேதனைப்படுகின்றது. எமது உற்றார் உறவினர் அல்லது நண்பர்கள் நோய்யைப்படும்போது கவலைப்படுகின்றோம். அவர்களை இழக்கும் வேலையில் கண்ணீரவிட்டு அழுகின்றோம். இத்தகைய அனுபவங்களை நம்மில் பலர் வாழ்க்கையில் அனுபவித்துள்ளோம். இதனால் ஏற்படும் துக்கமான மனோநிலை நாட்கள் அல்லது காலங்கள் செல்ல மாறிவிடுகின்றது. இப்படிப்பட்ட துக்கமான மனோநிலை மனத்தைச்சல் (Depression) என்ற மருத்துவச் சொல் குறிப்பிடவில்லை. மேற்கூறிய உதாரணங்களை துக்கநிலை என்று குறிப்பிடலாம். ஆகவே மருத்துவர் குறிப்பிடும் மனத்தைச்சல் என்பது எதனைக் குறிக்கும் என்பதைக் கீழே நோக்குவேம்.

நாம் மேலே கூறிய உதாரணங்கள் எமக்குக் கவலையையும்,

துக்கமான மனோநிலையையும் நந்தபோதும் நாள்தைவில் நாம் சாதரண நிலைமைக்கு வருவதைக் காண்கிறோம். பிட்சையில் சித்தியடையாத மாணவன் நாட்கள் செல்லச் செல்லத் தன் பிட்சையில் சித்தியடைவதற்கு முயற்சி செய்கிறான். இறப்பால் தன் உற்றார் உறவினரை இழந்து மனம் நொந்தவர்கள் நாள்தைவில் அந்த இழப்பை ஏற்றுக் கொண்டு, பழையடி தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இவ்வாறாக பலவிதமாக இன்னங்களை நாம் எதிர்நோக்கும் வேலைகளில் எம்மிக் கீஸ், இத்தகைய தாக்கக்களிலிருந்து விடுபட்டுமுடியாமல், தொடர்ந்து துக்கத்தை அனுபவிக்கிறார்கள்.

எமக்கு தொடக்க காலத்தில் துக்கமான மனோநிலையை ஏற்படுத்திய காரணிகளிலிருந்து நாம் விடுபட்டுப்போன பின்பும், நாம் தொடர்ந்தும் துக்கமான நிலையை அனுபவித்துக்கொண்டு இருப்போமானின் அது எமக்கு, மனத்தைச்சல் என்ற நோய் இருக்கின்றது என்பதை உணர்த்தும் ஓர் அறிகுறியாகும். ஒருவர் தனது உற்றார், உறவினரை இழப்பதால் ஏற்படும் துக்கமான மனோநிலை, பொதுவாக ஒருவருடத்தின் பின்பு சாதாரணநிலையை அடைகின்றது. அதேவளையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சென்ற பின்பும் நாம் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கை நடத்தி வருவோமாகில், எமக்கு இந்த மனத்தைச்சல் என்ற நோய் இருக்கின்றது என்பதை உணர்ந்த கொள்ள வேண்டும்.

மனத்தைச்சல் (Depression) நோயின் அறிகுறிகள்

எமக்கு மனத்தைச்சல் நோய் ஏற்படும் போது நாம் மிக முக்கியமாக அனுபவிக்கும் நோய்க் குரிய அறிகுறி துக்கரமான

மனோநிலையே. இத்தகைய துக்கரமான மனோநிலையைக் குறைந்தது இரு வாரங்களுக்காவது நாம் தொடர்ச்சியாக அனுபவிக் கூடுவேண்டும் நேரிடலாம். இப்படிப்பட்ட மனோநிலையோடு நாம் காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அழுத வண்ணம் இருப்பதை அவதானிக்கலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து முன்பு ஒருபோதும் கண்ணீர் சிந்தாதவர்கள், மனங்களைச்சல் நோய்க்கு ஆளாகியிருக்கும் போது மிக விரைவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துகிறார்கள். சிலர் வீதியில் நடந்து செல்லும் போதோ அல்லது பல்வண்டியில் பயணம் செய்யும் போதோ, காரணமின்றி கண்ணீர் சிந்தக் கூடும். இத்தகைய நிலையை எண்ணி அவர்களே ஆச்சரியப் படலாம். நாம் ஏன் கவலைப்படுகின்றோம்? எதற்காக கண்ணீர் சிந்துகின்றோம்? என்று அவர்களுக்கே புரிவதில்லை. இவர்களுக்கு வாழ்க்கை சந்தோசமாகப் போகின்றது, அன்பான கணவன், அருமையான பிள்ளைகள், வசதியான வீடு, தேவைக் கேற்ப பணவசதி என்பன அமைந்திருந்தபோதும் - தாம் எதற்காக இப்படிப்பட்ட துக்க மனோநிலையை அனுபவிக்க வேண்டும்? என்று எண்ணி சிலர் குழப்பினிலை அடைகிறார்கள்.

மன உடனைச்சலால் வருந்துபவர்கள் தாம் முன்பு விரும்பிச் செய்த செயல்கள் எவற்றிலும் நாட்டம் இல்லாத கவலையோடு வாழ்க்கைக்கையை கழிக்கிறார்கள். உதாரணமாக தொலைக்காட்சி பார்ப்பது, புத்தககங்கள் படிப்பது, இசையை இரசிப்பது முதலானவற்றில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இத்தகைய பொழுது போக்குகளை முற்றாக வே கைவிட்டுவிடுவார்கள். வீட்டிலிருந்து சமையல் வேலைகளுடன் பின்னைகளையும் அன்பாகப் பார்த்து, கணவனோடும் சந்தோசமாக வாழ்ந்து வந்த பெண், இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் போது, சமையலறைப் பக்கமே போகமாட்டார் பின்னைகளில் எரிந்து விழக்கூடும். கணவனோடு தாம்பந்திய உறவை முற்றாகவே

வெறுக்கக் கூடும் அல்லது உணர்வை இழக்கக் கூடும் எந்த நேரமும் கவலையோடு படுக்கையிலிருக்க நேரிடலாம். இதன் விளைவாக கணவனுக்கும் மனவிலைக்கும் வாக்குவாதம் ஏற்பட வழிப்புண்டு. மனவிலை மனங்களைச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பதை அறியாத கணவன் தனது மனவிலையை சோம்பேறி என்று கூறி அவனது மனத்தை மேலும் துண்புறுத்தக் கூடும். எம்மை அன்போடு அரவணன்தத் தாயார் இப்போது காரணமின்றி எம்முடன் எதற்காக கோபிக்கிறார் என்று பின்னைகள் மனக் குழப்பமடையக் கூடும்.

மன உடனைச்சல் நோயால் வருந்தும் ஒருவர் மேற் கூறிய நோய் அறிகுறிகளோடு எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற ஒர் உணர்வையும் படுக்கையில் மனித்தியாலக்கணக்கில் படுத்து இருந்தாலும் சோர்வாக இருப்பதையும் உணரக்கூடும். பலர் தலையிடி, உடல் நோ, உடல்உளைவு போன்றவற்றையும் அனுபவிக்கலாம். உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால் தமக்கு ஏதாவது பாரதுரமான பற்று நோய் ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணிப் பயப்படவும் கூடும். அது மாத்திரமன்றி, பல மருத்துவர்கள் உடலை பரிசோதித்தும், தனது உடலில் எதுவித பிழையும் இல்லை என்று கூறிவிடுவதால் மேலும் மனம் குழப்பி துன்பப்படுகிறார்கள். நித்திரைக்குச் சென்றாலும், ஒவ்வொரு மனித்தியாலமும் கண்விழித்து, மீண்டும் மீண்டும் நித்திரைக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். பலர் அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் கண்விழித்து விடுவார்கள். இதன் பின்பு நித்திரைகொள்ள முடியாமல் படுக்கையில் விழித்துவன்னம் இருந்து, பின்பு பகல் முழுவதும் சோர்வாகவும், மயக்கமாகவும் காணப்படுவார்.

இது மாத்திரமன்றி நித்திரையில் பயங்கரமான மிகவும் துக்கரமான கனவுகளைக் கண்டு திடுக்கிட்டு கண்விழித்து எழுக்கூடும். பலர் இத்தகைய கனவுகளை அடுத்த நானும் நினைவு கூறந்து, மேலும் பயப்பட்டு மனம் குழப்பக் கூடும். சிலர்

இரவிலும் பகலிலும் படுத்து உறங்கக் கூடும். இப்படியாக தொந்து உறங்கினால் உடம்பு சோர்வாக இருப்பதையே அவர்கள் உணர்வார்கள்.

மேலும் பலர் பசியின் மையால் உடல் மெலிந் து சோர்வடையக் கூடும். முன்பு விரும்பி அருந்திய உணவுகள் இப்போது வேப்பங்காய் போல் கசக்கலாம் அல்லது நாலில் ஒருவகை உருசியையும் உணரமுடியாத ஓர் உணர்வு ஏற்படலாம். மனங்களைச்சல் நோயால் வருந்தும் சிலர் அதிகமாக உண்பதால் உடல் பருக்கவும் கூடும்.

பொதுவாக ஒருவர் மனங்களைச்சலால் வருந்தும் போது மலச்சிக் கலாவும் துணப்படக் கூடும். மனங்களைச்சல் நோய் இருக்கும் போது எமது உடல் இயக்கம் கலவ விதத்தாலும் மிகவும் சோர்வு நிலையை அடைகின்றது. அன்றியும் எமது மூளையும் மந்தநிலை அடைகின்றது. இதன் விளைவாக நாம் ஒரு விடயத்தில் கூந்து அவதானிக்க முடியாத நிலையையும், மறதிக் குணத்தையும் அனுபவிக்க வேண்டி நேரிடுகிறது.

இதனால் இந் நோய்டையோருக்கு அவர்களது வேலையில் கவலையீனமாகப் பல்வேறு தவறுகள் நேரிட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது போகலாம். தேர்வில் கூடிய புள்ளிகள் பெற்றுமுடியாது, பரிட்சையில் சித்தியடைய முடியாது போகலாம். மனங்களைச்சலுடையேர் இப்படியான பல்வேறு விதமான இன்னல் கணை அனுபவிக் கநேரிடலாம்.

மேற்கூறிய நோய்

அறிகுறிகளோடு மனதில் ஒரு விதமான விரக்தியண்ணவைப் பலர் அனுபவிக்கக் கூடும் இதன் விளைவாக இத்தகையோருக்கு வாழ்க்கை கசக்க நோரிடலாம். “இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதிலும் பார்க்க இறந் துவிட்டால், இம் மாதிரியான துண்பத்திலிருந்து தப்பிவிடலாம், எமக்கும் துண்பமில்லை, மற்றவர்களுக்கும் பாரமில்லை” என்ற தப்பான ஒரு எண்ணத்தை மனதில் எழுப்பக்கூடும். நாளைடவில் இப்படியான

எண்ணம் வலுவடைந் து தற்கொலை செய்வதற்கும் இவர்கள் தூண்டப்பலாம். பல் தமிழோடு நெருங்கிப் பழகியவர்களிடம், “நான் இந்த உலகில் இருந்தும் பயனில்லை, இறப்பதே எனது துண்பங்களுக்கு நிவாரணம்” என்று கூறக்கூடும். இப்படிச் சொல்பவர்களில் சிலர், தாங்கள் கூறியபடியே தற்கொலையும் செய்துவிடுகிறார்கள். இவர்கள் இத்தகைய மனோநிலையை அடைவதற்கு மனங்களைச்சல் என்ற நோயே காரணமாகிறது. ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் மனங்களைச்சல் நோயால் வருந்தியவர்கள் அல்ல. ஆயினும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 85 வீதமானோர், தற்கொலை செய்ய முன்பு மனங்களைச்சலால் வருந்தியிருக்கின்றார்கள் என்று மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே மனங்களைச்சல் நோயின் கொடிய விளைவுகளில் ஒன்று தற்கொலையாகும்.

மேற்கூறிய அம்சங்களோடு, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித காரணமும் இன்றி பயந்த மனோநிலையும், தாழ்வுமன்பான்மையும், தன்மைப்பிக்கை இழந்த நிலையும் உடையவர்களைக் காணப்படுவார். இதன் முன்பு எத்தகைய குழிநிலைகளிலும் மனம் கலங்காதவர்கள் இந்நோயால் பாதிக் கப்பட்டிருக்கும் போது, சிறு காரணத்திற்கும் பயந்து மனதைக் குழப்பிக் கவனிக்குவார். காரணமின்றித் தமிழீல் தாமீ குறை கூறிக்கொண்வர்கள். தாம் செய்யாத தவறுக்கும் தாமீ காரணம் என்று கூறி வருந்துவர்கள். அத்துடன் காரணமின்றி எப்போதும் மனப் பதட்டமுடையோராகக் காணப்படுவார்.

இத்தகைய அம்சங்களை மனங்களைச்சல் நோய் கொண்டிருப்பதை நாம் இதுவரை நோக்கினோம். இருப்பினும், மனங்களைச்சல் உச்சக்கட்டத்தை அடையும் போதுதான், தற்கொலை செய்யும் எண்ணம் ஒருவருக்கு ஏற்படுகின்றது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே இத்தகைய நிலையை நோயாளி அடையும் முன்பாகவே அவருக்கு பொருத்தமான சிகிச்சை முறைகளைச் செய்ய வேண்டியது



துயரத் தாமரை படிந்த முகங்களைத் தாங்கிய காலங்கள்
தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும்

மிக முக்கியமாகும். நாம் அதற்கு உதவ வேண்டும்.

மனு-னொச்சல் எற்படுவதற்குரிய காரணங்கள்

எம்மில் பலர் எத்தனையோ துன்பங்களையும், இன்னல்களையும் அனுபவித்திருக்கக் கூடும். அதனால் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் துன்பகரமானனவை. இதேவேளை நாம் பல இன்பகரமான அனுபவங்களையும் வாழ்க்கையில் பெற்றிருக்கலாம். அச்சந்தர்ப்பங்களிலும் நாம் ஒருவித மனப்பதட்டத் தையும் பிரச்சினைகளையும் எதிரீநோக்கியிருக்கக்கூடும். உதாரணமாக வேலையில் பதவியுயர்வு அடைதல் என்பது இன்பகரமான வாழ்க்கை மாற்றமாகும். ஆனால் பதவியுயர்வுடன் கூடிய பொறுப்புக்களும், அவற்றினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் எமக்கு மனக்கஷ்டத்தை கொடுக்கக் கூடும். ஆனால் அவற்றை நாம் உணர்ந்து ஒருவாறு சமாளித்துக் கொள்கிறோம்.

துன் பகரமான வாழ்க்கை அனுபவங்களில் முக்கியமானது இழப்பு ஆகும். நாம் நெருங்கிப் பழகியவரை இறப்பின் மூலமாக இழக்க நேரிடும் போது, நாம் வாழ்க்கையில் மிகப் பாரதுராமான இழப்பை அனுபவிக்க நேரிடுகிறது. வேலையிழப்பு, விவாகரத்து, பண்ணெருக்கடி, காதல்தொல்லி, அகதிநிலை கோரிய வழக்கில் தோறி, மன் இழப்பு முதலான இழப்புக்களையும் இவ்விளக்கமில் சேர்த்துக் கொள்ளலாம். நோய்வாய்ப்படல், வறுமை போன்றைவழும் நாம் அனுபவிக்கும் துக்கரமான அனுபவங்கள்தான். இத்தகைய வாழ்க்கை அனுபவங்களை கழுகவியலாளர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் எனக் கூறுவர். எம்மால் இவ்வகையான இன்னல்களை ஒரளவிற்குத் தான் தாங்கிக் கொள்ள முடிகின்றது. மருத்துவ ஆய்வின்படி, நாம் அனுபவிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்டிருந்தால், அவை மது மூனையில் உள்ள சில இரசாயனப் பொருட்களில்

மாற்றத் தை ஏற்படுத்தலாம் என அறியப்பட்டுள்ளது. இதனை “மூளையின் இரசாயனமாற்றங்கள்” என மருத்துவர் கூறுவார். இத்தகைய இரசாயனமாற்றத்தின் விளைவே நாம் அனுபவிக்கும் மனு-னொச்சல் நோயாகும்.

மனு-னொச்சல் எற்படுவதற்காயிய வாய்ப்புக்கள்

மனு-னொச்சல் நோய் எவருக்கும் வரலாம். அது, ஏழை - பணக்காரர், படித்தவர் - படிக்காதவர், வெள்ளையன் - கறுப்பன் என்ற பாகுபாடு காட்டுவதில்லை. அதே வேளையில் எம்மில் பலர் முன்பு குறிப்பிட துக்ககரமான பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளை அனுபவித்திருந்தாலும், மனு-னொச்சல் நோயால் தாக்கப்படுவதில்லை. எம்மில் சில் மற்றவர்களைவிட கூடிய அளவு கவலைப் படுகின் ரார்கள். சிறு நிகழ்வுகளையும் பெரிதாக எண்ணி மனத்தை வருத்திக் கொள்கிறார்கள். எப்போதும் வாழ்க்கை ஒரு “பயங்கரப்பாதை” என்று எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுவதைவிட்டு தலைப்பாகையைப் பற்றியே எந்தநானும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள், இப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் போது மற்றவர்களைவிட இவர்களுக்கு மனு-னொச்சல் நோய் ஏற்படுவதற்கு கூடிய அளவு சந்தாபம் ஏற்படுகின்றது. இதைவிட, சிலருக்கு இந் நோய் அவர்களுடைய பெற்றோர்களில் அல்லது இரத்த உறவினர்களில் எவருக்காவது இருந்திருந்தால் இப்படிப்பட்ட இன்னல்களை அனுபவிக்கும் போது அதன் விளைவாக மனு-னொச்சல் நோய் ஏற்படக்கூடும். இதனைப் பரம்பரையாகக் கொண்டிருந்தமை (Genetic-Predisposition) என்று கூறுவர். நீரிழிவநோய், இருதயநோய் முதலியனவும் பரம்பரையாக ஏற்படும் நோய்களாகும்.

மனுடனைச்சல்
நோய்க்குரிய சீகிச்சை

பொதுவாக இந்நோய் ஏற்பட்டு, அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளிலை சிகிச்சை (Psychotherapy) மூலம் அல்லது ஆலோசனை வழங்குதல் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் உறையாடல் மூலமாக மாத்திரம் இந்நோயைக் குணப்படுத்த முடியாது. உள்ளிலைச் சிகிச்சையால் மனத்தை ஓரளவிற்கு சந்திப்படுத்த கூடும். ஆனால் மற்றைய நோய் அம்சங்களை அகற்ற முடிவதில்லை. உள்ளிலைச் சிகிச்சையோடு “அன்றிடப்பிறசனற்” (Antidepressant) என்று கூறப்படும் மருந்துவகையும் கொடுக் கப்படும். அதன் மூலம் கூடியவிரைவில் இந்நோயிலிருந்து குணமடையலாம்.

இந்த “அன்றிடப்பிறசனற்” மருந்தை உட்கொள்வதால் எமது மூலையில் ஏற்பட்டிருக்கும் மூளை இரசாயனமற்றங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன. அதன் பயனாக மனுடனைச்சல் நோய் வரும்பொழுது எமக்கு ஏற்பட்ட நோய் அம்சங்கள் யாவும் நீங்கி, மற்றவர்களைப் போன்று, சந்தோசமாகத் தமது வாழ்க்கையை மீண்டும் நடாத்தக்கூடியதாக இருக்கின்றது. இந்த நோய்க்கு மருந்தாக எடுக்கும் அன்றிடப்பிறசனற், நோய் மாறியியின்னர் மேலதிகமாக நீண்டகாலப் பிரச்சினையோ அல்லது மருந்துக்கு அடிமையாகுவதையோ தருவதில்லை. வாய்ப்பட்சி, மஸ்சிக்கல், சோர்வு, முதலிய பக்க விளைவுகள் இம்மருந்தில் உள்ளன. ஆனால் தற்போது பக்கவிளைவுகள் அற்ற அன்றிடப்பிறசனற்” மருந்துவகை பல உணர்டு. அவற்றைப் பாயித்து விரைவில் குணமடையலாம்.

**எவ்வளவு காலம்
‘அன்றிடப்பிறசனற்’
மருந்தைப் பாவிக்க வேண்டும்?**

இந்த மருந்தைத் தினமும் உட்கொள்வேண்டும். பொதுவாக மருந்து எடுக்கதொங்கி 2-4 வாரங்களில் உடலிலும் மனத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை உணரக் கூடியதாக இருக்கும். இவற்றுள் மிக முக்கியமான மாற்றங்களில், நிதி திரையும், பசியும் சாதரணநிலைக்கு வந்து விடுவதை கவனிக்கலாம். இதைத் தொடர்ந்து மனப்பயம், தலையிடி, உடல்நோ, உளைவு முதலியனவும் குணமடைந்து விடும். அத்துடன் காரணமின்றி ஏற்படும் பயம், மாங்கவலை, கண்ணரை சிந்துதல், விரச்சிதிலை போன்றனவும் நாளாடவில் குறைந்து பின்பு முற்றாகவே குணமடைந்தவிடும். இந்த மருந்தை 6-12 மாதங்கள் வரை தொடர்ந்து உட்கொள்வ வேண்டும். ஆமினும், பலர் இந்த மருந்தைக் கூடிய காலம் பாவிக்க வேண்டும் என்று மருந்துவ ஆய்வின் மூலம் அறியப்படுகின்றது.

**மனுடனைச்சல் நோயால்
பாதுகீக்கப்பட்டவருக்கு எவ்வாறு
உதவலாய்?**

இந்நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் அன்பாகவும், ஆதரவாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வது முக்கியமானதாகும். இந்நோய் தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அத்தகையோருடன் சேர்ந்திருப்பவர்களுக்கும் இது பற்றித் தெரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களிடையே மனமுரண் பாடுகள் ஏற்படக்கூடும். மருந்துவ ஆய்வின்படி, கண்டாவழி மக்களில் 5 பேருக்கு ஒருவர் என்ற விகிதாசரப்படி தமது வாழ்வின் ஒரு கட்டத்தில் இந்த மனுடனைச்சல் நோயால் வருந்தியிருக்கலாம் என்று

அறியப்பட்டுகின்றது. இப்படி இருந்தும், அதிகமானோர் இந்நோய்க்குச் சிகிச்சை எடுக்க முன்வருவதில்லை. இதற்கு முக்கியமான இரு காரணங்கள் குறிப்பிடலாம்.

1. நாம் முன்பு குறிப்பிட்டது போன்று, தமக்கு இந்நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அறியாதிருத்தல்.
2. நோய் என்று கூறிக்கொண்டு சிகிச்சை செய்யப் போனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற அபிப்பிராயத்தால், நோய்க்கு சிகிச்சை செய்யாது நோயால் தொடர்ந்து வருந்துதல்.

எமது மக்களிடையே காணப்படும் இத்தகைய தவழான அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்நோயால் பீடிக்கப்பட்டு துன்பபடுவக்களோடு, அவரோடு வசிக்கும் அனைவரும் அத்துன்பத்தை அனுபவிக்க வேண்டி நேரிடுகின்றது. மூன்றாமில் தானாக ஏற்படும் இரசாயனமாற்றங்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. அதற்காக நாம் எம்மை தாழ்வாகக் கருதுவதோ, அல்லது இந்நோயாளரை “விசர்” என்று கூறி அவமானப்படுத்துவதோ அறியாமையாகும். ஆகவே இம்மாதிரியான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு நாம் நோயாளருக்கு நல்லையுற்றை செய்வதற்கு முன்வேலேண்டும். மனைநிலையை விளக்கிக் கூறிச் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் மிகப் பெருபலானோ, முன்பு கூறிய காரணங்களால் மருத்துவரிடம் போய்க் கிசிசை பெறாது நோயால் தொடர்ந்து வருந்தக் கூடும். ஆகவே இத்தகையோரை நாம் அவர்களது குடும்ப மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு அல்லது இந்நோயில் விசேட நிபுணத்துவம் பெற்ற உளியல் மருத்துவர் (Psychiatrist) மூலமாகவோ

தகுந்த சிகிச்சை பெற உதவேண்டும்.

முக்கிய குறிப்பு:

இருவர் தற்கொலை பற்றி என்னிக் கொண்டும் அது பற்றி மற்றவர்களுக்கு கூறிக் கொண்டும் இருந்து வீணை காலத்தைக் கழிக் காமல் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டிருந்து, அங்கு அவரைத் தங்கச் செய்து சிகிச்சை பெற உதவி செய்யவேண்டும். இவ்வாறு செய்ய முயன்றால் கண்டாவில் தற்கொலை செய்ய முயன்ற தமிழ்ரைரக் காத் தபெருமையும் பெறலாம். கண்டாவில் இவ்வளவு தமிழ்ப் பெண்களையும், மற்றும் வயைதிப்பி, இளைஞர்களையும் தற்கொலை செய்யவிட்டதற்குத் தமிழ்ச்சலூகமும் பொறுப்பை ஏற்றே ஆக வேண்டும்.

இது பற்றிய மேலதீக விபரங்களுக்கு உள்ளியல் மருத்துவ நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது ஆலோசகர் மூலமாக தொடர்பு கொண்டு, இந்நோயப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய விபரங்களைத் தெளிவாக அறிந்து செய்யப்படாம். மருந்து உரிய கலத்தில் பானிப்பதாலும் தத்துவ-இறையியல் நம்பிக்கையினாலும் வழிக்கையைச் சுழுகமான முறையில் கொண்டு நடாத்துவதற்குப் பயிற்சி பெறுவதாலும் இந்நோய் மீண்டும் வராமல் தடுக்கலாம். எமது சலூகத்தை மனஉளைச்சல் நோயிலிருந்து காப்பாற்ற திடசங்கற்பம் கொள்வோமா!

இந்த கட்டுரை கண்டாவில் ககாதார தினைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இங்கு மறு பிரகரமாகின்றது. அவர்களுக்கு எமது நன்றிகள்.

ஆர். குழு

அறுத்த இதழுக்கு.....

கலப்பையின் அடுத்த இதழுக்கு ஆக்கங்களை அறுப்பிவைக்க விரும்பவோர் அவற்றை 30/07/98 க்கு முன் எழுகு கிடைக்கக் கூடியதாக அறுப்பிவைக்க வேண்டும். உங்கள் ஆக்கத்தில் தரமும், கலப்பையில் போதிய இடமும் இருக்கும்போது, நீச்சயம் உங்கள் ஆக்கங்கள் பிரகரிக்கப்படும்.

சித்திரக் கணகு

குடுத : மேத்தனள சோமு
சித்திரம் : நங்கன்

இராற்றத்தனைகள்

கொயிலுக்குப் போய்விட்டு உந்தவிட்டம்
இருவன் கூட்டான்...

கொயிலில் என்ன
பிரார்ச்சனை
செய்தாய்?


நானும் என்
கும்பமுடி சந்தோஷ -
மாத பாழ்சீவன்கும்
என்று ஒவ்வொத்து
ஒகாண்பிட்டே

2

மாதா கொயிலுக்குப்
போய்விட்டு ஒரு பெரிய வர வந்தார்.
அவரிடம்....

மாதாவிடம் என்ன
கூலைர்கள்?

ஏஞ்சா மகன் கும்பம்
நல்லா இருக்க விவரம்
என்று மாதாவிடம்
பிரார்த்தித்துவேன்



கலப்பை சொல் நிரப்பல் போட்டி, இல.16

கலப்பை சொல் நிரப்பல் போட்டியில் பெருமளவில் வாசகர்கள் காட்டிவரும் ஆர்வத்தைப் பெரிதும் பாராட்டுகின்றோம். முன்பு போலவே இப்போட்டியிலும் கலப்பை உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியாது என்பதைக் கூறிவைக்கின்றோம்.

அடைக்கப்பட்ட சதுரங்கள் - 6, 11, 15, 21, 24, 25, 26, 33, 34.

இடம்ருந்து வவும்.

- ஓளவையார் இயற்றிவைகளில் ஒன்று இங்கே உள்ளது.
- இது பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது பழமொழி. குழம்பியுள்ளது.
- பேச்சு வழக்கில் மூனை என்று சொல்வதை. இப்படியும் சொல்வர். குழம்பியுள்ளது.
- யானைக்கு இது பிடித்தால் எதிர்ப்படும் எல்லாவற்றையும் அடித்து நொருக்கிவிடும். மாறி உள்ள இச்சொல் முதலெழுத்து விடுபட்டுள்ளது.
- அழிய பெண்ணை இவளின் பெயரை சொல்லி கூறுவார்கள். இங்கு மாறி உள்ளான்.
- சத்தத்தை குறிக்கும் இச்சொல் பாம்பையும் குறிக்கும்.
- மலையில் உற்பத்தியாகி கடறுவன் கலக்கும் இது. இடையில் நாட்டை செழிப்பாக்கும். இது ஒரு எண்ணையும் குறிக்கும்.
- குழந்தைகள் பெரும்பாலும் முதலில் கூறும் சொல். மாறி உள்ளதுடன் கடைசி எழுத்து விடுபட்டுள்ளது.

மேவ்ருந்து கீழ்.

- ஆண்டவனை வழிபடும் இடம் இது.
- மரக்கறிகளில் ஒன்று இங்கு குழம்பி உள்ளது.
- காலத்தைக் குறிக்கும் இது, கடை எழுத்து விடுபட்டுள்ளது.
- எமது தாய்நாட்டுத் தோட்டங்களில் தண்ணீர் இறைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது. இங்கு குழம்பி உள்ளது.
- ஒருவரை வீழ்த்த அல்லது கீழ் இறக்க செய்யப்படும் திட்டமிடலைக் குறிப்பது.
- சம்பல் அரைப்பதற்குப் பழையநாட்களில் பாவிக்கப்படும் இது. கடை எழுத்து விடுப்பட்டு மாறியுள்ளது.

வாசகர்களே! இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு நடுப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சொல் நியங்கள் போட்டுக்கான சதுரங்களை உபயோகிக்கலாம். சரியாக விடை அனுப்பவோம் இரு அதிட்சாலிகளின் வியரமும், சரியான விடையும் அடுத்த கலப்பை இதழில் பிரசிரிக்கப்படும். அதிட்சாலிகளுக்கு Rooty Hill Global Shopbest ஸ்தாபனத்தினர் வழங்கும் தமிழ் சினிமாப் பாடல்கள் அடங்கிய புதிய, பழைய இசைத்தட்டும் (CD) முறையே முதலாம். இரண்டாம் பரிசுகளாக வழங்கப்படும். வெளிநாட்டு வாசகர்களாக இருப்பின் ஒரு வருடத்திற்குரிய கலப்பை இதழ்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். விடைகளை 28.09.98இங்கு முன்பாக கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒருவர் எத்தனை விடைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

REVIEW : “The Smile of Murugan”

By Ana Pararajasingham

“The Smile of Murugan” is Michael Wood’s account of his South Indian journey by bus from Chidamparam to India’s Southernmost tip.—Cape Commarin. This was a trip right across the land described by Marco Polo as the “most splendid province in the world”. In the Author’s words “*It is the story of a journey through the landscape-physical, mental, imaginal of the Tamil Universe, one of the last -perhaps the last- of the classical civilisations to survive to the end of the twentieth century.*”

The book, however, is much more than a travel book. In fact, it provides quite a comprehensive portrayal of the history and culture of the Tamils and is devoid of the judgemental tone employed by some westerners when writing about the “third world”. On the contrary, the author’s approach to the politics, humour and religious beliefs of Tamils, and his admiration for the ancient Tamil culture is refreshing.

Wood’s picture is quite the antidote to the censorious account provided V S Naipaul of his travels within India (“India: A Wounded Civilisation” and “India, A Million Mutinies Now”) which is replete with cynicism and judgement. Whereas Naipaul’s account makes depressing reading despite his brilliant prose, Wood’s brilliance lies in his remarkable ability to incorporate discussions on subjects as diverse as history, architecture and religion, within the confines of a travel book. Consider for instance the way in which he describes the temple architecture of the Tamils. This is what he has to say about a

temple in Madurai “*The temple forms a rectangle about 850x750 feet on its longest sides, so it is by no means the largest of southern shrines, but inside is the final baroque flowering of the Dravidian style , and whose origins lie in the seventh-century shore temple at Mahabalipuram... Inside you enter a labyrinth of corridors around the shrines, monolithic sculpted granite columns thirty feet high, with huge stepped overhanging brackets to carry the roof, many of the columns highly sculpted into the form of monsters and capped with snapping heads of mythical beasts. Leading off the shrines are many sub-shrines, including the thousand-pillared hall built in 1572 which is no longer used for worship now. About 250 feet square , it has 985 granite pillars brilliantly carved with mythological figures. A wide central nave leads to a shrine of the dancing Siva, with vistas down the full length of the hall.”*

His grasp of the continuous history that connects the Tamil people of today with those from the classical era shows an amazing insight and understanding. Here is Wood’s account of a Vellala (the dominant agricultural caste) household: “*Around us the wooden pillars and painted architraves, the photos, the pictures of family gods, conveyed a sense of rootedness in traditional time... They were, one imagined, not so far from the people recorded in the Cholan inscriptions of a thousand years ago on the temple walls, the free peasantry who supported the high culture of the Cholan kingdom in alliance with kings and Brah-*

mins. It was an order which had sustained the south for two thousand years."

Wood also sees the continuity of the ancient culture in the rendering of popular religious songs. These songs, amazingly, retain the immortal tunes handed down over so many centuries. He perceives it in the poetry of the sixth century Tamil saints. These songs, known as *Tevarams*, are still popular and are sung (and understood) in the original dialect. Wood likens this to the English poetry of the age of Beowulf being still retained as popular fare and to the Hymn of Cademon being as familiar and popular as "Jerusalem."

The book draws attention to the ancient link between the Tamils and the West which preceded the colonial era and was founded on trade. We are informed that Madurai, the Southern city of the Tamils, is one of India's oldest, and is mentioned in Indian and Greek texts. The Greek themselves are referred to as Yavanas, in epic Tamil poems written in the classical period. Hoards of Roman coins have been found all over Tamil Nadu — proof of commercial links between the Roman empire and Tamils. The author traces the Roman connection to trade in spices between the Tamils and the Romans. This, he says, is evident in that some of the words used for "pepper and ginger", are loan words from Tamil which have come into western speech via Greek.

Unlike many westerners, Wood is not easily put off by the exasperating behaviour of the locals and the hardships imposed by a mode of travel rarely undertaken by Westerners. He takes it all in his stride and

with great humour. The account of the trip by bus from Chidamaparam is typical of the author's outlook which, no doubt, helped him survive the 2,000 kilometre journey in an old jam-packed bus. As he recounts "...The bus was jam-packed. The organiser, Mr Ramasamy, had a twinkley eye, buck teeth, a big nose and a shock of greying hair, which always stood upon end... 'We have saved you a place of honour' said Mr Ramasamy with grandiloquent gesture towards the front bench seat, right behind the driver. It would have been churlish to say so, but it was not the best place on the bus. There was no leg room and most of the place was already occupied by an extremely fat man who seemed set upon maintaining a vow of silence all the way to Tiruchenur..... The aisles were now filled up and everyone had a seat. Everyone except a tall and gangling priest, who remained perched on the engine box. Raja was a Dikshithar from the temple... Suddenly Raja vaulted with surprising athleticism over the aisle seats and launched himself on top of me. Ours was a seat for three people, not two, he pointed out. Could the fat man and I kindly make room? Clearly five days of this was not going to be the most comfortable ride of my life. Still, we were off on pilgrimage and for everyone else on the bus bodily comfort was the last thing on mind. At least, that's what I kept telling myself..."

The book is essential reading for anyone who wishes to explore the world of an ancient people.

(*"The Smile of Murugan"* is published by Penguin Travel)

மனமும் மனிதனும்

சங்கத்தாநாட்டிய சங்கத்தின் வெளியிடான் “கீதம்” 97-98 எண் இதுவில் வெளிவந்தது

மனம் பற்றி உளவியலாளர்கள், மெய்யியலாளர்கள், சமூகவியலாளர்கள், சமயத்துவங்காரிகள் முதலியோர் ஆழமான பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். சங்ககாலம் முதல் இன்று வரை எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் மனம் பற்றிய பல்வேறு கருத்துக்களைக் காணலாம்.

சங்கச்சான்றோர், திருவள்ளுவர், திருமூலர், நாயன்மார், ஆழ்வார்கள், பட்டினத்தார், தாயுமானவர். பாரதியார். விபுலானந்தர் முதலியோர் மனம் பற்றிய நுட்பமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனம் மனங்கொள்த்தக்கது.

எண்சான் உடம்புக்குச் சிரோ பிரதானம் என்பர். அந்த எண்சான் உடம்பையும் செயற் படுத்துவதில் மனமே பிரதான இடத்தை வகிக்கின்றது. மனிதப்பிறவியானது ஏனைய பிறவிகளைவிடச் சிறப்பானது, மகத்துவம் மிக்கது என்று அறிகின்றோம். கூன், குருடு, செவிடு நீங்கி உயரம், பகுமன் யாவற்றிலும் அளவான அழகான மனிதனாக மட்டும் இருந்து விட்டால் அவன் சிறந்தவனாக, மகத்துவம் மிக்கவனாக ஆகிவிட முடியுமா? மனிதனிடத்தில் நல்ல பண்புகள் நிறைந்திருக்கும் பொழுதுதான் மனிதப்பிறவி மகத்துவம் மிக்கது என்றும் கூற்று கூட உண்மையாகின்றது. இவ்வாறு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக ஒருவன் உருவாவதற்கு மட்டுமன்றித் தீய பண்புகள் நிறைந்த தீயவனாக ஒருவன் உருவாவதற்கும் மூல காரணமாக அமைவது மனமே ஆகும். மன எண்ணங்களே மனிதனது வாழ்க்கையாக மஸர்கின்றது. இதனாலேயே “மனம் போல வாழ்வு” என்பார்.

செல்வி பி. தேவகுமாரி
தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

மனிதனை நல்லவனாகவும் தீயவனாகவும் உருவாக்குவதில் மனதிற்கு முக்கிய இடம் உண்டு என்பதை நாம் அறிந்தாலும், மனமென்றால் என்ன? அது மனிதனிடத்தில் எங்கு உள்ளது? என்ன போன்ற வினாக்கள் எமது மனதிற்கு தோன்றி எம்மைக் குழப்பமடையச் செய்யாலும் இல்லை. இது தொடர்பாக ஆராய முற்பட்ட பலரும் விடைகாளன் முடியாது வியப்பைட்டத்துடன் அன்றிலிருந்து இன்றுவரை அணைவருக்குமே இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. வழிற்றில் தான் மனம் உள்ளது என்று பண்டைய எகிப்தியர் கருதினர். மேலும் அது இதயத்தில் இருக்கிறது என்றும் மூன்றாயின் ஒரு வகைச் சுரப்பியில் இருக்கிறது என்றும் பலரும் பல விதமாக கருதுகின்றனர்.

மனித உடலினுள் பலவித உறுப்புக்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு இதயம், மூளை, ஈரல் என்று பெய்க்கிட்ட மனிதன், மனம் என்பது எங்குள்ளது என்று கண்டு பிடிக்காமைக்குச் காரணம் என்ன? மனமானது ஒரு பொழுது மூன்றாயில் இருப்பதாக உணருகின்றோம், மறுபொழுது இதயத்தில் இருப்பதாக உணருகின்றோம். இதற்கெல்லாம் காரணமென்ன? மனம் என்பது ஒரு பொருளோ உறுப்பிலா அன்று என்பதாகும். மனிதன் மூளையின் உதவியால் சிந்திக்கின்றான். அச் சிந்தனையிலுமாகத் தோன்றுகின்ற எண்ணங்களின் தொகுதியே மனது என்று கொள்ளலாம். நினைவாற்றல், மறநி, கவலை, மகிழ்ச்சி, மன எழுச்சிகள், உணர்ச்சிகள், கற்பணை போன்றனவும் மனச் செய்யாடுகளின் வெளிப்பாடுகளே.

எனது மனதில் ஒரு எண்ணம் ஏற்படுகின்றது

என வைத்துக் கொண்டால் அதன் பிரதிபலிப்பை அடுத்த கண்ததிலேயே நாம் நமது உடலில் அவதாரிக்கலாம். பின் அதன் வழியே எமது செயற்பாடுகளும் அமைகின்றன. ஒருவர் மிகுந்த கோபம் கொள்வாராயின் அவரது முகம், கண்கள் என்பன சிவந்துவிடுகின்றன. சில வேளைகளில் அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகப் பொருட்களைத் தூக்கி எறிதல் அல்லது யாரையாவது அடித்தல் அல்லது அப்வேளையில் தங்கிலை அறியாது தண்ணுடன் கதைப்பவர்கள் மேல் ஏற்குது விழுதல் போன்ற செயற் பாடுகளை அவரிடத்தில் அவதாரிக்கலாம். காதல்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தனிமையில் இருக்கும் சில சந்தர்ப்பங்களில் கூட நமது காதல் தொடர்பான எண்ணாங்கள் மனதில் தோண்றிவிடுமானால் உடனே முகம் சிவந்து தம் நிலை மறந்து விடுவதையும் இச்சந்தர்ப்பத்தில் அவருடன் யாராவது கதைத்தால் அல்லது எதையாவது கேட்டால் சம்பந்தா சம்பந்தமில்லாது பதிலளிப்பதையும் அவதாரிக்கலாம். ஒருவனுடைய மனதில் தான் குறிப்பிட்ட ஒரு நபரைக் கொலை செய்தே தீர்வேண்டும் என்ற எண்ணாம் ஆழப்பதிந்துவிட ஆற்கந்த நித்தினாயின் போது தன்னை அறியாமலே எழுந்து சென்று குறிப்பிட்ட நபரைக் கொலை செய்து விட்டு வரும் சம்பவம்களும் நடைபெறாமல் இல்லை. இதற்கு காரணம் என்ன? தான் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணாம் மனதின் அடித்தளத்தில் நன்கு பதிந்துவிட அவன் உறங்கினாலும் அவனது அடிமனது உறங்காது விழித்திருந்து அவனைச் செயற்படுத்துகின்றது. இவ்வாறு மனிதனின் மனதிற்கும் உடற் செயற்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பினை அறிந்து விண்ட கடே என்பவர் “எண்ணாம் எவ்வளவு வள்ளமையுடன் உடலை ஆட்சி செய்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகின்றது” என்று குறிப்பிடுகின்றார். ஒரு குற்றவாளியினதும்

குற்றம் இழைக்காதவனினதும் வியர்வையை எடுத்து அவற்றுடன் அமிலம் கலந்து ஆய்வு செய்த அறிஞர்கள் குற்றமிழழத்தவனின் வியர்வை வெளியிய சிவப்பு நிறமாகவும் குற்றம் இழைக்காதவனின் வியர்வை எந்தவிக் மாற்றமுமின்றி இருந்ததையும் அவதாரித்தனர்.

மனதிர் தாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் மனதில் எண்ணியே செய்கின்றனர். அதனால்தான் அவரவர் அவரவர்க்குரிய வேலைகளில் ஒழுங்காக சுடுபடுகின்றனர். உலகமும் ஒழுங்காக இயங்குகின்றது. சில வேளைகளில் மூன்று கணவர்களைப்படைந்து, சீந்தனைகள் தடைப்பட்டு, மனதில் எண்ணாங்கள் குழப்பமடைந்தால் ஒருவர் தான் செய்யவேண்டிய வேலைக்குப் பதிலாக வேறொன்றைச் செய்வார், தான் எடுக்க வேண்டிய பொருளுக்குப் பதிலாக வேறொரு பொருளை எடுப்பார், ஒரு பொருளை எடுக்கச் சென்று மறந்துவிட்டு வருவார் அல்லது எடுக்கக் சென்ற பொருளுக்குப் பதிலாக வேறொன்றை எடுத்துக் கொண்டு வருவார். அவ் வேளையில் அவர் எனக்கு இன்று எல்லாமே ஒரே குழப்பமாக உள்ளது, ஒரே மறதியாக உள்ளது என்றெல் ராம் கூறிக்கொள்வதை அவதாரிக்கலாம். இந்திலை மன அழுத்தங் காரணமாக வோ, அதிக வேலையின் காரணமாகவோ ஏற்பட்டுப் பின் மன அழுத்தம் குறையும் பொழுதோ அல்லது வேலைகள் குறையும் பொழுதோ நீங்கி விடுகின்றது. இந்திலை நீங்காது தொடருமானால் நிலைமை ஆபத் தாக முடிகின்றது. அவ்வேளையிற்கான பைத்தியம் பிடித்துவிட்டது, மனநோய்க்குட்பட்டுள்ளார் என்றெல்லம் கூறுகின்றோம். “மலை சாய்ந்து போனால் சிலை செய்யலாம். மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்”. மனதில் தோன்றும் எண்ணாங்களுக்கும் மனித செயற்பாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதைவிட மனமே மனிதனை உருவாக்குகின்றது, வாழ்க்கையாக மலர்கின்றது என்பது பொருந்தும். மனிதனை நல்லவனாகவும்

தீயவனாகவும் உருவாக்குவதும் மனதுதான். பைத்தியமாக உருவாக்குவதும் மனதுதான்.

நல்லவர்கள் என்றும் தீயவர்கள் என்றும் கோபக்காரர் என்றும் கொலைகாரர் என்றும் காழுகர் என்றும் உலகில் பலவிதமான மனிதர்கள் உருவாவதற்குக் காரணம் என்ன? அவரவர் மனதில் மிகுதியாக எந்த உணர்வுகள் காணப்படுகின்றனவோ அதுவே நாள்டையில் வளர்ச்சி அடைந்து அது தொடர்பான செய்கைகளிலும் ஈடுபடும்படி தூண்டுகின்றது. மனதின் இச் செயற்பாடு காரணமாகவே உலகில் பல்வேறு ரகமான மனிதர்கள் உருவாகின்றனர்.

பூரண சுதந்திரப் போக்குடைய மனமானது ஒரு கணப்பொழுதில் இவ்வல்லகையே கற்றிவரும் தன்மையுடையது. கடலோ, கம்பி வேலியோ, மலையோ, மதிற்கவரோ, தீயோ, இராணுவமோ இதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இத்தகைய தன்மையுடைய மனதில் காமம், கோபம், குரோதம், பொறுமை, எரிச்சல் போன்ற இன் னோரன்ன தீய உணர்வுகள் புகுந்து கொள்வது மிகச் சலவம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மனமானது எம்மைத் தீமையே வடிவானவர்களாக உருவாக்குவதுடன், பின் வாழ்க்கையே சின்னாபின்னமாகும் தன்மைக்கும் உட்படுத்தி விடுகின்றது. “மனமொரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவலிட்டால் தப்பி ஒட விட்டால் நம்மை பாவத்தில் ஏற்றிவிடும்” எனவரும் திரைப்படப் பாடல் வரிகள் கூட இதனை நன்கு புலப்படுத்துகின்றது. உதாரணமாக மனதில் காம உணர்வு மேலோங்கிக் காணப்படும் பொழுது அவனது செயற்பாடுகளும் அதற்கேற்ப அமைந்துவிடக் காழுகன் என்ற பெயரைப் பெறுகின்றனன். “நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன” என்பது போல் அவனிடத்தில் மகனுக்கும் மனைவிக்கும் பேதம் தெரிவதில்லை. மேலும் மனிதனுடைய மனதில் இக் காம உணர்வானது

மேலோங்குமானால் அது கொலை கொள்ள போன்ற இன் னோரன் பாவச் செயல்கள் செய்வதற்கும் தூண்டிவிடுகின்றது.

அவ்வாறே மனிதனிடத்துக் கோபம் குடி கொள்ளுமானால், “கோபம் பாவம் அறியாது”, “ஆத் திரக்காரனுக்கு அறிவு மட்டு” என்பவற்றுக்கிணங்கக் கோபத்தின் எதிரொலி ஒன்று வார்த்தைகளில் வெளிவருகின்றது, மற்றது செயலாக வெளிவருகின்றது. சில வேளைகளில் அதன் விளைவுகள் மிகப் பயங்கரமானதாகவும் அமையலாம். அதாவது கொலை செய்யும் அளவுக்குச் கூடச் சென்று விடுகின்றது. இதேபோன்று பிறரைப்பற்றிக் குறை கூறுவதிலும் பிறரின் செயற்பாடுகளில் குற்றம் கண் டுபிடிப் பதிலுமே மனதை ஈடுபடுத்தினால் நாள்டையில் அதுவே அடியங்கில் ஆயும்பதிந்துவிட ஈற்றில் யாருடன் எதனைப்பற்றிக் கைதக்கத் தொங்கினாலும் இறுதியில் யாரையாவது குறை சொல் லுவதிலும் குற்றம் கண் டுபிடிப் பதிலுமாக வே அவ்வரையாடலை முடிக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறானவர்கள் பற்றிச் சமூகத்தில் தவறான அபிவிருதம் ஏற்படுவதுடன் இவர்கள் ஜர்வம்பாகள் என்ற பெயரையும் பெறுகின்றனர்.

மன எண் எண் கள் மூன்றைய மட்டும் பாதிப்பதில்லை. அவை உடல் முழுவதையும் பாதிக்கின்றன. உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தனவை மேலும் உடலில் காணப்படும் கோடிக்கணக்கான அனுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தனவையாகவே இருக்கின்றன. எனவேதான் உடலில் ஒரு அனுவக்குத் துண்பம் ஏற்படின் அதன் வலியை வேதனையை உடல் முழுதும் அனுபவிக்கின்றது.

கவலை, சினம், பயம் போன்ற உணர்வுகள் மனதில் ஏற்பட்டுவிட்டால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, பைத்தியம் பிடித்தல், இரத்த

அழுத்தம், விரைவில் நரை விழுதல் போன்றனவும் ஏற்படுகின்றன. டார்வின் என்னும் அறிஞர் “கவலையினாலேயே மனிதர்களின் உத்துகள், கணங்கள், தாண்டகள் எல்லாம் தங்களின் கனத்தைத் தாங்க முடியாமல் கீழே இழுக்கப்பட்டுத் தொங்குகின்றன” என்று குறிப்பிடுகின்றார். மனிதனின் முக அழுகு கெடுவதற்குக் கூட இவை காரணங்களாகின்றன. கடுமையான கோபத் தினால் சிலரிடம் மயக்கம், வாந்தியெடுத்தல் போன்றனவும் ஏற்படுகின்றன. அவ்வாறே கடும் சினமானது நரம்புத்தளர்ச்சியுடன் மஞ்சட்காமாலையையும் ஏற்படுத்துவதாகக் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மனதிற் தோன்றுகின்ற எண்ணங்கள், உணர்வுகள் மனிதனை நோயாளியாகக் கூட உருவாக்குகின்றன.

இன்று எம்மில் பலர் என்ன செய்கின்றோம்? நடந்து முடிந்து, நடக்கப் போகின்றவற்றை எண்ணி வீணோ மனதில் கவலைகளை உண்டு பண்ணிக்கொண்டு “இன்று மனது சரியில்லை” என எந்தவொரு வேலையிலும் சுடுபடாது அருமையான நேரத்தையெல்லாம் வீணோ கழிக்கின்றோம். அதனால் எமக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பங்களையும், உயர்வுகளையும் இழந்து விடுகின்றோம். இவ்வாறு மனது பழகி விடுமானால் நாளைடவில் அதுவே எம் மைச் சோம் பேறிகளாக்கி வாழ்க் கையையே உருக்குலைத்து குட்டிச்கவராக்கிவிடும்.

விலைமதிப் பற்ற இரத்தினங்கள் கூட அழுக்குகளுடன் இணைந்தே இருக்கின்றன. அவை அழுக்குகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பயண்படுத்தப்படும் பொழுதுதான் அதன் விலை மதிக்க முடியாத தன்மை புலனாகின்றது. அது போலத்தான் மனவிலையும் கரங்கத்தில் விலை மதிப்பற்ற நன்றான் என்னாக்கள் அழுக்குகளாகிய தீய எண்ணாக்களுடன் இனைந்து காணப்படுகின்றன. தீய எண்ணங்களாகிய

அழுக்குகளை அகற்றிவிட்டுப் பார்க்கும் பொழுதுதான் நல் லெண் ணங்களால் விளைகின்ற நற்செயல்களையும் அதனால் மனிதன் அடையும் மகத்துவங்களையும் அறிய முடிகின்றது. தீய எண்ணங்களாகிய அழுக்குகளை எவ்வாறு அகற்றுவது?

ஐம்புலன்களின் வழி அறிவைப் பெறும் மனமானது ஐம்புலன்களின் வழியே செல்லவும் தலைப்படுகின்றது. அவ்வாறு செல்லும் மனமானது கட்டுப்படுத்தப் படாமையினாலேயே முன்பு கூறப்பட்டவைபோல மனிதன் தீயவனாக உருவாவதற்கும் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதற்கும் காரணமாகிய தீய எண்ணங்களாகிய அழுக்குகள் மனதிற் படிந்து விடுகின்றன. மனதைப் புலன்களின் போக்கில் அலையவிட்டு அவற்றின் ஆணைக்குக் கீழ்ப்பட்டு விலங்காகி விடாதபடி ஒவ்வொரு நாளும் நன்னென்றியிற் செலுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் மனிதம் நிறைந்தவனாக உருவாக முடியும். அல்லது வாய், கண், மூக்கு, செலி என்பன கேட்கும் அனைத்தையும் மனமும் நாடுமாயின் அங்கு கீழ்த்தரமான மனிதனே உருவாகுவான்.

இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி நல்வழிப் படுத்துவதற்கு மனவிலை என்பது அவசியமாகின்றது. வாய்க்கையின் பெற்றிக்கு மனவிலை என்பது பரிக்கு இன்றியமையாததாக உள்ளது. “மேன்மைகள் அனைத்தும் மன விலைமயில் இருந்தே வருகின்றன. மனத்தளர்ச்சி என்பது பாவச் செயல்களுக்கே எம்மை உட்படுத்துகின்றது”. அத்தோடு உடலையும் தளர்ச்சி அடையச் செய்து நோயாளியாக்கி விடுகின்றது. இதனை உணர்ந்த வள்ளுவர், “விலைத்திப்பம் என்பது ஒருவன் மனத்திப்பம் மற்றும் எல்லாம் பிற “என்று குறிப்பிடுகின்றார்.

மனவிலைமயோடு மனதைக் கட்டுப்படுத்தி நன்னென்றியின் கண் செலுத்திவிட்டால் சிற்றையும்

சொல்லும் ஒன்று பட்டுவிடும். அப்பொழுது ஞாபகச்சுதி, விடாமுயற்சி என்பன தானாகவே அமையப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அமையும் செயல்களும் உறுதியானவையாக அமைந்து விடுகின்றன.

மனத்தின் சிறந்த தன்மைகளில் ஒன்று மறவாமை. ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளை மறவாமல் நினைவில் வைத்துக்கொள்வதன் மூலமே எமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம். அறிவு பெறுவதற்கு அடிப்படை அறிந்தவற்றை மறவாது நினைவில் வைத்திருப்பது என்பர். ஒவ்வொன்றையும் மறந்து கொண்டே போனால் எவ்வித அறிவும் நிறைத்திருக்காது.

அவ்வாறே விடாமுயற்சி என்பதும் மனிதனிடத்தில் மிக அவசியமான ஒன்று. ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும் பொழுது முற்று முழுதாக எமது மனதை அக் காரியத்திலேயே செலுத்த வேண்டும். அவ்வாறு அக் காரியத்தில் நாம் ஒன்றி விடுவேணால் வெற்றி அடைவது நிச்சயம். அதாவது 'கருமீமே கண்ணாமிருத்தல்' வேண்டும். நாம் அக் காரியத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது வேறு எந்த விடயமும் எம்மைப் பாதிக்கக் கூடாது. அருகில் இருந்து ஒருவர் கநதத்தல் கூட அவ்வேளையில் அது எமது செவிகளில் விழக படி மனம் அந்த விடயத்தில் ஒன்றிவிட வேண்டும். அவ்வாறும் ஒன் நோத்தில் பல விடயங்களில் மனதைச் செலுத்தினால் சற்றில் ஒரு காரியம் கூட ஒழுங்காக நிறைவேறாது.

என்றோ வாழ்ந்து மடிந்த மகான்களும் படைப்பாளிகளும் இன்று வரை மக்களின் மனக்களில் வரும்து கொண்டுதானிருக்கின்றனர். அதற்குக் காரணம் என்ன? அவர்களின் மனதிற் குடுகொண்டிருந்த துங்கமையான நல்ல எண்ணாங்களும் எந்த இடர் வரிஜும் தாம் எடுத்துக்கொண்ட காரியத்தை உறுதியுடனும்

விடாமுயற்சியுடனும் முடிக்கின்ற பண்புமே ஆகும்.

குண்டுமணியானது குப்பையில் கிடந்தாலும் தன் மூடைய பிரகாசத் தை இழந்து விடுவதில்லை. அவ்வாறே மனதில் நல்லெண்ணங்கள், வலிமை, விடாமுயற்சி என்பன அமையப் பெற்ற ஒருவன் எவ்வளவு தீயவர்கள் மத்தியில் இருப்பினும் அவனது நல்லெண்ணங்களின் வழிக் கெல்லும் நல்ல செயல்களால் தன்னை இனங்காட்டிக் கொண்டே இருப்பான். அதாவது இருன் குழந்த பீடினுள் திருடன் நுழைந்து கொள்கூடுவதற்கும் பொருட்கள் களவாடப்படுவதற்கும் வசதியாகின்றது. ஆனால் தீபம் ஏற்றியப் பீடில் கலபத்தில் திருடனால் நுழையவோ பொருட்களைக் களவாடவோ சாத்தியப் படுவதில்லை. அவ்வாறே மனதுள்ளும் தூய்மையான எண்ணங்கள் நிறைந்து வளிமை பெறுமானால் அங்கே விவேக ஒனி பரவித் தீய எண்ணங்களுக்கு இடம் ஏற்படுவதில்லை. அவ்வாறானவர்கள் தீயவர்கள் மத்தியிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக் கிண்றனர். தீயவர்களையும் நல்லவர்களாக்கி விடுகின்றனர்.

மனம் பல விதமான மனிதர்களை ஒருவாக்குகின்றது. ஆனால் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனதைக் கட்டுப்படுத்தி நல்லவர்களாக வாழ்ந்து பிறவிமின் யாணை அடைய முயற்சி செய்ய வேண்டும். நல்ல பண்புகள் நிறைந்தவர்களுக்கு இவ்வகைம் ஒரு இன்பச் சோலையாக வே தென் படுகின்றது. அவர்களுக்கு கவலை, பயம், துங்பம் என்று எதுவுமே இருப்பதில்லை. ஆம் அவ்வாறு எல்லா மனிதர்களும் இருப்பார்களோயாகின் கொலை, களவு, கொள்ளை, கற்பழிப்பு, போர்கள் போன்ற அனர்த்தங்களுக்கே இடமில்லையல்லவா?

அன்பெனும் அங்குசம்

நெடுஞ் கதை

பாகம் 2

சாயிசசி

ஷஹானா மருத்துவ நிலையத்திலிருந்து வந்த பின் வித்யாவுக்கு ஒரே ஒட்ட மாகிளி' து. இரவு பகல் பாராமல் வேலை. கூமார் இரண்டு கிழமைகளின் பின் அன்று தான் ஒரு முழு நாள் ஓய்வு கிடைத்திருந்தது. ஷஹானாவின் கண்ணும் இனிப் பயமில்லை என்ற அளவுக்குக் குணமடைந்திருந்தது.

தோழியர் இருவரும் தனித்திருந்தனர். இருவர் நினைப்பும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் யார்? எங்கே? எப்படி? ஆரம்பிப்பது என்பதில் தான் இருவருக்கும் தயக்கம்.

அதியே ஷஹி என் இனிய சகியே! என்று வித்யா ஷஹானாவின் கழுத்தைப் பின் பக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

கைகளைப் பின்னால் போட்டு அவனை அணைத்த ஷஹானா என்னம்மா அவுள்திரேவிய டாக்டரின் வாயிலிருந்து செந்தமிழ் தேனாகப் பாய்கிறது?

இது செந்தமிழ் இல்லடி என் செல்லத் தமிழ் நான் என் ஷஹியுடன் விளையாடும் தமிழ்.

ஷஹானாவுக்கச் சிரிப்பு வந்தது வித்யா கோபம் வந்தால் நீ ஒரு சுகிக்க முடியாத சகிடி என்று சுத்தம் போடுவதையும் அவனும் கார்த்திக்கும் இரண்டு மூன்று நாட்களுக்குச் சந்திக்கவில்லை என்பதை எப்படியாவது மனங்து பிதித்துப் பாறும் கந்த்தோடு? ஷஹி என் சகியே உன் பகுக்கையும் நொந்த்தோடு?

என்று பாடி அவனை வம்புக்கு இழுப்பதையும் நினைத்துக் கொண்டாள்.

எனக்கிப்போ எவ்வளவு சந்தோஷமாக இருக்குத் தெரியுமா? என் ஷஹியால் என்னைப் பார்க்க முடியும்.

ஷஹானா அவனைத் தன் முன் பக்கமாக இழுத்தாள். அவன் இழுப்புக்கு ஈடு கொடுத்த வித்யா இவ்வளவு நாட்களும் எப்படியும் இருந்தால் உணக்கு நான் ஒருத்தி இருப்பதை மறந்து போன்றே அது சரி உணக்கு எப்போதும் உனது கொள்கைகளை உட்சியங்களை கண்டு தானே பெரியது. மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கமாட்டாலே!

வித்யா எங்கே தொடங்கி எங்கே வருகிறான் என்பது புரிந்ததால் ஷஹானாவின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

என்னம் நன்கைப்பு என்று அதடிய வித்யா பார்வை தான் வந்துவிட்டதே இனி உன் திட்டம் என்ன ஷஹி என்றான்.

திட்டமா? எப்போ வீ ட்டிற்குப் போக விடுவாய்.

அதற்கிப்போ என்ன அவசரம் அதில்லை ஷஹி, உன் எதிர்கால வாழ்க்கைத் திட்டம் கார்த்திக் எங்கே ஏற்று, அவரிடம் உன் பார்வை வந்ததைச் சொல்ல வேண்டாமா?

எனக்கென்ன தெரியும் வித்தி உணக்குத்தான் எல்லாம் தெரியுமே என்றாள் அதே முறையுடன்

என்னடி இவனே! எனக்கெப்படி உன்னவரின் இருப்பிடம் தெரியும் என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு

அவனைத் தன் பக்கமாகத் திருப்பிய ஷஹானா, வித்தியா, எங்கே நீ மீட்டுத் தந்த என் கண்களைப் பார்த்துச் சொல். உனக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாதா? அது சரி விமான நிலையத்திலும் ஆஸ் பத் திரியில் எப்போதும் என்

அருகிலேயேயும் நின்றவர் அதன் பின் என் இந்தப் பக்கமே வரவில்லை? உன் வீட்டிற்பு பக்கம் வர வேண்டாமென்று ஏதாவது தடையுத் தரவு போட்டாயா? அல்லது அவருக்கு என்னில் கோபமா? ஆனால் என் கார்த்திக் அப்படியெல்லாம் கோபிக்க மாட்டாரே என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

திறந்த வாய் மூடாமல் சினேகிலியைப் பார்த்துக் கொண்டு நின்ற வித்யா தன் வியப்பை மறைக்க முடியாமல் கண்கள் மஸர் எப்படியடி? என்றாள்

இதற்கெல்லாம் வெறும் புறக் கண் தேவையில்லடி அன்பு கொண்ட அகக் கண் ணே போதும் மற்று பார்வையற்றவர்களுக்கு உய்த்துணரும் திறமை அதிகம் என்பது பாவம் இந்த டாக்டருக்குப் புரியாமல் போன்றே என்று நன்கைத்தவள், "ஆமாம் வித்தி, எனக்கெல்லாம் தெரியும் இனியும் என்னை மொற்றாதே! நான் ஊருக்குப் போவதற்கு முதல் அவரை என் கண்களால் ஒரு தடவை பார்க்க வேண்டும். தயவு பண்ணி உதவி பண்ணம்மா. அவருக்கு என்மேல் கோபம் என்றால் மன்னிக்கும்படி சொல்லடி ப்ரி ஸ் வித்திம்மா" என்றாள்.

ஆனால் வித்யா வெகுண் பெட்டுமுந்தான். "மன்னிப்பா? உனக்கா? நீ செய்த காரியத்திற்கு உன்னை மன்னிக்கவும் முடியுமா? எப்படிச் சூலி அப்படிச் செய்தாய்? எல்லோரையும் ஒரேயடியாக ஒதுக்கினாயே! நீ கூறும் இந்த அன்பு, பாசம் எல்லாம் உனக்கு மட்டும் தான் உரியதா? மற்றவர்கள் எல்லாம் என்ன ஜடங்களா?

இப்படி ஒரு நிலை எனக்கோ? கார்த்திகிற்கோ? ஏற்பட்டிருந்தால் நீ யும் பார்த்துக் கொண்டு கூம்மா தான் இருப்பாயா? அப்படி இருக்க உன்னால் முடியுமா?

சூலானா தன் தவறை உணர்ந்தாள். எதுவுமே பேசாமல் மொனமாக இருந்தாள் அவருக்கு

என்ற திருக்குறள் நினைவிற்கு வந்தது. வித்யா மட்டும் அன்று என் பக்கத்தில் இருந்திருந்தால் என் கைகளைக் கட்டிப் போட்டு விட்டுக் கார்த்திக்கைத் தாவி கட்டச் செய்திருப்பாள் என்று நினைத்தாள்.

வித்யா எதையும் கவனிக் கவில்லை. அதுவரை நாட்க்கும் தன் மனத்தில் புதைந்திருந்த குழந்தை அனைத்தையும் கொட்டித் தீர்த்து விடுவது போலத் தொடர்ந்தாள்.

நினைத்துப் பார் சூலி எத்தகைய முன் அறிவிப்பும் இல்லாமல் கார்த்திக்கை ஆஸ்பத்திரியில் தற் செயலாகக் கண்டதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதுமட்டுமா அவர் உன் கண் சிகிச்சை பற்றி விசரிக்க வந்தாகச் சொன்னார். என் காலடியில் உள்ள நிலம் பிளந்து நான் எங்கேயோ அகழிக்குள் போவது போல் இருந்தது. எனக்குத் தெரியக் கூடாது என்று நீ சொன்னதாகவும் அதனால் தாணாகவே விசாரிக்க வந்தாகவும் சொன்னார். அப்படி என்னிடம் மறைக்கும் அனுகூக்கு நான் உனக்கு என்ன பாவம் செய்தேன் என வித்யா உடைந்து அழுதாள்.

தாவி அவளை அனைத்த சூலானா இதோ இந்த உன் அன்பு தான் வித்தி என்ற அவளது நயனங்கள் நிறைந்தன.

நீ நிசரென வந்து நின்றதுமே எப்படியோ எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறாய் என்பது எனக்கு நன்கு புரிந்தது. அப்படித் தெரிந்திருந்தும் என்னைப் பார்த்ததும் எப்படிப் பிழியப் பிழிய அழுதாய். பிப்து நடந்த உடனே தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? எல்லாவற் றையும் போட்டுவிட்டு ஒடி வந்திருப்பாய் இங்கே உன் வேலை, யடிப்பு எல்லாவற்றுக்கும் மீலாக்க குதர்சனன் எல்லாம் என்ன ஆவது.

வித்யா எப் போதும் மற்றவர்களைக் கவனிப்பான் அல்லாமல் தன்னைப் பற்றிக் கவலைப்பட மாட்டாள். அதுவும்

ஷஹானாவுக் கென்றால் எதையுமே பொருட் படுத்த மாட்டாள். எனவே அதெல்லாம் எப்படிப் போனால் உனக்கென்ன நீ என்னிடம் மறைத்திருக் கூடாது என்றாள் சுத்தமாக

அந்தச் சூழ்நிலையிலும் ஷஹானா கை கொட்டிச் சிரித்தாள். பின் வழக்கம் போல முன்னுக்குப் பின் முரணா? சரி நீ திபதி வித்யா அவர்களின் தீ ரப்புக்கு மறு விசிராணை ஏது தண்டனையைக் கொஞ்சம் குறைத்து இந்தத் தடவை மன்னித்து விப்பமா. இனி மேல் இப்படிச் செய்ய மாட்டின் என்று அவன் முன்னால் வேடிக்கையாகக் கை கட்டி வாய் புதைத்து நின்றாள்.

அப்படி வா வழிக்கு என்ற வித்யா இருந்தாலும் நீ செய்த காரியத்திற்குக் குறைந்தது கூமார் ஆறு மாதங்களுக்காவது கார்த்திக்கைப் பார்க்க முடியாது அதென்ன கண் ஆ அங்பு கொண்ட அகக் கண் அதனாலேயே பார்த்துக் கொள் என்றாள் அதிகாரத் தோரணையுடன்.

முகத்தைத் தொங்கப்போட்ட ஷஹானா இருந்தாலும் இது ரெம்பக் கொடுமை வித்தி இந்த ஏழையின் மேல் சிறிது இரக்கம் காட்டம்மா

தற்சமயம் எதுவுமே செய்வதாக இல்லை என்ற வித்யா தனக்குள் பொங்கி வந்த முறுவலை மறைத்துக் கொண்டு முருகன் கோவிலுக்குப் போவோம் வருகிறாயா என்றாள்.

சரி முருகனிடமாவது கேட்டுப் பார்ப்போம்.

ஆமாம் உன் முருகனிடமே கேள் என விணயத்துடன் கூறி விட்டுப் போய் விட்டாள்.

வித்யா திட்டமிட்டபடி கோவில் பூஜை நேரத்திற்கு அதிகம் முன்னராகவே போய் விட்டாள்.

அங்கே நீ இறங்கி உள்ளே போ ஷஹி நான் காரைச் சரியான இடத்தில் நிறுத்தி விட்டு வருகிறேன் என்றாள்.

போய்க் கொண்டிருந்த ஷஹானாவின் உள்ளம் என்றும் இல்லாதவாறு உவகையால்

பூரித்தது. ஏன் இந்த ஆர்ப்பரிப்பு அதிக நாட்களின் பின் கோவிலுக்கு வருவதாலா என நினைத்துக் கொண்டு போனவனுக்கு அங்கே பேராச்சர்யமே காத்திருந்தது.

அவளை எதிர்பார்த்து கார்த்திக் நின்றான். வித்தி நீ சரியான கள்ளிட என்று நினைத்தாள்.

கோவிலில் அலங்கார பூஜையாகத் தன் இருபக் கங்களிலும் அண் என ஜூட்ஜூம் பெற்றோருடனும் வீற்றிருந்த ஷஹானா இராகப் பிரியானான் கார்த்திகேயே பெருமானையும் தன் அருகே நின்ற கார்த்திக்கையும் மாறி மாறிப் பார்த்தவளின் கண்களிலிருந்து அவளைக் கேட்காமலேயே கங்கை பிரவாகமெடுத்தோடினாள்.

சிறிது நேரம் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற கார்த்திக் கீரி ஏன் இந்த அழுகை ஷஹானா எல்லாம் தான் சரியாகிலிட்டதே என்றான். எப்பொழுதும் மற்றவரைக் குறை சொல்லாத அவளது உதாரணமும், தன் செய்கையால் தாடியும், மிசையுமாக வயதானவன் போல அவன் ஆகிமிருக்கும் கோலத்தையும் பார்த்தவளின் விம்மல் வெடித்துக் கேவலாகியது.

கோவிலில் கூட்டம் அதிகமாகவே வித்யா தோழியைத் தன் பக்கமாக இழுத்துக் கண்டித்தாள்.

ஷஹானாவுக்கு அவன் மேல் அங்பு கொண்ட அவளின் அன்புக் குரியவர்கள் அங்கே வைத்திருந்த ஆச்சர்யங்கள் ஒன்றிரண்டல்ல பலப் பல.

அவன் கண்ணண மூடிக் கொண்டு கேட்ட இடத்தில் எல்லாம் இட்ட கை எழுத்துக்களின் பலனை அப்பொழுது தான் புரிந்து வியந்தாள்.

ஆமாம் கார்த்திகன் வருங்கால மனைவியாகத் தான் அவன் அவஸ்திரேவியா வந்திருந்தாள். அதுமட்டுமா ஆபரேஷனுக்கு நிறந்தரப் பிரசை அந்தஸ்து வேண்டும் என்பதற் காக அவர்களுக்குப் பதிவுத் திருமணமும்

இரகசியமாக வித்யாவால் நடாத்தப் பட்டிருந்தது.

எல்லாவற் றிற் கும் மேலாக அன்றிலிருந்து ஜந்தாம் நாள் அவர்களின் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. ஆபரேஷன் முடிவு எப்படியிருந்தாலும் அவ்விருவருக்கும் திருமணம் செய்வதென உறுதியாக இருந்தாக வித்யா சொன்னாள்.

ஒஹானாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. விழிகள் நிறைய அவ்விருவரையும் பார்த்துக் கொண்டு எதிரேயிருந்த முருகப் பெருமானுக்கு உள்ளுருகி நன்றி கூறினாள்.

பூஜை முடிந்ததும் திருமண ஒழுங்குகள் பற்றிக் கைதைத்து விட்டுக் கொண்டியே வந்த வித்யா, கார்த்திக்கிடம் நேவியின் கடைக் கண் பார்வை தான் ஒரு மாதிரி உங்கள் மேல் பட்டு விட்டதே. இனித் தாடி மீதை எல்லாம் மழித்து விட்டு அழகாய் மணமகனாய் மண மேடைக்கு வந்து சேருங்கள் எனப் பரிகித்தான்.

பின் தோழியர் இருவரும் வந்து காரில் அமர்ந்தனர். வித்தி ... எனச் சூஹானா நண்பியின் தோழில் ஆகவாசமாகச் சாந்தாள்.

அம்மாவுக்கு இப்போ கார்நில் ஶேகாகப் பறக்கலாம் போல இருக்குமே என வித்யா கீண்டனாள்.

இவையெல்லாம் என் வாழ்வில் நடக்குமென்று நான் நினைக்கவே இல்லை, என் எதிர் காலமே இருநில் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதில் நீ ஒளி ஏற்றிவிட்டாய் உணக்கு நான் என்ன கைமாறு செய்வேன்....? என்றவளின் வார்த்தைகள் கலங்கி விழிகள் விமிப் புனல் உதிர்த்தன.

‘அவளை இறுக அணைத்த வித்யா அகடே! என்ன இது? நான் என்ன செய்தேன் நீ எனக்குச் செய்யாதவைகளை? அதுமட்டுமா நீ யானால் இன்னும் ஒருபடி மேலே போய் என் கண்களைக் கொடுத்தாவது என் வித்தியைக் காப்பாற்றுகின்றேன் என்று புறப்பட்டிருப்பாய்.

இது தான் ஒஹி நீ எப்பொழுதும் சொல்வாயே நட்பு என்பது வெறுமே சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல. வேண்டிய சமயத்தில் யானைப் பாகனின் கைபிலிருக்கும் அங்குச் சோலச் சரியான வழியில் இட்டுச் செல்லவும் உதவ வேண்டும். இல்லாவிட்டால் அந்த நட்புக்கு மதிப்பே இல்லையென்று.

அந்தச் சந்தர்ப்பத்தில் உன்னால் எதுவுமே சிந்திக்க முடியாத நிலையில் உனக்கு மற்றவர்கள் செல்லவேயும் கேட்கப் பிடிக்கவில்லை. அச்சமயத்தில் உன்னை வழி நடத்த வித்யா என்ற இந்த அங்குச் செலவைப்பட்டது. அவ்வளவு தான்.

டாக்டர் படிப்பை மேற் கொள்ளப் பக்க பலமாக இருந்ததிலிருந்து சுதர்ச்சனைத் திருமணம் செய்யச் சம்திக்கச் சைத்தது வரை என்னை நீ எத்தனை சந்தர்ப்பங்களில் வழி நடாத்தியிருப்பாய்?

ஆனால் ஒஹி எல்லாம் செய்தேன். பதிவுத் திருமணத்திற்கு உன்னிடம் கையெழுத்து வாங்கிய பொழுது மட்டும் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவே இல்லை. அதற்காக என்னை மன்னித்து விடு. உன் மன அமைதி கெடக் கூடாது என் பதற்காகத் தான் அப்படிச் செய்ய வேண்டியதாகி விட்டது.

ஒஹானா என்றும் மாறாத ஒரு புன்னைக்குடியுண் வித்யாவைப் பார்த்தாள். வித்யா என்ன ஒஹி என்றாள் கொள்கூலக எனக்குத் தெரியும் வித்தி நீ அதையும் செய்வாயென்று என்றாள் அதே முறுவதுடன்

ஒ அப்போ நான் கல்யாணம் செய்து வைப்பேன் என்று காத்திருந்தாயோ? என்று கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்த்து நனகத்தாள்.

போடி... எனச் சூஹானா நாணரித் தலை குனிந்தாள்.

அதை ரசித்த வித்யா ஆழமாக ஒஹி, எங்கள் நட்பு என்றும் நகுதற் பொருட்களதாக மட்டும் இல்லாமல் மிகுதிக் கண் மேற் சென்று இடித்தற் பொருட்களதாகவும் இருக்கட்டும் என அவளை அண்புடன் அணைத்துக் கொண்டாள்.

முற்றும்

என்னை நான்
எதிர்பாராத ஒரு பொழுதில்
சந்திக்க நேர்கையில்
இரந்து கேட்பதற்கு
எத்தனையோ உண்டு.

ஏ
வீ
ஏ

பம்மாத்து உலகினில்
பழகி உறவாட
புன்னகையை என் முகத்தில்
பொய்யாக வரைந்து விடு.

சொல்லும் செயலும்
அடிமனத்து உண்மை நிலை
அறியாத வகையினிலே
எண்ணத்தை களவாடி
எங்காவது ஒளித்து விடு.

ஏ
வீ
ஏ

உண்மைகளைத் தேடும்
மனக் கண்ணின் முன்னே
உலகத்தை இருட்டாக்கு.

பொய் மெய் தெரியா
இருட்டு உலகினில்
மயங்கி மகிழ விடு.
இயலாது எனில்
மனக்கண்ணப் பிடுங்கி விடு.

ஏ
வீ
ஏ

தேடுதல் புரிதல் என
ஒடித்திரியும் மனக் குரங்கை
ஒரிடத்தில் கட்டி விடு.
அன்றேல் அதன் கால்களை
ஒடித்து விடு.

மாயை இது என
மறுபடி மறுபடி எதிரொலிக்கும்
குரல்வளையை நெரித்து விடு.
மலங்களில் புரஞும்
மகிழ்ச்சியை விட்டு விடு.

எழுத்தின் கதை - கல்லீலிருந்து கண்ணீவரை.

கலாநீதி வே. பாக்கீயநாதன்

அமெரிக்க மினனிமார்கள் அச்சுக்கலைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஆற்றிய சேவை-கிறிஸ்தவ தமிழ் முன்னோடி டாக்டர்.கிறினின் பங்களிப்பு.

தமிழராகப் பிறந்து தமிழிலே கல்விகற்றல், பேசுதல் தமக்கு இழுக்கு என நினைக்கும் எண்ணம் இன்று நேற்றல்ல அன்று தொட்டே இருந்து வருகின்றது. தமிழிலே பாடங்களைப் போதிக் கலாம், நூலாக்களை எழுதலாம் என்பதைக் கூட இயலாத காரியம் என வாதிட்டோரும் அன்று இருந்தனர். இன்றும் இருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது அமெரிக்க நாட்டில் வென்னையாரகப் பிறந்து இலங்கைக்கு மதப்பிரசாரம் செய்ய வந்த ஒருவர் தமிழிலே நூலாக்களை எழுதியும், பாடங்களைப் போதித்தும் வந்தார் என்று சொன்னால் வியப்பாகவிருக்கும். அதுவும் போதிக்க முடியாத பட நெறியான மருத்துவத்தைத் தமிழிலே போதித்தார் எனின் நம் ப முடியாதிருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை நிகழ்வு. இது நிகழ்ந்தது.


சாமுவேல் பிள்க் கிறீன்(Samuel Fisk Green) என்பவர் அமெரிக்காவிலுள்ள மசகு செட்டல் மாநிலத்தில் “கிறீன் கில்” என்னுமிடத்தில் 1822ஆம் ஆண்டு பிறந்தார். பத்துச் சுகோதாரர்களுடன் பிறந்த இவர் தனது 11ஆவது வயதில் தாயை இழந்தார். நல்லோர்களை நாடி நற்பண்புகளைப் பெற்று தனது 19வது வயதிலே நியூயோர்க்கிலிருந்த வண்டாக்டர்ஸிலேர்கள் என்பவரிடம் கடமையாற்ற ஆரம்பித்தார். சாதாரண எழுதுவினங்காக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தமது ஓய்வுநேரங்களில், தனக்கு ஈடுபாடு கொண்ட மருத்துவத்துறைசார்ந்த நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்.

1841ஆம் ஆண்டு தமது பதவியை விட்டு விலகி நியூயோர்க்கிலுள்ள வைத்தியக் கல்லூரியில் படித்து 1845இல் வைத்தியக் கலாநிதியாக வெளியேறினார். தான் பின்பற்றும் மின்னுக்காக சேவைசெய்யவேண்டும் எனவும்,

தமது கல்வியறிவு மிக்க பயனளிக்கக் கூடியதோர் இடத்தில் பயன்பட வேண்டும் எனவும் திடசங்கற்பம் கொண்டு சேவையாற் றுவதற்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்தார்.

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மினனிரிச் சங்கத்தின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. வட்டுக் கோட்டைமலூன் “யாழ்ப்பாணக் கல்லூரி” வட்டுக் கோட்டை செமினரி (Batticota Seminary) என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரி இன்று யாழ்ப்பாணக் கல்லூரி (Jaffna College) என்ற பகும் மிக் க பெயருடன் தன் தனித் துவத்தை நிலைநாட்டி வட்டுக்கோட்டைக்கே பெருமை தேடித் தந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்க மினனிமார்கள் சமயத் துறையிலும், கல்வித் துறையிலும் ஈடுபட்டு தேவாலயங்களையும் பாடசாலைகளையும் உருவாக்கினர். இத்துடன் மருத்துவத் துறையிலும் அடியெடுத்து வைத்து பெரும்பணியாற்றினர். 1819 ஆம் ஆண்டு மருத்துவத் துறையினை வளப்படுத்த அமெரிக்காவிலிருந்து டாக்டர் ஜோன் ஸ்கடர் (Dr.John Scudder) தம் பதிகள் வருவிக் கப்பட்டு 1820 ஆம் ஆண்டு பண்டத் தரிப் பில் முதலாவது மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. இவர்களையுத்து டாக்டர்.நெடன் உவா் 10 வருடங்கள் வைத்திய ஊழியர் செய்தார். கிறீன் வைத்தியர் இலங்கையிலிருந்து பணியாற்றிய, டாக்டர்.களான் லெவி ஸ்பூல்டிங்(Dr.Levy Spaulding) ஸ்கடர் ஆகியவர்களினது அநுசரணையுடன் வட்டுக் கோட்டைவர முடிந்தது.



Dr. Samuel Fisk Green

மருத்துவ சேவையின் தமிழ் முன்னாடியான கிறினின் மருத்துவ சேவையின் பங்களிப்பைப் பல்வேறு கூறுகளில் உற்று நோக்கினால் அவரது சேவை எவ்வளவு மகத்தானது, உன்னதமானது, உசிதமானது என்பதனைக் கண்டறியலாம். வைத்தியக் கல்லூரி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் மொழிபெயர்ப்பு, விஞ்ஞானத் தமிழ் என பன்முகப்பட்டதாக இருந்தது. மருத்துவக் கல்வியைத் தமிழில் படிப்பிக்க முடியும், அதை தீற்ற தமிழுக்கு உண்டு என்ற பெருநோக்குத் தீவிரமாக இலக்கைத் தமிழ்களுக்கு ஏற்படுத்தைக மருத்துவக்கல்வியைக் கற்பிக்க முற்பட்டார் கிறின் வைத்தியர். போதிக்கப்படும் கல்வி கதேச மக்களின் மொழியிலே படிப்பித்தாற்றான் மக்களால் அதனை இலகுவில் விளங்கிக் கொள்ளும் தன்மை ஏற்படும் என்பதை மனதிலிருத்தி ஆங்கில மொழியிலிருந்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதவும் முற்பட்டார். உபயோகப்படுத்தப்படும் சொற்பிரயோகங்கள் சுகலருக்கும் ஒரே தன்மையான கருத்தைப் புலப்படுத்த வேண்டும் என்ற விருப்பில் மருத்துவத்திலுள்ள கலைச் சொற்களை உருவாக்கினார். தாம் எழுதித்திருத்தி, மொழிபெயர்த்து மேற்பார்வை செய்து நூல்களை வெளியிட்டதுடன் தமிழ் கற்றவர்களைக் கொண்டு வைத்திய நூல்களையும் எழுதுவித்தார். உன்னைப்

போல் அயலவனையும் நேசிப்பாயாக என்ற கிறில்தவ இலக்கண புருஷராக கிறின் வைத்தியர் விளங்கினார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கிய பெருமை கிறின் வைத்தியருக்குண்டு. அவர் எழுதி மொழிபெயர்த்து, திருத்தி பிறரைவிட்டு எழுதிய நூல் களைப் பார்க்கும் போது இது தெளிவாகும். அவர் வெளியிட்ட நூல்களின் பட்டியல் பின்வருமாறு.

1. அங்காதிபாத ககரணவாத உற்பாலன நூல்(Anatomy, Physiology and Hygiene) கல்வின் கட்டர்(Calvin Cutter) கிறின் வைத்தியினால் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னை அமெரிக்க மின்ன் அச்சகம், 1852.204ப.

2. இரண் வைத்தியம் (The Science and art of Surgery), எறிக் சர், துருவதர் (Erichser and Druitt) எழுதிய நூலை டன் வதர் (Danforth) என் பவர் மொழிபெயர்த்தார். திருத்தி வெளியிடவர் கிறின். யாப்ப்யாணம் அமெரிக்க மின்ன் 1867, 504ப.

3. கெமிஸ் தம் (Chemistry) வெல்ஸ், டெவிட்(Wells, David) கிறின் வைத்தியினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னை, நாகர்கோயில் வண்டன் மின்ன் பிரஸ் 1875, 520ப.

4. வைத்தியம் (Practice of Medicine) கிறினினால் எழுதப்பட்டது. மானிப்பாய் அமெரிக்க மின்ன் அச்சக் கூடம் 1875, 917ப.

5. மனுஷ கரணம் (Human Physiology) டால்தன் பண்டிதர் எழுதியதை சாப்மன் (Chapman) மொழிபெயர்த்தார். கிறின் திருத்தி எழுதினார். மானிப்பாய் அமெரிக்க மின்ன் அச்சக்கூடம் 1883 590ப.

6. மனுஷன்காநிபாதம் (Human Anatomy) கிறே, ஓர்னர், ஸமிது, விஸ்கன் (Gray, Smith, Wilson and Horner) சாப்மானினால் மொழிபெயர்க்கப்பட்டு கிறினினால் மேற்பார்வை

செய்யப்பட்டது. மானிப்பாய் அமெரிக்க மின்சன் அச்க்கூடம் 1872 838ப.

7. வைத்தியாகரம் (Physician Vade Mecum) கூப்பர் (Hooper) வில்லியம் போலினால் (William Paul) மொழிபெயர்க்கப்பட்டு கிறினினால் திருத்தப்பட்டது. நாகர் கோவில் லண்டன் மின்சன் அச்சியந்திரசாலை 1872, 917ப. 7. வாகட நூல் (Pharmacopoeia of India) சுப்மணால் மொழிபெயர்க்கப்பட்டு கிறினினால் திருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் ஸ்திரோங் அஸ்பரி, 1888 574ப.

9. பதார்த்த சாரம், சிகிச்சம் என்பனவைகளிலும் மருத்துவம், ஸ்திரி வைத்தியம், பாலர் வைத்தியங்களிலும், வைத்திய வியவகாரத்திலும் வரும் அருஞ்சொற்களைத்தாய் அகராதிகள் கிறினினால் தொகுக்கப்பட்டது. நாகர்கோவில், லண்டன் மின்சன் அச்சியந்திரசாலை 1875 16ப. 10. இந்துப் பதார்த்தசாரம், வாறின்கு பண்டிதரினால் (Warring) இயற்றப்பட்டு, சுப்மணால் மொழிபெயர்க்கப்பட்டு கிறினினால் திருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் ஸ்திரோங் அஸ்பரி, அச்க்கூடம் 1884 448ப.

11. பிரசவ வைத்தியம் (Obstetrics) ஜோன்சன் (Johnson) எழுதிய நூலை கிறின் அவர்கள் தமிழில் மொழிபெய்த்தார். மானிப்பாய் அமெரிக்க மின்சன் அச்க்கூடம் 1857 25ப.

கிறில் தவ மத ஷயியராகத் தமிழ் மக் களிடையே வாழ்ந்து தமிழ்த் தொண்டர்நிய பலரைத் தமிழுலகம் இன்றும் நினைவு கூருகின்றது. இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் வீரமாழுவிவர். சிக்கப்பால்கு, கால்டுவெல், இரெயுனில், பார்சிவெல், வின்ஸ்லோ ஆகியோர். இவர்கள் தமிழ் இலக்கண, இலக்கியத் துறைகளிலே தங்களது பங்களிப்பை நல்கின்றன. ஆனால் கிறின் வைத்தியரோ, தமிழில் விணுஞானத்தை, அதாவது மருத்துவ விஞ்ஞானத்தை தமிழிலே போதித்து, கலைச்சொற்களை உருவாக்கி, நூல்களை தமிழில் எழுதி மொழிபெயர்த்து வெளிப்பார். இதனாற்றான் இவரது சேவை மேற்குறிப்பிடவர்களிலும் பார்க்க வேறுபட்டு மேலோங்கி நிற்கின்றது. தமிழுக்குப் புதியதோர் துறையினை அறிமுகம் செய்து “மருத்துவ

தமிழ் முன் னோடி” என் னும் அடைமொழியையும் பெற்றார்.

மனிதர்கள் எவ்வளவு மேஷ்ட்வர்கள் என்பது அவரவர் மனங்களில் எழும் சிந்தனைகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்படும். கிறின் மருத்துவரின் சேவை மகத் தான்து. போற்றத்தக்கது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. தான் இறந்தால் தனது நினைவுக்களில் வாக்கம் எப்படிப் பொறிக் கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தினார்.

“எனக்கு நினைவுக்கல் நாட்ப்படின் அது எனிதாகவே அமைய்டும். பின்வரும் விபரம் பொறிக்கப்பட்டும். தமிழர்களுக்கு மருத்துவச் சேவை செய்த ஊழியன் “எனச் சொன்னார்.

Samuel Fisk Green 1822-188, Medical Evangelist to the Tamils.

இதனை விட தமது சொத் தெல்லாம் யாழ்ப்பாணங்க் கல்லூரி மருத்துவ பீடம் அமைக்கவே உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது எனிய, தூாய்மையான , இலட்சிய வாழ்வுக்கு இதைவிட்சான்று வேற்றான்று வேண்டுமோ!!

உசாத்துணை நூல்கள்.

1. அம்பி (அம்பிகைாகன், இ.) மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறின், சென்னை. தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 1995. 173ப(கழக வெளியீடு 1945)
2. மீனாட்சி கந்தரம் கா. “தமிழ்ப்பணியாற்றிய வெளிநாட்டறிஞர்கள்” இரண்டாவது உலகத்தமிழ்க் கருத்தறங்கு மாநாடு. ஈக்கேடு. சென்னை 1968 ப.97.
3. வளன் ஆகபா. “வெளிநாட்டார் வளர்த்த தமிழ்” ஆறாவது உலகத் தமிழ் மாநாடு மலர் (கோலாலம்பூர் 1987, ப. ம28)

ஸ்ட்ரீஸ் நடக்கவீராக்ஞம் தமிழ் நிதழ்ச்சிகள் 1998

மஞ்சள் கையேடு 1998 இல் முதல்முறையாக வெளியிடப்பட்ட சிட்டியில் நடைபெறுகின்ற தமிழ் நிகழ்ச்சிகள் பற்றிய பட்டியல் பலருக்கும் உதவியாக இருப்பதை நாம் அறிகின்றோம். இதைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்து, கலப்பையின் ஒவ்வொரு இதழிலும் வெளியிட இருப்பதுடன், தொடர்ந்தும் எமது சமூகத்திற்கு இது யமன்படும் வகை செய்தல் வேண்டும் என்பது எமது விருப்பம். இம்முயற்சியானது, சிட்டியிலுள்ள தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பும், உதவியடைநும் மட்டுமே சாத்தியமாகும். எனவே ஒவ்வொரு அமைப்பும் தமது நிகழ்ச்சி பற்றிய விபரங்களை உடனுக்குடன் எமக்கு அறியத்தருவதன் மூலம், தமது நிகழ்ச்சியின் போது வெறோரு தமிழ் நிகழ்ச்சி நடைபெறுவதை தவிர்க்கவும், வேறோரு தமிழ் நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்ட திகதியில் உங்கள் நிகழ்ச்சியையும் தவிர்த்துக்கொள்ளலாம். இந்தப் பட்டியலிலுள்ள விபரங்கள் நானுக்கு நாள் மாறிக்கொண்டு இருப்பதனால், பழிய விபரங்கள் எம்பிடம் மட்டுமே இருக்கும். சிலை தரப்படுள்ள பட்டியலுள்ள விபரங்கள் நாளன்றுவில் பிறையானதாக அமையலாம்.

எனவே இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

- 1) நீங்கள் ஒழுங்கு செய்த, செய்யவிருக்கின்ற நிகழ்ச்சியின் கால விபரங்களை முன்கூட்டியே எமக்குத் தெரியப்படுத்துக்கூடன்.
- 2) நீங்கள் கொடுத்த திகதியில் மாற்றம் ஏறும் இருப்பின் உடனடியாக எம்முடன் தொடர்பு கொண்ட அவற்றை உறுதி செய்து கொள்ளுக்கூடன்.
- 3) அடுத்த ஆண்டுக்குரிய(1999) உங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே எமக்கு அறியத்தாருங்கள். இதன்மூலம் உங்கள் திகதியை விரைவில் உறுதி செய்து கொள்ளலாம்.

எம்முடன் தொடர்பு கொள்ள: (02) 9764 3413 அல்லது (02) 9294 1238

தித்தி	நாள்	நிதழ்ச்சி	தமிழ் அமைப்பு
18 July	Saturday	Kalppai 4th Annual Prog.	Sydney Uni Tamil Society
19 July	Sunday	Monthly General Meeting	Tamil Co-ordinating Com.
25 July	Saturday	Arangetram	Thillai Nadanalaya
Late July	Saturday	2nd Annual Program	இன்பத்தமிழ் ஒவி வாணைலி
1 August	Saturday	Children's Festival	Sydney Tamil Manram
8 August	Saturday	இதை விழா & பட்டி மன்றம்	Tamil Resources Centre
8 August	Saturday	Dinner	Saiva Manram
15 August	Saturday	Oli-Oli Program	Anjali Tamil Society
Mid August	Weekend	Annual Dinner	Hartley College OBA
16 August	Sunday	Monthly General Meeting	Tamil Co-ordinating Com.
22 August	Saturday	Program by Revathi group	Private
29 August	Saturday	கலை விழா	NSW Fed. of Tamil Schools
30 August	Sunday	Ganesha Visarjana festival	Helensburgh Temple
4 & 5 Sept	Fri-Saturday	Annual Aarthi	Lingalayam Dance School
5 Sept.	Saturday	Cultural Program	Saiva Manram
5/12 Sept.	Saturday	20th Anniversary Program	Sydney Tamil Manram
12 Sept.	Saturday	Cultural Program	Eastwood Tamil Study Cen.

தித்தி	நாள்	நூற்காலி	தமிழ் அமைப்பு
19 Sept.	Saturday	Annual Cultural Program	Wentworthville Tamil Study..
20 September	Sunday	தில்பன் நினைவு நாள்	Tamil Co-ordinating Com
27 September	Sunday	Sports Day	NSW Fed. of Tamil Schools
27 September	Sunday	Navarathri Program	Narththanalaya Dance Sch.
Late Sep/Early October		21st Anniversary Program	Balar Malar Tamil Edu.
2&3 October	Fri & Saturday	Navarathri Program	Natanalaya Dance School
3 October	Weekend	Joint Annual Dinner	St.John's & Chundikuli OSA
4 October	Sunday	Tamil Springtime Fair	Eelam Tamil Association
10 October	Saturday	Dinner	Unifund project - SUTS
17 October	Saturday	Annual Program	Abayakaram
18 October	Sunday	Monthly General Meeting	Tamil Co-ordinating Com.
7 November	Saturday	Deepavali Celebration	Sydney Tamil Manram
7 November	Saturday	Curry Night(for Aussies)	ETA
7 November	Saturday	Annual Get-together	Ramanathan College
15 November	Sunday	Monthly General Meeting	Tamil Co-ordinating Com.
21 November	Saturday	Annual Dinner	Wentworthville Tamil Study..
28 November	Saturday	தமிழ் மாவீரர் நாள்	Tamil Co-ordinating' Com.
5 December	Saturday	Christmas Program	Patricians of Jaffna
5 December	Saturday	Annual Dinner	Mt.Druitt Tamil Study Centre
Early Decem.	Weekend	Annual Cricket Competition	Sydney Tamil Sports Club
December	Weekend	Transtasman Cricket	NSW Tamil sports club
12 December	Saturday	Christmas Program	Hillstar Sports Club
12 December	Saturday	Annual Dinner & Prize giving	Eastwood Tamil Study Cen.
13 December	Sunday	Annual Dinner	Eelam Tamil Association
Mid December	Weekend	Christmas Program	Tamil Senior Citizens, NSW
19 December	Saturday	Annual Dinner	Homebush Tamil Study Cen.
20 December	Sunday	Monthly General Meeting	Tamil Co-ordinating Com.
31 st January	Sunday (FOR 45 DAYS)	Maha Kumbabishakam	Sydney Murugan Temple

நவராத்திரி விழா

திருமதி பத்மரங்கிளி உமாசங்கரின் (நாதனாலயா கலைக்கூட) மாணவியர் வழங்கும் நவராத்திரி விழா, 27-09-98 அன்று மாலை 7.00 மணிக்கு ஷோம்புஸ் ஆரம்ப பாடசாலையில் நடைபெறவிருக்கின்றது. பிரவசம் இலவசம்.

Unifund இராப்போசன விருந்து

10 October 1998

சேகரிக்கப்படும் நிதி யாழ், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும்.

மேலதிக விபரம் பெற: **9631 5420**

இலங்கை, இந்திய ஆலை மறோற்சவாங்கள் - பொங்கல்

கொடி	ஆலையம்	தீர்.	கொடி	ஆலையம்	தீர்.	தீர்.
01-பு	தமிழ்காம் இகாரோன்	23-Aug சித்தாண்டி பிரி சித்தரேவையுதர்	18-பு	19-பு	23-Aug சித்தாண்டி பிரி சித்தரேவையுதர்	05-Sep 06-Sep
08-பு	அலையம் மாணவசந்ததப் பிள்ளையார்	16-பு	17-பு	24-Aug வெறுகல் சித்திரேவையுதர்	10-Sep 11-Sep	
09-பு	சதுரங்கல் வெ-த்து அலையம் காலா வள்	17-பு	18-பு	24-Aug கோக்கடியுச்சேலை தூஞ்சேந்திரியகர்	07-Sep 08-Sep	
10-பு	கேப்பாடம் பாலா சாலை கண்ணகை அம்மன்	26-பு	27-பு	24-Aug நிலவிப்பனை தீர்க்கணக் அம்மன்	03-Sep 04-Sep	
14-பு	திருக்கோலில் சித்திரேவையுதர்	22-பு	23-பு	26-Aug மல்லங்கத்தெவி ஸ்ரீக்கந்தி பிள்ளையார்	05-Sep 06-Sep	
14-பு (டி. அமின் தக்கி மாணவசப் பிள்ளையார்)	22-பு	23-பு	26-Aug நூர்முடி பிள்ளையார்	09-Sep 10-Sep		
17-பு	நடந்தங்கள்-டி இராஜா ரேஷந்வி	26-பு	27-பு	27-Aug அலையம் பிள்ளையாகர்	05-Sep 06-Sep	
18-பு	முகாலீல் இபக்கச்சி திருப்பாய் அம்மன்	26-பு	27-பு	27-Aug பிள்ளையாலை ஆலையம் பிள்ளையார்	12-Sep 13-Sep	
18-பு (லலைட்டித்துறை லீலாவாழிகை)	26-பு	27-பு	28-Aug கோக்குவில் மல்லங்கனப்பதி முருகன்	05-Sep 06-Sep		
24-பு	தீர்க்காம்	08-Aug	28-Aug	28-Aug உ-கும்பியர் கரப் பிள்ளையார்	05-Sep 06-Sep	
28-பு	சாவகச்செரி இலாஞ்சி குமரக்கோட்டம்	06-Aug	07-Aug	28-Aug வீரபார்முகை சித்திலிநாயகர்	05-Sep 06-Sep	
28-பு	புக்குடுமிழுபு சந்தகோமி	06-Aug	07-Aug	28-Aug அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்	06-Sep 06-Sep	
28-பு	தூங்கங்கத் திருத்தமாரி	06-Aug	07-Aug	28-Aug நாவந்துமி சித்திலிநாயகர்	05-Sep 06-Sep	
28-பு	நல்லூர் கந்தகோமி	20-Aug	21-Aug	28-Aug சாதநடி முந்தக்குமார்க்காமி	06-Sep 06-Sep	
29-பு	உ-ரும்பியாப் கற்பகப் பிள்ளையார்	06-Aug	07-Aug	04-Sep 05-Sep வட்டக்கசி பிரி ரங்கநாதப்பெருமாள்	12-Sep 13-Sep	
29-பு	முருகோடை கந்தகோமி	06-Aug	07-Aug	15-Sep கல்பகாஞ்சியப்பு தீர்ணபைதை அம்பாள்	01-Oct 02-Oct	
29-பு	சாவகச்செரி பனிருகோணி கந்தகோமி	06-Aug	07-Aug	20-Sep மிலவிப்பும் ஆலையார்	04-Oct 05-Oct	
29-பு	புதநாம் ஒசைக்குடுமிழுபு கந்தகோமி	07-Aug	08-Aug	22-Sep வண்ணனை பிரி வெங்குசி சப் பெருமாள்	30-Sep 01-Oct	
29-பு	துப்பிளான் கற்பகலிநாயகர்	06-Aug	07-Aug	23-Sep தீர்க்குப்பத் தீர்க்குப்பத்	30-Sep 01-Oct	
29-பு	அனங்கல் தீவி ஜெயகார்	06-Aug	07-Aug	17-Nov பிரி சுபர்மகால் ஜெயம்பாள மண்டல புதைய	27-Dec 27-Dec	
06-Aug	திருத்தங்களைக் கந்தகோமி	12-Aug	15-Aug	23-Nov திருத்தங்களை புதைய	29-Nov 02-Dec	
07-Aug	திருமேல் வில்லூ ஸ்ரீக் கந்தகோமி	20-Aug	21-Aug	21-Dec பிள்ளையாலை ஆலையம் பிள்ளையார்	29-Dec 30-Dec	
10-Aug	முத்திரைங்கல்	05-Sep	06-Sep	24-Dec தீர்க்குப்பத்	01-Jan-99 02-Jan-99	
11-Aug	மல்லாகம் பகையை பிள்ளையார்	20-Aug	21-Aug	24-Dec சுதந்திரமிடி முத்துமாரி	01-Jan-99 02-Jan-99	
13-Aug	திருக்கங்கதூர்	21-Aug	22-Aug	24-Dec காங்கரநாகர் சிவானி	01-Jan-99 02-Jan-99	
17-Aug	சேங்கல் க்காலைப் பண்டுக் கந்தகோமாடி	05-Sep	06-Sep	24-Dec பாட்டுவிலைப் பந்தித்தகைச்சி அம்மன்	01-Jan-99 02-Jan-99	
22-Aug	தீராண்மைபாளாரு சிவநிதி	05-Sep	06-Sep			

சிட்னி தமிழ் மன்றத்தின் இருபதாம் ஆண்டு நிறைவு கிளக்டிய விழா

- த. கலைமணி -

சிட்னி தமிழ் மன்றம் இருபதாண்டு நிறைவெட்டந்தை ஒட்டி நடந்த இலக்கிய விழா சென்ற மே மாதம் முப்பதாம் தேதி ஷோம்புஷ் தொடக்கப்பள்ளி மன்றபத்தில் இலக்கிய மணம் கமழு நடைபெற்றது. சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞரைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பியது முதல் தமிழ்ச் சிறுவர்களின் திறமைகளைக் கண்டறியப் பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிகள் வழங்குவது வரை ஒவ்வொரு ஆண்டும் பல போட்டிகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் தமிழ் மன்றத்தின் சிறப்பு நிகழ்ச்சிதான் இந்த இலக்கியக் கலைவிழாவாகும்.

தாய் நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் தமிழர்களுக்கு அவ்வெப்போது இலக்கிய தாக்கத்தையும் தனிக்க தமிழ் மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இலக்கிய விழாவில் திருமதி அருணா பார்த்திபன் அவர்களின் மாணவர்களின் தமிழிசையில் தொடக்கிய நிகழ்ச்சியில் கவிதை, இலக்கியப் பேருரைகள், பட்டிமன்றம் என தமிழ்ப்புனல் கரைப்பாண்டு பிரவாகமாய் ஓடியது.

இம்முறை ‘கவி’ இன்பம் என்ற தலைப்பில் தமிழறிஞர்கள் கம்பன், பாரதி, பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதை நயங்களைப் பற்றி நயம்படப் பேசினார்கள், தமிழ் முக்கம் வானொலியின் கலாநிதி ஏ.எஸ். கந்தராசா தலைமையில் திரு நேசாஜா பாக்கியநாதன் ‘கவியரக கண்ணதாசனின் கவிமழை’ என்ற தலைப்பிலும், திரு மாத்தனை சோமு ‘பாவேந்தர் பாரதிதாசனின் பாநயம்’ என்ற தலைப்பிலும், திரு உடுமலை சாம்பமுர்த்தி ‘மகாகவி பாரதியாரின் கவிநயம்’ என்ற தலைப்பிலும், திரு ம. தனபாலசிங்கம் ‘கவியரசர் கம்பனின் காவியக் காட்சிகள்’ என்ற தலைப்பிலும் பேருரை ஆற்றினார்கள்.

அதன்பின் ‘சமுதாய சிர்திருத்தச் சிற்பி அண்ணல் காந்தி அடிகளா?’ என்ற தலைப்பில் பாக்டர் ஆமனோகரன் தலைமையில் அனல் பறக்கும் பட்டிமன்றம் நடைபெற்றது. காந்தி அடிகள் அணிக்கு கலாநிதி பேந்தனர் இளங்கோ தலைமையில் திரு மா. அருச்சுணமனி மற்றும் திரு த. கலாமனி வாதிட எதிரினயான பெரியார் அணிக்கு திருமதி பரமேகவரி நல்லதமிய தலைமையில் முனைவர் திருமதி சுகுணா பரமேகவரன் மற்றும் திருமதி சித்ரா சத்தியகுமார் பதிலாடி தந்தனர்.

இலக்கிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1998-ஆம் ஆண்டின் சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பாக்டர் முத்துக்கிருஷ்ணன் கழற்கோப்பை பரிசீலிப்பு விழா நடைபெற்றது. சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞர் போட்டி, சிட்னி தமிழ் மன்றம் ஆண்டுதோறும் சிட்னியில் வாழும் தமிழ் இளைஞரில் மொழி, பண்பாடு, கல்வி, விளையாட்டு மற்றும் தொழில் அடிப்படையில் திறமைசாலியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருந்தனையும், கழற்கோப்பையும் வழங்கி வருகிறது. 1998-ஆம் ஆண்டின் சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞர் எங்க் தேர்ந்தெடுக்கப்பட்டு டாக்டர் ஆர். எஸ். முத்துக்கிருஷ்ணன் சிறப்புச் கழற்கோப்பை வழங்கப்பட்டவர் திருமதி ஸ்ரீ பிரியா காமாட்சிநாதன் அவர்களாகும். இப்பெருமை மிக்க முதல் பரிசைத் தட்டிச் சென்ற இவர் இசையிலும் கல்வியிலும் வியக் கத்தகு சாதனைகள் படைத்தவாராகும்.

சிறப்பு விருந்தினராக அமைக்கப்பட்ட பாக்டர் கலை, மனமோகன் வெற்றி பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார். முன்னதாக பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் தமிழ் மன்றச் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துச் சிறப்புரை ஆற்றினார்.

அம்மா என்றொரு சொந்தம்

உஷா ஜவாகர்

புனா அப்போது தான் பம்பரமாய் கழன்று கழன்று வேலை செய்து விட்டு கழுத்தில் வழிந்தோடிய வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டு கதிரையில் அமர்ந்தாள். புனா கதிரையில் அமரவும் அவள் தாய் மரகதம் “ஆ, ஆ, ஆ, உ, உ, ஊ, ஊ” என்று ஊளையிட்டு விட்டு “ஹி ஹி ஹி” என்று சிரிக்கத் தொடங்கினாள்.

“அம்மா, சிரிப்பை நிப்பாட்டும்மா” என்று தடுத்த புனாவைவத் தள்ளிவிட்டு “ஹி ஹி ஹி” என்று தொடர்ந்து தனக்குள் சிரித் துக்க கொண்டிருந்தாள் மரகதம்.

மரகதம் மனநலம் குன்றியவளாய், தனக்குத் தானே சிரிக் கொடுக்க தொடங்கியது புனா பிறந்த பிறகுதான் ஆஸ்பித்தது. புனாவின் இரண்டு அண்ணாமாநும் அக்கா ஞாகாவும் பிறக்கையில் மரகதம் ஒழுங்காய் தானிருந்தாள். மரகதத்தின் தாய்வழிப் பாட்டியும் பின்னைப்பேற்றிற்கு பிறகு மனநலம் குன்றியவளாய் மாறி விட்டாள் என்று புனா கேள்விப்பட்டிருந்தாள்.

புனாவிற்கு இப்போது 23 வயது. மீன் விழிகளும் எடுப்பான நாசியும் அவள் தங்க நிற உடலுக்கு அழகிய தோற்றத்தை கொடுத்தாலும் அந்த அழகிய வதானத்தில் எப்போதும் துண்பம் தாண்டவமாடியது.

உள்ளத்தில் துயரம் பெருக்கெடுத்தோடியது.

அப்போது புனாவிற்கு பத்து வயதிருக்கலாம். தாமின் தர்மசங்கடமான நிலை புனாவிற்கு தெரிய தொடங்கிய வயது. மற்றவர் தன்னை கேளிப் பொருளாக்கிச் சிரிக்கிறார்கள் என்று புரியாத மரகதத்தைப் பறிதாத்துடன் புனா புரிந்து கொள்ள தொடங்கிய வயது!

அப்போது புனா கும் வகுப்பு படித்துக்

கொண்டிருந்தாள். மரகதம் இரண்டு கடகம் நிறைய இடியப்பம் அவித்து பக்கத்து வீடுகளுக்கு தானம் பண்ணிவிட்டு வந்திருக்கிறாள் என்று அறிந்த அவள் தந்தை விநாயகமூர்த்தி ஏரிந்து விழுந்தார்.

“ஓய் மரகதம்! உன்னோட பெரிய பாடாய் போச்ச. நான் கஷ்டப்பட்டு உழைச்சுட்டு கொண்டு வாற காசையெல்லாம் நீ வீட்டில் இருந்து கொண்டு கரியாக்கத் தான் சரி”

“நீங்க கம்மா இருங்க. என்ற அப்பா யாழ்ப்பாணத்திலிருந்து அரிசி அனுப்புறார். நான் அதை மாவாக்கி இடியப்பம் செய்து எனக்கு வேண்டியவர்க்கு குடுக்கிறன்” மரகதத்தின் பதில் இது.

“உங்ர அப்பா இன்னும் யாழ்ப்பாணத்திலிருந்து அரிசி அனுப்புகிறார் என்று நீ நினைத்தால் நான் என்ன செய்வது? நோட்டில் வாற போறவையை கூப்பிட்டு அன்றைக்கு ஹார்லிக்ஸ் கரைச்கக் கரைச்கக் குடுத்தியே. இங்க கொழும்பில் ஹார்லிக்ஸ் விக் கிற விலைக்கு என்ற சம்பந்தில் கஷ்டப்பட்டு நான் ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வாறன். நீ அதை எடுத்து ஊருக்கு இறை!” விநாயகமூர்த்தியும் தன் பங்கிற்கு கத்துகிறார்.

இன்னோரு நாள் மரகதம் ஒரு பிச்சைக்கானின் மேல் இரக்கப்பட்டு விநாயகமூர்த்தியின் புதிய இரண்டு நீட்டு காந்சட்டைகளையும் இரண்டு சேர்ட்டையும் தானம் பண்ணிவிட்டாள்.

“ஓய் மரகதம், கழுதை உன்னைத் திருத்தவே முடியாது. நாலு சாத்து சாத்தினாத்தான் திருந்துவய்ய” என்று கூறியதி மரகதத்தை கண்மன் தெரியால் அடித்தார் விநாயகமூர்த்தி.

அடியை வாங் கியபடி அழுது

கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்து நினைக்கத் தபடி நின்றிருந்தார்கள் புவனாவின் அண்ணாமாரும் ரேகாவும்!

பத்து வயதே நிரம்பியிருந்தாலும் இரக்க சிந்தை கொண்ட புவனாவால் பொறுக்க முடியவில்லை.


“அப்யா, ரேகா அக்காவுக்கும் ஏ. எல் பரிட்சை முடிஞ்குதுதானே. இனிமேல் மத்தியானம் வரை அக்கா அம்மாவை பார்த்து கொள்ளட்டும். இரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்தால் வந்து நான் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன்.” அழுது கொண்டே புவனா கூறுகிறான்.

“கிழிச்சாய் போ, புவனா நீயாவது அம்மாவைப் பார்க்கிறதாவது.”

“அப்பா இனிமேல் உங்களின்ர காசை அம்மா வீணாக்காதவாறு நான் பார்த்து கொள்கிறேன் போதுமா?” புவனாவிற்கு மட்டும் எரிக்கும் கக்தி இருந்திருந்தால் தன் பார்வையாலேயே தகப்பனை ஏற்றிருப்பான்.

அன்று முதல் மரகதத்திற்கு தாயாக, தாதியாக, நண்பியாக சேவை புரிந்து வருகிறான் புவனா. மரகதம் ஜந்து நிமிடம் சந்தோஷமாய் சிரித்தால் அன்று முழுவதும் புவனா சந்தோஷமாய் வனைய வருவான். மரகதத் தீன் கண் ணில் நீர் வடிந்தால் புவனாவின் நெஞ்சில் உதிரம் உதிரமாய் கொட்டும்.

புவனாவின் இரண்டு அண்ணாமாரும் கொழும்பில் ஜூலை 83 கலவரத்திற்குப் பின்னர் வண்டனிற்கு சென்று சென்று பெண்டிலாகிவிட்டார்கள். அக்கா ரேகா திருமணம் முடித்த கையோடு கண்ட சென்று விட்டாள். பாச்ப மறவைகள் கூட்டை விட்டு புந்து



சென்றபின் பித்துப் பிடித்த தாய்பறவையை தன்னந்தனியே நின்று பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புவனாவின் தோள்களில் விழுந்த போது புவனாவுக்கு 18 வயது.

இரவுகளில் மரகதம் புவனாவைக் கட்டிக் கொண்டு படுப்பது வழக்கம். விநாயகமுர்த்தி பக்கத்து அறையில் படுப்பதால் தாய்க்கும் மகனுக்கும் வேண்டிய தனிமை கிடைப்பதுண்டு. ஒவ்வொரு இரவும் மரகதம் தவறாமல் புவனாவைக் கேட்பான், “ஓம்மா புவனா உனக்கு அம்மா மேல நல்ல

விருப்பமா?"

புவனா ஆழமாக என்பதற்கு அடையாளமாய் தலையாட்டினால் விடமாட்டார் மரகதம்.

"நீ வாயைத் திறந்து சொல்லு உனக்கு என்னில் நல்ல விருப்பமா புவனா?"^v

"அம்மா உங்களில் எனக்கு கொள்ளள கொள்ளளயாய் விருப்பம்!"

"கொள்ளள கொள்ளள என்றா என்ன அர்த்தம் புவனா?" என்று கேட்டுவிட்டு பேந்த பேந்த முழிப்பாள் மரகதம்.

"கனக்க விருப்பம் என்று அர்த்தம் அம்மா"

"அப்படியா புவனா, நீ என்னை விட்டுவிட்டு போக மாட்டியே பாரு மற்ற பின்னள்கள் எல்லாம் என்னை விட்டுட்டு போயிட்டினம்."

"நான் ஒரு நானும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன் அம்மா."

"சத்தியமா?"

"சத்தியம்"

அதன் பிறகு நிம்மதியாக நித்திரை கொள்வாள் மரகதம்.

ஜந்து வயதுக் குழந்தை தாயிடம் தன்னில் விருப்பமா என்று தினமும் கேட்பது போல் மரகதம் தினமும் புவனாவைக் கேட்பாள்.

சிலவேளைகளில் தான் சிறுமியாக இருந்த போது நடந்த கதைகளைக் கூறிக்கொண்டு தூங்காமலிருப்பாள் மரகதம். ஒரு கதைக்கு மற்ற கதை தொடர்பில்லாமல் இருக்கும்.

அப்போதெல்லாம் புவனாவின் அறை வாசலருகே வந்து விநாயக மூர்த்தி தொண்டையை செருமிவிட்டு கணப்பார். அந்த கணப்பு சத்தம் கேட்டவுடன் மரகதம் பயந்து போய் தன் உடலை குறுக்கி கொண்டு அப்படியே படுத்துவிடுவாள்.

பெயருக்கு தான் விநாயக மூர்த்தி வீட்டிலிருந்தாரே ஒழிய ஒரு துரும்பைக்

கூட நகர்த்த மாட்டார்.

"நான் ஆழமினள், அதுவும் கவன்மென்ட் பென்சனியர். நானேன் மனுக்கியை பார்த்து விடோனும்? அவள்க்கோ இந்த வயசன் காலத்தில் என்னைப் பார்த்து விடோனும். இந்த செல்லப்பர் கிழவர் புத்தி சரியில்லாத மகனை என்ற தலையில் கட்டிட்டு மேலூ போய் கேர்ந்துபட்டார்." இப்படி ஒரு நாள் விநாயகமூர்த்தி முன் விறநாந்தையிலிருந்து பக்கத்து வீட்டு கந்தையாவிடம் புலம்பிக் கொண்டிருக்கையில் தாங்க இயலாத புவனா முதன் முறையாக தந்தைக்கு எதிராக போர்க்கொடியை உய்த்தினாள்.

"ஏன் அப்பா, நீங்க அம்மாவை கலியாணம் கட்டேக்க அம்மா குகமாய் தானேயிருந்தா. அப்ப உங்களுக்கு அம்மாவின்ர வடிவ பிடிச்கது. அம்மா தன்னோட கொண்டு வந்த தீணம், வீடு, வயல் எல்லாம் பிடிச்கது. அம்மாக்கு குகமில்லை என்றவுடன் அம்மாவிலிருந்த விருப்பம் எல்லாம் பறந்து போயிட்டுது என்ன?"

"ஏய், புவனா வர வர உனக்கு வாய்க்கொழுப்பு கூடுக்கொண்டே போகுது. நானும் பார்த்துக் கொண்டே வாரன்" என்று ஆவேசமாகக் கத்தினார் விநாயகமூர்த்தி.

"எனக்கொண்றும் வாய்க்கொழுப்பு கூடலை அப்பா, தற்செயலைப் நீங்கதான் விசர் பிடிச்ச நிலையில் இருந்திருந்தா அம்மா இப்படி போறவே வாறவேப்ட் எல்லாம் என் இந்த மனுக்களை என்ற தலையில் கட்டி வைச் சாங்க களோ தெரியேலை என்று சொல்லியிருப்பாவா? கடைசி வரைக்கும் சொல்லியிருக்க மாட்டா! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றுதான் இருந்திருப்பா."

இப்படி புவனா விவாதித்த பிறகு சற்று தாங்குள்ளேயே அடங்கி ஒடுங்கி போனார் விநாயகமூர்த்தி. அடுத்து வந்த இரு மாதங்களுக்குள் அவரது முதுகில் வந்த கட்டி காண்க் கட்டி என்று கண்டுபிடித்து

விட ஒரு வருஷம் ரேடியம் சிகிச்சை, அது இது என்று புவனா அலைந்தது தான் மிக்கம். அடங்கி ஒடுங்கிய விநாயகமூர்த்தி இப்போது ஆறடி நிலத்தில் அடங்கி ஒடுங்கி விட்டார்.

கணவன் இறந்தது விளங்காமல் சுவப் பெட்டியில் கிடத் தியிருந்த விநாயகமூர்த்தியின் சுலத்தை நிமிஸ்த்தி மரகதம் பால் ஊற்ற வேளிக்கிட்டது தான் மிகவும் பரிதாபம்.

"அம்மா! எங்களையியல்லாம் விட்டுட்டு அப்பா போயிட்டார்மா. இனி "உன்னை ஓரிடத்தில் அல்லோ இருக்க சொன்னனான்" என்று வெருட்டக் கூட "வீட்டில யாருமில்லை. நீங்களும் நானும் மட்டுந்தான்மா இந்த வீட்டில்" என்று புவனா கதறியழ என்ன புரிந்ததோ மரகதமும் அழத்தொடர்க்கினார். தாலியை கழற்றி கொடுக்கமாட்டேன் என்று அடம்பித்த மரகதத்தை சமாதானப்படுத்திய சில உறவுக்கார பெண்மணிகள் தாலியை கழற்றி விட்டார்கள்.

நெற்றியில் ஒரு சூபாய் அளவில் செஞ்சுதூரா குங்குமத்துடன் வளைய வந்த அம்மாவை பெறும் நெற்றியுடன் பார்க்கையில் புவனாவிற்கு நெஞ்க மட்டுமல்லாமல் வமிழும் ஏற்றது. உடலெல்லாம் அக்னித் தீராவகம் சிந் தினாற் போல ஒரு உணர்வு. நக்கீண்களுடாக சொல்ல முடியாத ஒரு வளி உள்ளாடுருவிற்று.

விநாயகமூர்த்தியின் இறுதிச் சடங்குகளுக்கு மூத்தமகன் ஜெயன் மட்டும் ஸண்டனிலிருந்து வந்து இறுதிக்கிரியைகளை முடித்த கையோடு ஸண்டனுக்கு பறந் துவிட்டான். அவனுக் கென்று ஒரு குடும்பம் ஸண்டனில் காத்து கொண்டிருந்த போது தாய்க் காக வோ தங்கைக்காகவோ செலவிட நோம் தான் ஏது அவனுக்கு?

எநோ அண்ணன்மார் ஸண்டனிலிருந்து பணம் அனுப்பி வைக்கிறபடியால் புவனாவிற்கு வீட்டிலிருந்தே தன் தாயைப் பார்த்து கொள்க்கூடியதாமிருக்கிறது.

அன்று புவனாவின் மக்கான் டாக்டர் கந்தர் தன் நண்பன் டாக்டர் வரதனை புவனா வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

"புவனா, இது தான் என்ற நண்பன் டாக்டர் வரதன். பெரதேனியாவில் என்னோட் MBBS படிச்கட்டு லண்டனில் போய் கைக்கியாரில் டிகிரி ஒன்றும் முடிச்கட்டு வந்திருக்கிறான். லண்டன் ரிட்டன். பார்த் தா சாது மாதிரிமிருக்கிறான். நல்ல கெட்டிக்காரன். 30 வயசிலேயே கைராசியான டாக்டர் என்று பெயர் எடுத்துப்பட்டான். மரகதம் மாமியை ஒருக்கா காட்டலாம் என்று கூட்டிட்டு வந்தனான்" என்று புவனாவிற்கு தன் நண்பனை அறிமுகப்படுத்தி வைக்கிறான் கூந்தர்.

புவனா தனை நிமிஸ்து வரதனைப் பார்க்கிறான். வரதனின் வெள்ளை வெள்ளெற்ற நிறமும் உயரமும் கண்ணாடிக் கூடாகத் தெரிந்த அவனது அறிவு கொப்பினிக்கும் கண்களும் அவனை ஒரே நிமிடத்தில் ஆட்கொண்டு விட்டன. இத்தனை நாளாய் அல்லிராணியாய் வளைய வந்த புவனாவின் உள்ளத்தில் இதய சாம்ராஜ்யத்தில் டாக்டர் வரதன் அந்த அர்ஜுனன் போல் அமர்ந்து கொண்டான்.

"என்ன புவனா, ஆடாம அதையாம நின்று விட்டாய். மாமிட்ட எங்களை கூட்டிச் செல் லேன்" கந்தரின் குரல் கேட்டு இவ்வலகிற்கு வந்த புவனா அவர்கள் இருவரையும் அறைக்குள் அமர்ந்திருந்த தாயிடம் அழைத்துச் செல்கிறான்.

தன் பாட்டில் யாரையோ திட்டி ஏசிக் கொண்டிருந்த மரகதம் இவர்கள் வந்ததை கவனியாது தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்தான்.

மரகதத்தை ஆகவாசப்படுத்தி சில கேள் விகள் கேட்டுவிட்டு கந்தரிடம் மருந்துகளை அனுப்புவதாக கூறி விட்டு செல்கிறான் டாக்டர் வரதன்.

"போய்ட்டு வாறன் புவனா" என்று வெகுநாள் அவனுடன் பழகியவன் போல் விடைபெற்று கென்ற வரதன் போன திக்கையே சில விநாடிகள் பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.

"என்ன மச்சான் வரதன், வழக்கமாய் கலகலவென்றிருப்பாய் இன்று அமைதியாய் காரோட்டிவருகிறாயே ஏன்?" என்று வரதனை நோக்கி கேள்வி கணையை வீசினான் கந்தர்.

"இல்லை உன் கலைன் புவனா எத்தனை வயசிலிருந்து இப்பிடி உன்ற மாமியை பார்த்துட்டு வருகிறான்?"

"ஓ! இதுவா உன்ற அமைதிக்கு காரணம்? மரகதம் மாமி போன பிறப்பில நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இப்பிடி புவனா மாதிரி ஒரு பொறுப்பான மகன் கிடைக்க! புவனா 10 வயசிலிருந்தே மாமியை பார்த்து விடுகிறான்."

"ஓ அப்பிடியா?" என்ற வரதன் மீண்டும் மௌனமாகி விடுகிறான்.

கந்தனை அவனது வீட்டில் இறக்கி விட்டு தன் வீட்டிற்கு சென்ற வரதனின் மனமும் ஒரு நிலையில் இல்லை. அமைதியான குளத்தில் ஒரு கல் விழுந்தால் குழியிகள் தோன்றி தோன்றி மறையுமே அந்த மாதிரி. புவனாவின் சாந்தமான முகம் அவன் மனக் கண்கள் முன்னே தோன்றி தோன்றி மறைந்தது.

"ஹம் பாவம் தான் புவனா" என்றவாறே ஒரு நெடும் பெருமுச்சொன்றை விட்டுவிட்டு மருந்துவ சம்பந்தமான ஒரு புத்தகத்தில் மூழ்கினான் வரதன்.

அதன் பின் சிலவேளைகளில் வரதன், புவனாவின் வீட்டிற்கு நேரே சென்று மரகதத்தை பரிசோதித்து மருந்து கொடுப்பது வழக்கம்.

அப்படி போய் வரும்போதெல்லாம் புவனா எத்தனை பொறுமையைப் பெற்று நிதானமாய் தாயைக் கவனித்து வருகிறான் என்பதை உணர்ந்து புவனா மேல் தன்னையுமியைமல் பரிவு கொண்டான். பரிவு காதலாக பரிஞாமிக் க அதிக காலம் செல்லவில்லை.

புவனா வரதனை முதன் முதலாக பார்த்ததிலிருந்து ஒரு ஆறு மாத காலம் உருண்டோட்டியிருக்கும். புவனாவும் தன்னையுமியைமல் வரதன் மேல் மையல்

கொண்டுவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.

அவன் உள்ளக்கடலில் காதல் அலைகள் ஆப்பரித்து கொண்டு கிளம்பினாலும் தாயைக் காக்க வேண்டிய கடமை உணர்வு அந்த ஆப்பரித்த அலைகளை அடக்கி அவன் உள்ளத்தை அமைதியடைய செய்துவிட்டது.

அன்று வரதன் மருந்து கொண்டு வந்தபோது மரகதத்தின் நிலைமை சற்று பிற்கிடமாய் இருப்பதை உணர்ந்து இன்ஜெக்ஷன் ஒன்றை மரகதத்தின் பஜுத்தை அழுத்தி இட்டுவிட்டு நிமிர்ந்த போது கண்களில் நீர் மல்க புவனா அவனுக்கு நன்றி கூறினான்.

"டாக்டர் அம்மாவை நீங்க வந்து அக்கறையா பார்த்து விடுறது எனக்கு மிகவும் ஆறுதலாயிருக்கிறது."

"புவனா, நீ என்னை டாக்டர் என்று மரயாதையா கூப்பிட தேவையில்லை. வரதன் என்றே கூப்பிடலாம்" என்று கூறிவிட்டு கண்ணத்தில் குழி விழ சிரிக்கிறான் வரதன்.

"ஒரு கப் கோபி குடிச்சிட்டு போங்க வரதன்" அவன் மென்மையாக "வரதன்" என்று உச்சரிப்பதை புன்முறுவதுடன் கவனிக்கிறான் வரதன்.

"அதற்கென்ன உன் கைராசியையும் பார்ப்பம். கோப்பி போட்டுத் தாற கைராசியை சொன்னேன்" என்கிறான் வரதன்.

அவன் போட்டு கொண்டு வந்த கோப்பியை ரசித்து குடித்து விட்டு "போய்ட்டு வாறன் புவனா" என்று விடை பெற்று சென்றான் வரதன்.

தன் இதயமே கழன்று வரதனுடன் செல்வது பேல் ஒரு உணர்ச்சி அவன் உள்ளத்தில் பிறிட்டு கொண்டு கிளம்பினாலும் உள்ளத்தின் அடித்தளத்தில் எங்கோ ஒரு குரல் "முதலில் அம்மாவைக் கவனி, அம்மாவைக் கவனி" என்றது. அந்த குரலுக்கு ஆப்பட்டு உள் திரும்பினான் புவனா.

அடுத்த இதழில் தொடரும்

போட்டியா?

பொறுமையா?

ந. மகேசன்

தமிழ் மொழியை வளாப்பதற்கு போட்டிகள் பெரிதும் உதவும் என்று நம்மவரில் பலர் கருதுகின்றனர். அதனால் பல தாபனங்கள் இந்தப் போட்டிகளை நடத்துகின்றன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளிலைப் போட்டி, பாடற் போட்டி, பண்ணிகைப் போட்டி, திருக்குறள் போட்டி என்று எத்தனையோ போட்டிகளை நடத்துகின்றார்கள்.

இந்தப் போட்டிகள் மாணவரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தமிழ்மொழி அறிவில் ஈடுபடுத்துவதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் பரிசு பெறவேண்டும், முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வமே, பெற்றோரிடத்தும், மாணவர்களிடத்தும் மேலோங்கி நிற்கிறது. போட்டிகள் நடத்தப்படும் நோக்கத்தை மறந்துவிட்டு, பரிசுக்காக அடிப்படுகின்ற குழநிலை சிட்டி மாநகரிலே ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. போட்டிகளை நடத்துகின்ற தாபனங்களைக் குறை கூறுவோரும், நடுவர்களாக வருவாரோரைக் குறை கூறுவோரும், எதிரும் பிழைகளைக் கண்டு அது சரிப்பில்லை. இது சரியில்லை என் போரும் பெருகிக்கொண்டே மிருக்கின்றனர். போட்டி விதிகளை எவ்வளவு தான் தெளிவுபடுத்தினாலும், சில பெற்றோரும், போட்டியாளர்களும் நிருப்திப்படுவதாக இல்லை.

போட்டிகளை நடத்துவோர் முழுநேர வேலையாக, அவற்றை நடத்துவதில்லை. போட்டிகளை நடத்துவதால் எதுவித பணச் சேகரிப்பும் ஏற்படுத்துவதில்லை. பின்னைகளுக்கு, மொழி ஆர்வம், மொழி அறிவு, தமிழ்க் கலை ஆர்வம் முதலியவற்றை உண்டுபண்ண வேவண்டும் என்பதே போட்டிகளின் நோக்கம், ஜதியமில்லாத பொது

வேலைகளைச் செய்யும் போது, தவறுகள், பிழைகள் எழுவது இயற்கை. அவற்றை நீக்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றால் போட்டிகளை மட்டம் தட்டி, அவற்றை நடத்துகின்ற தாபனங்களையும், தொண்டர்களையும் குறை கூறுவதும், பின்னர் வராமல் இருப்பதும் அறிவிடையோர் செயலாகது.

குறைகள் காணப்படுமிடத்து அவற்றைத் தனிப்பட்ட முறையில் பொறுப்பான தாபனங்களுக்கு எழுத்து மூலம் கட்டிக்காட்டி, அவற்றை நீக்குவதற்கு ஏற்றவழி வகைகளை தெரிவிப்பதே உத்தமமான செயலாகும். பெற்றோர் தமது பின்னைகள் பரிசு பெறவில்லையே என்ற தாக்குதலால், பின்னைகளிடையே பொறுமை எழுக்குடியதாக நடந்துகொள்ளக் கூடாது. “போட்டி அறிவை வளர்ப்பதற்குத்தான், பரிசு ஒரு அடையாளம் அது இல்லாவிட்டால், மறுமுறை பார்ப்போம்” என்று பின்னைகளுக்கு அறிவுறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது மேல்.

இன்றைய குழநிலையில், இந்தப் போட்டிகள் தமிழ்ச் சமூகத் தீவில் பரிவினையையும் வளர்கிறது. இவை உண்மையில் தேவைதான் என்று கேள்வி எழுப்பவேரும், உண்மையில் என்னுடைய பின்னைக்கு நிருக்குறன் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவன் பத்துத் திருக்குறனும் மனப் பாடமாகச் சொல்லுகிறான். போட்டியில் பரிசு கிடைக்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்குப் பாதகம் இல்லை. அவன் திருக்குறன் பாடமாக்கியதே போதும் என்று சொல்லுகின்ற பெற்றோரும் இருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் எண்ணிப் பாந்தால், இந்தப் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெறுவதினால் நன்மைகள் உண்டு என்றுதான் தெரிகிறது. ஆனால் எல்லோருடைய ஏகோபித்த பாராட்டுதலையும் ஒற்றுமையையும் பெறவேண்டுமானால், பெற்றோருடைய

மன்பாங்கில் சிறிது மற்றும் ஏற்படவேண்டும். போட்டிகளை நடத்துவின்ற தானங்கள் மேலும் கவனம் எடுத்துத் தங்கள் போட்டிகளை, பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய முறையிலே அவற்றை நடத்த வேண்டும். போட்டி, பொறுமையாக மாறாது கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

இந்த வகையிலே, போட்டிகளின் விதிகளிலே கைக் கொள்ளப்படும் சில சொற் தொடர்களையும், வழக்கங்களையும், போட்டியாளர், போட்டியை நடத்தும் தானங்கள், பெற்றோர் முதலியோர் கவனிக்க வேண்டிய சில கோட்பாடுகளையும் தெளிவுபடுத்த முயல்கிறேன். எவ்வரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல, நம் தமிழ் சமுதாயம் சீரிய முறையில் இப்போட்டிகளைக் கையாள வேண்டும் என்பதே எனது பேரவா.

1. சபை ஆஸைமை - என்ற பிரிவில் நடுவர்கள் கவனிக்க வேண்டியவை.

போட்டியாளர்களின் இலக்கம் அழைக்கப்படும் போது அவர் சபையின் முன்னே வந்து நின்றபின் தொடங்கச் சொல்லும் வரை பொறுத்திருந்து, மரபு தவறாமல் வணக்கம் கூறி, பணிவான், பத்தம் இல்லாத, அங்கின்கு பாராத சபையை நோக்குவின்ற சாந்தமான முகத் தோடு கொடுக்கப்பட்ட தலைப்பு மாறாமல் கேட்போருக்கு விளக்கும் வகையில், உரத்துத் தெளிவாகப் பாடவோ, பேசவோ வேண்டும். அனவுக்கு மிஞ்சிய அலங்கார முன்னுரையை பேசினாலும், அபிநியங்களைக் காட்டினாலும் அவை புள்ளிகளிடுவதற்கு உடந்தையாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. அப் படிப் போட்டியாளர் பேசினால் நடுவர்களுடைய முகத்திலே விருப்போ, வெறுப்போ தோண்றக்கூடாது.

பேசியோ பாடியோ முடிந்த பின்னர் முடிவுரையை நீட்டி, முடக்காமல் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து தனது இருப்பிடம் செல்லும் வரை

போட்டியாளர், பேசும் போது இருந்த அமைதியோடும், அடக்கத் தோடும் சென்று இருந்தல் வேண்டும்.

பாலர்களிடத்தில் இவற்றை நூற்றுக்கு நூறு வீதம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் திறமாகப் பழக்கினங்கள் பாலரும் கடைப்பிடிப்பர். அல்லது இடத்துக் கூடிய அளவு இவை கடைப்பிடிக் கப்பட்டிருக்கிறதா என்று கவனித்துப் புள்ளிகள் இடவேண்டும்.

2. மனங் - என்ற பிரிவில், நடுவர்கள் கவனிக்க வேண்டியவை.

கொடுக்கப்பட்ட விடயத்தைப் போட்டியாளர் தெளிவாக மனனஞ்சு செய்திருக்கிறாரா என்பதும், மனனஞ்சு செய்தவற்றை பொருளுணர்ந்து பேசுவது போல், நிறுத்தியும், குரலை உயர்த்த வேண்டிய இடத்தில் உயர்த்தியும், தாழ்த்த வேண்டிய இடத்தில் தாழ்த்தியும், மனங் செய்த பொருளாயினும். அதை வெளியிடுத்தும் போது, தாம் இயற்கையாகவே பேக்கிறோம் என்று கேட்போர் நினைக்கும் படியாகப் பேசவோ பாடவோ வேண்டும்.

பேசக் நீரோட்டப் போல், சொற்கள் தெளிவாகத் தங்கு தடையின்றி வருதல் வேண்டும். தடக்குப் பட்டாலும், வரிகள் மாறிப் போனாலும் புள்ளிகள் கழிக்கப்பட வேண்டும். அவசர, அவசரமாக மனங் செய்தவற்றை ஒப்படைத் துவிட்டுப் போகும் போட்டியாளருக்குப் புள்ளிகள் கழிக்கப்படவேண்டம்.

3. உச்சிசிப்பு - என்ற பிரிவில் நடுவர்கள் கவனிக்க வேண்டியவை.

போட்டியாளின் உச்சிசிப்பிலே பிண்வரும் ஒவிப் பேதங்கள் கவனிக்கப்படவேண்டும்.

1. முகர - எகர - லகர பேதங்கள்.

2. ரகர - றகர பேதங்கள். (உதாரணம் - மரம், மறம் - அரம், அறம்.)

3. னகர - ணகர பேதங்கள். (உதாரணம்

- கனி, காணி - மன், மன்.)

இந்தப் பேதங்கள் தெளிவாக உச்சிக்கப்படாவிட்டால் புள்ளிகள் கழிக்கப்பட வேண்டும். நடுவர்கள் கண் னும் கருத்துமாகப் பேச்சைக் கவனிக்க வேண்டும். இன் நேல் புள்ளிகள் கழிக்கப்படுவது தவறாகிவிடும்.

உச்சிரிப்பு மரபு தவறாமல், செவ்வனே இருந்தால் ஹோதுமானது. தமிழ் மொழியைய் பின்னைகளுக்கு நேரடியாகச் சொல்லிக் கொடுத்தால் உச்சிரிப்பு மரபு தவறாமல் வரும். ஆங்கில மூலம் எழுதிப்படியிக்கும் போது உச்சிரிப்பு பேதப்படும். ஆனாலும் சில பின்னைகள் மனனஞ்செய்வதற்கே ஆய்வில்தை உதவியாக எடுத்துக் கொண்டு, பின் உச்சிரிப்பை மரபு தவறாமல் பேசப் பழகிவிடுகிறார்கள். ஆங்கில உபயோகத்தால் ஏற்படும் பேதத்தை போட்டியாளர் சபையிலே காட்டாமல் உச்சிரித்தால் குறை சொல்ல இடமில்லை.

சில இடங்களில் உச்சிரிப்பு ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு சிறிது வித்தியாசப்படுவதுண்டு. குறிலோகை, நெடி லோகை களிலே, நீட்டு வதும், முடக்குவதும் உண்டு. இதைவைத்து உச்சிரிப்பு பின்மை என்று கணக்கிடக் கூடாது. சொற்கள் வாயுள்ளே விழுங்கப்படாமல், தெளிவாக ஒரை நயத் தோடு வெளிப்படுகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும்.

4. போட்டியாளர்களும், பெற்றோரும், பயிற்றுகின்ற ஆசிரியர்களும் கவனிக்க வேண்டியவை.

பேச்கப்போட்டி, கவிதைப்போட்டி, திருக்குறட்டோட்டி, பண்ணிசைப்போட்டி என்னும் போட்டிகளை நடத்தும் தானங்கள் இப்போட்டிகளை ஏன் நடத்துகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறாரும், இளைஞர்களும் தமிழில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

வேண்டும், தமிழ் மொழியை விரும்பிப் படிக்க வேண்டும், தமிழின் அருமை பெருமைகளை அறிந்து, பிற்காலத் தில் தமிழைக் கைவிட்டுவிடாது ஷெண் வேண்டும் என்ற ஒரு முன் ணோக்கான நன்மைக்காகவே இதனைச் செய்கிறார்கள். 'பரிக்' என்பது ஒரு சிறிய அடையாளம். அது கிடைப்பதுதான் முக்கிய நோக்கம் அல்ல. அந்தப் 'பரிக்காக' பின்னைகளின் மனதிலே பொறாமைத் தீயை வளர்க்கக் கூடாது. நடுவர்கள் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடப்பித்து உத்தமம். நடுவர்கள் பின்மைவிடுகிறார்கள் என்று கண்டாலும் தமது பின்னை பரிக்காகப் போகவில்லை. அறிவைப் பெறவேண்டும், அனுபவத்தைப் பெறவேண்டும் என்று அந்தப் பேட்டி நிகழ்வையே மறந்து, அடுத்து வரும் பேட்டிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். சில பெற்றோருக்கு இது கடினமாகவே இருக்கும். தமது பின்னைகளின் எதிர்காலத்தில் உண்மையான நன்மையை எதிர்பார்த்தால் அவர்கள் இந்தத்தியாகத்தைச் செய்துதான் ஆகவேண்டும்.

நடுவர்களில் நம்பிக்கை வைக்காவிட்டால், அவர்களுடைய பதவிக்குரிய, உரிமைக்கு இடந்தராவிட்டால் போட்டிகளை நடத்தவே முடியாது. ஒருவரும் நடுவராக வர விரும்பமாட்டார்கள். நமக்கேண் இந்தத் தேவையில்லாத அவதாரம் என்று வராமல் இருந்துவிடுவார்கள்.

5. நடுவர்களின் கடமை.

இது மிகவும் சிக்கவன கடமை. போட்டிக்கு எடுக்கப்படும் விடயத்தில் நல்ல அறிவும், போட்டிகளை நடத்துகின்ற அனுபவமும் நிறைய அவர்களுக்கு இருந்தத் வேண்டும். உதாரணமாக - இருபது திருக்குறள்கள் கொண்ட ஒரு திருக்குறள் மனப்போட்டியில் பங்கு கொள்ளும் ஒரு நடுவருக்கு அந்த இருபது திருக்குறளும் தெளிவாகத் தெரிந்திருத்தல் வேண்டும். தெரியாவிட்டால் போட்டிக்கு முன்னரே அவர் அந்தக் குறள்களை படித்துத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்

நடவர் பொறுப்பை ஏற்காமல் விட்டுவிடுவது நல்லது.

போட்டி நடக்கும் போது மற்ற நடவர்களுடன் பேசாதிருத்தல் வேண்டும். தற்காலத்தில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி புள்ளி வழங்கும் தாள்கள், ஒவ்வொரு நடவருக்கும் கொடுக்கப்படுகின்றன. அங்கே அத்தாள்களிலே கொடுக்கப்பட்ட புள்ளிப் பிரிவகளுக்கமைய புள்ளிகளையிட்டு விசேட குறிப்பு எழுத வேண்டுமாயின் எழுதி தாள்களைக் கையளித்துவிட வேண்டும். கூட்டிக்கழித்து இடங்களை நிர்ணயிப்பது, நடத்தும் தாபனத்தின் பொறுப்பு.

தெய்வப் பணி செய்கின்றோம் என்று, எதுவித பாரப்பட்சமும் இல்லாமல் தமது கடமைகளை கொடுக்கப்பட்டபடி செய்துவிட்டால் பின்னர் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை. தான் படிப்பிக் கின்ற மாணவரோ, தனது பின்னைகளோ, உறவினரின் பின்னைகளோ போட்டியில் பங்கு கொள்வார்களாயின் அப்போட்டிகளில் நடவர் பதவி ஏற்கக்கூடாது.

6. போட்டியை நடத்தும் தாபனங்களின் கடமை.

1. போட்டிக் கான ஆயத் தங் கண நேரகாலத்தோட தொங்கிவிட வேண்டும்.
2. போட்டியின் அறிவித்தல் கணங்களும், விதிகளையும், நடவர் புள்ளியிடும் விபரங்களையும், விண்ணப் பப் படிவங்களையும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன் அறிவித்துவிடுவது உத்தமம்.
3. நடவர்களை முன் கூட்டியே ஒருமித்து அழைத்து போட்டியின் கொள்கைகளையும், விதிகளையும், புள்ளியிடும் விபரங்களையும் கலந் தாலோசித் து சீர் படுத் திக் கொள்ளவேண்டும்.

4. ஒவ்வொரு போட்டியாளரையும் நடவர்கள் கவனித்துப் புள்ளியிடுவதற்கு வேண்டிய

நேரம் ஒதுக்க வேண்டும். அவசர, அவசரமாக நூற் றுக் கணக் கான பிள்ளைகளை ஒரே நாளில் போட்டியில் பங்குகொள்ள வைத்தலாகாது. இதனால் நடவர்கள் கணாத் துவிடுவார்கள். அவதானமும் குறைந் துவிடும். ஒரேமண்டபத்தில் ஒரேநிரத்தில் இரண்டு போட்டிகளை நடத்தக் கூடாது. பிள்ளைகள் கூடுதலாகப் பங்குபற்றுவார்கள் என்றால் இணைஞ்டு மூன்று நாட்களில் போட்டிகளை வைத்துத் தெரிவு செய்ய வேண்டும்.

5. போட்டிக்கு வேண்டிய, புள்ளித்தாள்கள், கீட்டுக் குழுக்குழுக்கான உபகரணங்கள் முதலியவற்றை நேரத்தோடு ஆயத்தம் செய்துவிட வேண்டும். மண்டபத்திற்கு வந்தபின் தான் 'அண்ணை வா, தமியி வா' என்று ஆட்களை அழைத்துக் குழுக்கல் கீட்டுகளைச் சுருட்டுவதும், நல்ல வசதியான குழுக்கல் பெட்டிகள் இல்லாமல் சிறு பேணிகளிலே கீட்டைத் தினித்து, குழுக்கல் முறையைச் சரிவரச் செய்ய முடியாது, திரும்பத் திரும்ப எடுத்த கீட்டையே பின்னைகள் எடுக்கக் கூடிய ஒரு குழ்நிலையை உருவாக்கக் கூடாது, என்னவற்றையும் கணக்கெடுத்து, எத்தனை கீட்டுகள் வேண்டும் என் பதை முன்கூட்டியே ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும்.
6. தொண்டர்களை முன்கூட்டியே நியமித்து, அவர்கள் செய்யவேண்டிய பணிகளை எல் லோரும் கலந் து ஆலோசித் து ஒவ்வொரு வருக்கும் உரிய பணியை பொறுப்புக் கொடுத்தல் வேண்டும்.
7. போட்டியாளர் மண்டபத்துள் நுழைந்து பரவலாகக் கூட்டடத்தோடு கலக் கும் முன்னரே, அவர்களைப் பதிவு செய்து, அவர்களுக்குரிய இலக்கங்களைக் கொடுத்து அவர்களை ஒருப்பமாக, அந்தந் த வரிசைக் கிரமத் திலே அமர்த் திலைக்க ஒழுங்கு செய்தல்

- வேண்டும். இது ஒவ்வொரு போட்டியையும் விரைவாக ஆரம்பித்தற்கு வாய்ப்பாக இருக்கும், இல்லாவிட்டால் வீண்காலதாமதமாகும்.
8. போட்டியாளின் பெய்க்களை எக்காரணம் கொண்டும் கூப்பிடலாகாது. இலக்கங்களையே கூப்பிடவேண்டும். போட்டியாளர் மன்றபத்துன் வந்து, இலக்கம் பெற்று அம்ரந்த பின், அவருடன் பெற்றோரோ, உறவினரோ, ஆசிரியர்களோ பேசுதல் ஆகாது. அவசியம் தொடர்புகொள்ள வேண்டுமாயின் அங்குள்ள தொண்டர்களைக் கொண்டிட தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.

9. பரிசுபிபிற்கு முன்னரே பரிசுப் பொருட்களும், சான்றிதழ்களும் கவனமாக தயாரிக்கப்படல் வேண்டும். பெய்க்களில் பிழைகள் ஏற்படாமலும், பரிசுகள் மாறுபடாமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வேண்டும்.

10. பகுபதற்றுகின்ற போட்டியாளர் அனைவருக்கும் சான்றிதழ்களோடு ஏதாவது ஒரு அடையாளப் பரிசு வழங்குவது நல்லது. முதல் மூன்று பரிசுகள் என்று அல்லாமல் முதல் ஐந்து பரிசுகள் என்று வைத்தால் உத்தமம். முதல் மூன்று பரிசுகளுக்குமிண்டையே உள்ள, பெறுமதியும் தோற்றமும், பார்வையும் அதிக வித்தியாசத்தில் அமையாதிருத்தல் நலம். வித்தியாசம் இருத்தல் வேண்டும், ஆனால் பெரிய வித்தியாசமாக இருத்தலாகாது.

மேற்கண்ட வற்றைக் கவனித்துச் சம்பந்தப்பட்ட அனைவரும் சித்தகத்தியோடு நடந்து கொண்டால் இப்போட்டிகளால் பெரும் நன்மை உண்டு. போட்டிகள் பொறுமை ஆகாத நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.

உப்பு சிந்தினால் ஆபத்தின் அறிகுறி

உணவுக்குச் கலையுட்ப் பயன் படுத்தப்பட்ட முதலாவது உப உணவுப் பொருள் உப்பு ஆகும். உபயின் அருமை ஆதிகாலத்தில் மிகவும் மதிக்கப் பட்டு வந்ததால், உப்பைச் சிந்தாமல் சேமிப்பதற்காக பல வழிமுறைகள் கையாளப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் உப்பைச் சிந்தினால் ஆபத்தின் அறிகுறி என்று நம்பப் படுத்துவதன் மூலம், உப்பை சேமிக்க ஆதிகால உரோமர்கள் வழி வகுத்தனர்.

உரோமர் காலத்தில் உப்பு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு பொருள். உரோமப் பாதுகாப்புப் படையினரது கேவைக்கு உப்பை உபகாரமாக வழங்கப் பட்டது. இதிலிருந்தே பல சொற்கள் - Salt Money - Salary என்ற சொல்லின் பிறப்பிடம் தோண்றியது.

இவ்வாறு உபயின் அருமையை உணர்ந்த உருவாக்கிய மூட நம்பிக்கை, இன்னும் பழக்கத்திலிருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

ஆசையினைக் கொன்றுவிடு

ஆசையென்ற துதிரைக்கு
ஆகாயத்தில் பாதை போட்டேன்
தறிகெட்டு ஓடவிட்டேன்
தங்குதடை போடவில்லை

ஒடுமட்டும் ஓடவிட்டேன்
இய இடம் கொடுக்கவில்லை
சென்றடைய இடமுயில்லை
சேர்வதற்கு வழியுமில்லை

சோர்வு கண்ட பின்னாலே
துவண்டுவிட்டேன் அவ்வழியில்
திரும்ப ஏழ சக்தியில்லை
திக்கெட்டும் தெரியவில்லை

உள்ளதுப் பறக்கவிட்டேன்
பறப்பதற்கு கண்ணிவைத்தேன்
எல்லாமும் போனபின்னே
காரணத்தைக் கண்டுகொண்டேன்

கண்போன பின்னாலே
கைவிளக்கை ஏந்துகின்றேன்
குட்டுப்பட்ட பின்னாலே
தஞ்சிவிட்டேன் தனிமரமாய்

தொட்டதெல்லாம் விளங்கியதால்
காட்டாற்றில் படதுவிட்டேன்
கரையேற வழியின்றி
கலந்துவிட்டேன் கடலினுள்ளே

வெள்ளத்தின் வேகத்தில்
என் படநு போனதனால்
தவறாகக் கணக்கிட்டேன்
என்திறமை அதுவென்று

காலவெள்ளம் வடிந்திடவே
தனரத்திடி நின்றுவிட்டேன்
திறமைகளை ஒன்றுகூட்டி
இழுக்கின்றேன் இழுக்கின்றேன்
இநுங்கு இடம் விட்டு
இம்மிகூட நகரவில்லை

காரணத்தைக் கண்டுகொண்டேன்
காலங்கள் போனபின்னே
ஆனவரை முயல்கின்றேன்
அடி அடியாய் நகர்கின்றேன்

எதிர்க்காற்றும் பெருமளவும்
என்னெதிரே காணுகின்றேன்
எதிர்த்து நடை போடுகின்றேன்
ஏயாற்றும் பெறுகின்றேன்

காலத்தின் வேகத்தில்
போகின்ற நண்பர்களோ
பாய்யரத்தை விரித்திடுங்கள்
கங்காளன பிடிக்கிறங்கள்

போகின்ற வேகம் கூடும்
இலக்ளையும் அடைந்திடலாம்

என்போலே தறிகெட்டால்
காட்டாற்றின் படத்தானே
காலத்தின் வேகத்தை
என்வேகம் என்றிருந்தேன்
எல்லார்க்கும் புத்திசொன்னேன்
என்மதியைப் பறக்கவிட்டேன்

செய்கின்ற காரியத்தில்
ஆசை வந்து சேர்ந்துவிட்டால்
நிதானம் தவறிவிடும்
கணக்கெல்லாம் பிழையாகும்

எண்ணத்தில் உயர்வையே
எண்ணியிரு எந்நானும்
பிழையில்லா எண்ணத்திற்கு
கூடிடும் மகிளமதானே
கூடிவரும் நேரம்வரை
பொறுமையும் அவசியமே

மனமென்ற நிலத்தையங்கே
நன்றாக உழுதுவிடு
பொறுமை கொண்டு பண்படுத்து
காலமென்ற மழை வந்தால்
எண்ணத்தை வினத்துவிடு
போட்டு முளாத்துவிடும்

முயற்சியை ஏறுவாக்கு
பலனென்ற அறுவடையை
செய்திடுவாய் துப்பாது
ஆடியிலே தேடிவிதை
என்பதெல்லாம் அநற்குத்தானே

நீ உயர் வேண்டுமென்பதில்
தவறேதும் இல்லையப்பா
ஏறிவரும் படிக்கட்டில்
மனிதர்களைப் போட்டுடாகே
அடுத்தவளின் கல்லறையில்
மாளிகையைக் கட்டுடாகே

கடுகளவு தீயையையும்
எண்ணத்தில் கொண்டுடாகே
எண்ணமது மாசுபட்டால்
வினதக்கும் வினத முள்ளாகும்
எண்ணமது செம்மையானால்
எல்லாமும் வெற்றியாகும்

உனக்கொஞ் இலட்சியத்தை
உடும்பைப்போல் பற்றிவிடு
முயன்றிரு பொறுத்திரு
நேரம் வர செயலாக்கு
கோட்டையையும் பெற்றிடலாம்
கொடியையும் ஏற்றிடலாம்
குட்சமும் அவ்வளவே
குத்திரமும் அவ்வளவே

வல்லை – கு.கெளதுமன்

புதுமைப்பத்துர்சுள்

இந்துமதி வெங்கடாசலம்

மனின் எப்படியும் வழங்காம் என்றிருந்த காலம் சென்று இப்படித்தான் வழா வேண்டும் என்று சில சமுதாய நெறிகளை உண்டாக்கி அதன்படி வழங்குதலைக்கிணான். பின்னால் வேகத்தில் மாறி வரும் நிரந்தரமில்லாத இக்காலக்கட்டத்தில் பல நெறிகளை கேள்விக்குறிகளாக மாறிவிட்டன.

இவற்றிற்கெல்லாம் பதில் தேடுகின்ற பொறுப்பு இன்றைய இளைய சமுதாயத்தின் கைகளில் விழுந்துவிட்டன. இளைஞர்கள் ஏன் இப்படி புதுமைப்பித்தர்களாக கற்றித் திரிகின்றனர் என சமுதாயம் அவர்களை சாடுகின்றது. இளைஞர்கள் புதுமையையத் தாங்களாகத் தேடவில்லை. காலம் அத்தகையது. அவர்கள் அதற்கீற்ப் தங்களது எண்ணாங்களைத் தயார் படுத்திக்கொள்கின்றனர். அதுதான் உண்மை.

புதுமை புதுமை என பேசுகின்றோமே தவிர எவரும் புதுமையை அதிகம் வரவேய்தில்லை. முதியோரும் சரி. இளையோரும் சரி. நடைமுறைக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு புதுமையிலும் புத்தி இருக்கின்றது. புத்தி படைக்க துணிச் சல் மனத் திடம் அணைத்தும் அவசியம். ஏனெனில் எவரும் இதற்கு முன்பு சென்றிராத பாதையில் இது கொண்டு செல்கின்றது. பாதை சரியா தவறா என முடிவில் தான் தெரியும். மற்றும் அப்புதுமையினால் முழுமை சிலவற்றை இழக்க வேண்டியிருக்கின்றது. இழப்பு மனதைனப் புண் படுத்துகின்றது. ஏக் கத்தை உண்டாக்குகின்றது. குழப்பத் தைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் இத்தகைய புத்திகளின்றி வழிவில் முன்னேற்றம் இல்லை.

மாற்றம் வேண்டாம் வேண்டாம் என அழுவது கோழைத்தனம். மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. மாற்றத்தை எப்படி கூழுகமாக நல்வழியில் ஏற்படுத்துவது என ஒரு சமுதாயமாக ஒன்று சேர்ந்து முடிவு காண வேண்டும்.

பின்வருவது இன்றைய சமுதாயத்தில் எங்கோ ஒரு மூலையில் வாழும் ஒரு இளம்

பெண்ணின் அவைக் குரல் என நினைத்துவிட வேண்டாம். இத்தகைய குரல்கள் நம்மிடையே ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இனியும் இவற்றை புறக்கணிக்க வேண்டாம். சற்று செவிமடுத் துக் கேளுங் கள். இளைஞர்களும் சிந்தனையார்கள் என உணர்ந்துக் கொள்ளுகின்கள். அவர்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. கயங்வாதிகள் இல்லை அவர்கள். பல கலைகளையும் கமந்துக்கொண்டு புதிய உலகைப் படைக்கப் புறப்பட்டவர்கள் இவர்கள்!!!

பொன்னி சட்டெண்று எழுந்தாள். பட்டது போதும் என நினைத்தாள். சென்று ஒரு பேணாவை எடுத்து ஒரு தாளையும் எடுத்தாள். பட படவென எழுத ஆரம்பித்தாள்.

‘அம்மா இந்தச் சோதனை போதும். என்ன நிம்மதியாக இருக்க விடு. உன் குழப்பங்களையெல்லாம் என்னிடம் தள்ளாதே. நானும் ஒரு பெண்தானே. நீயும் ஒரு நன் என் போல் ஒரு இளம் பெண்ணாகத்தானே இருந்தாய்? நீ கண்ட கணவு எத்தனை? அதே போலத்தானே நானும்?!!’

உன் கணவன் சரியில்லை என்கிறாய். உன் கணவன் யார்? என்னைப் பெற்றவன் தானே? அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம் என்றாய். இப்பொழுது அந்தப் பிதாவை வேய பைத் தியம் என்கிறாய். ஒருவனையே நினைந்து ஒருவனையே மணந்து அந்த ஒருவனையே மதித்து கீரிய வாழ்வு வாழ வேண்டும் என்றாய். இன்று நீயே வேறொருவனை மணக்கத் தயார் என்கிறாய்.

அம்மா நீ சொன்ன மொழிதான் எனக்குத் தெரியும். நீ ஊட்டிய உணவதான் எனக்குத் தெரியும். நீ காட்டிய முழுப்பிலவதான் எனக்குத் தெரியும். நீ சொன்ன காக்கா கதைதான் எனக்குத் தெரியும். இதுவரை நீ கூறியதையெல்லாம் நான் ஏற்றுக்கொண்டேன். ஏன் எதனால் எனக் கேட்கில்லை. ஆனால் இப்பொழுது நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. ஏன் எனக் கேட்காமலும் இருக்க முடியவில்லை.

‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக்’ என்றாய். கற்பித்த ஆசானே தனது பாடங்களை நேருக்கு மாறாக மாற்றினால் நான் என்

செய்வது? போதும் இந்தக் குழப்பம். இதுதான் வாழ்க்கையா? இது சரி இது தவறு என நீ கற்றுத்தந்திருந்தாய். அதன்படி வாழ்ந்தேன். நான் தவறென்று என்னிய ஒன்றை நீ இன்று சரி என்கின்றாய். நான் எதை நம்புவது இப்பொழுது.

உன் மேல் குற்றம் என எனக்குத் தோண்றவில்லை. பாவம் நீ என்ன செய்வாய். எத்தனை நாள் தான் பொறுத்திருப்பாய். உன் மனம் என்னைப் பெற்ற வறனுக் குப் புரியவில்லையே. எந்த ஒரு கவனையுமின்றி ஓடித்திரிந்தவன் நீ. கிடையைப் பற்றியும் சாவித்திரியைப் பற்றியும் படித்தவன் நீ. மதுரையை எரித்தக் கண்ணிகை வாழ நினைத்தவன் நீ. கோவலை மாதவியைக் கண்டு மயங்கினான். நம் சமுதாயம் கோவலைக்கும் மாதவிக்கும் இடையே இருந்த காதலைப் போற்றியது. கண்ணகியின் பண்பாட்டை மெச்சியது.

நீயும் ஒருவனிடம் காதல் கொண்டாய். இச்சமுதாயம் அந்த உறவை ஏற்குமா? என்னைப் பெற்றவன் எவ்வளவுதான் உன்னைச் சித்திரவனதை செய்தாலும் அவனுடன் வாழ்வதே உன் கடமை என நம் சமுதாயம் கூறுமே அம்மா?

என்னைப் பெற்றவன் குடிகாரன்தான். ஆனால் என் தீவு அளவுகடந்த பாசம் கொண்டவன். குடும்பபொறுப்பு இல்லாதவன் தான், ஆனால் நான் விருப்பப்பட்ட எதையும் தவறாது நிறைவேற்றியவன். உனக்கு நல்ல கணவன் இல்லை அவன். ஆனால் எனக்கு நல்ல ஒரு தகப்பன். அம்மா நீ என்ன செய்வாய்? அவன் உன்னைத் தினந்தோறும் குடித்துவிட்டு அடிக்கிறான். உன்னை பல வேறு விதங்களிலும் அடிமைப்படுத்துகிறான். உன் காதலை உன்னை மதிப்பவன். உன் மனதை நன்குணர்ந்தவன். அம்மா என் தகப்பன் உன்னை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்கி பின்னரும் எனக்கு அவன் மேல் எப்படி பாசம் இருக்கிறது என நீ நினைத்து மனமுடியலாம். மாதா பிதா குரு தெய்வம் அன்றோ அம்மா. அவனை எனக்கு என் தந்தையாகத் தான் தெரியும். கணவன் என்ற பேயும் கொண்ட மிருகமாக உனக்குத்தான் தெரியும் என் மனதையும் சுற்று புந்துக்கொள்.

நான் உன் எதிரியில்லை. உன் போல் காலத்தின் வலையில் சிக்குண்ட ஒரு பெண்தான். என்மனம் படும் பாடுதான் எனக்குத் தெரியின்றது. புரியத புதிராக என் மனதில் எத்தனையோக் கேள்விகள். முன்பு உன்னிடம் கேட்டின். இன்று விடை கூறும் நிலையில் நீயில்லை.

அம்மா நிரந்தரம் இல்லாதது வாழ்க்கை. வாழ்க்கை எஜும் தரணனானவிலிலே ஒடும் ஓடங்களே மனிதர்கள். எந்தத் திசையில் செல்ல வேண்டும் என முடிவு செய்து அதன்படி ஓடத்தைச் செலுத்துகிறோம். நம் முன்னோர் விட்டுக்கொண்ட கடற்பாதை விவரங்களை வைத்து பிரயாணம் செய்யும்பொழுது அவர்கள் சென் ரடைந்த இடத்தையே நாமும் சென்றடைவோம் என சொல்ல முடியாது. புயல் வரும்பொழுது புயலைப் பிடித்து நிறுத்த முடியாது. ஆனால் நம் படகை மூழ் காது பார்த்துக் கொள்ளவாவது முயற் சிக் கின் நோம். நம் முன்னோரும் அறிந்திராத புயல் காற்று விசி நம்மை நிசைத்திருப்பிடல்லம். அவர்களும் அறிந்திராத இடத்தை நாம் சென்றடையலாம். இந்தப் புயலைப் பற்றின் விவரத்தை அவர்களிடம் கேட்டு என்ன பயன். அவர்களுக்கு மட்டும் என் னத் தெரியும். உன் படகைப் பார்த்துக்கொள். மூழ் விடாதே. அச்சமீன்றி படகை செலுத்து. புதியதோர் நிசையில் சென்றால்தானே புதியதோர் பாதையைக் கண்டுபிடிக்க முடியும்.’

பொன் னி தாளிவிருந்து தன் பார்த்தையை அகற்றினாள். சன்னல் பக்கம் திருப்பினான்.

‘மனிதன் தன் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் அனைத்திற்கும் காரணங்களைத் தேடினால் விரைவில் கிழுக்கன் ஆகிவிடுவான். காலத்தைவிட சிறந்த ஆசான் இவ்வுலகில் இல்லை. ஆகவே அவன் விடை அளிக்கும்வரை பொறுத்திருப்போம். நம்மால் இயன்றவரை நம் படகைச் செலுத்துவோம்.’

ஏதோ ஒரு புதிருக்கு விடை கண்டவன் போன்ற திருப்தி பொன்னியின் முகத்தில் தோன்றியது. தானை முடித்தாள். பார்த்தியாளின் கவிதை புத்தகத்தை எடுத்து சில வரிகளைப் படிக்கத்தொடங்கினாள்....

யம்பாய் சகோதரிகள் - ஒது நேர்மூகம்

செவ்வி கண்டவர் - ஏழாஸல அ. உமாசங்கர்

அறிமுகம்: ஸ்ரீமதி சரோஜா, ஸ்ரீமதி லலிதா சகோதரிகள் என்றால் ஒரு சிலருக்கே தெரியும். பம்பாய் சகோதரிகள் என்று கூறினால் உலகம் முழுவதும் பிரசித்தம். சிட்னி முருகன் கோவில், மேல்வில்லேரிக் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் வளர்ச்சி நிதிக்காக இசைக்கச்சேரி அளிக்க அபயகரம் கார்பில் சிட்னி வந்திருந்த பம்பாய் சகோதரிகளை “கலப்பை” கார்பில் செவ்வி கண்டேன்.

முத்த சகோதரி ஸ்ரீமதி சரோஜாவே பெரும்பான்மையாகப் பதில் அளித்தார். இடையிடையே இளைய சகோதரி ஸ்ரீமதி லலிதாவும் இளைஞ்து கொண்டார். எவ்விடயங் களிலும் அவர்கள் முரண்பவில்லை என்பதுடன், அவர்களின் ஒற்றுமை செவ்வியின் போது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

முத்த இசைக் கலைஞர்கட்கு அவர்கள் அளித்த கெளரவம், இளைய இசைக் கலைஞர்கட்கு அவர்கள் கொடுத்த மரியாதை, இயல்பாக அவர்களிடம் இருந்த தன்னடக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அவர்கள் அளித்த செவ்வியிலிருந்து சில பகுதிகள்:

கேள்வி: உங்கள் இசைத் துறைப் பிரவேசம் பற்றிய பின்னணியைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற முடியுமா?

பதில்: எங்கள் பிறந்தகம் கோளாவியுள்ள நிருச்சூர். கல்வி பயின்றது பம்பாயில். இசைக் கல்வி சென்னையில். எங்கள் முதற் குரு எங்கள் முத்த சகோதரி ஸ்ரீமதி சேதுமாதவன். பின் மனிபாகவதற். முதலில் எங்கு (ஸ்ரீமதி சரோஜா) இந்திய அரசின் கர்நாடக இசைப்

புலமைப் பரிசில் கிடைத்து, சென்னை கர்நாடக இசைக் கல்லூரியில் இதை பயின்றேன். சில காலத்தின் பின் இதே புலமைப் பரிசில் என் சகோதரிக்கும் (ஸ்ரீமதி லலிதா) கிடைக்க அவரும் என்னுடன் இணைந்து கொண்டாள். அங்கு பிரபல இசைக்கலைஞர் ஸ்ரீமான் முசிறி கப்பிரமணிய ஜயரின் நேரடி மேற்பார்வையில் அவரின் பிரதம சிஷ்யர் ஸ்ரீமான் டிகே. கோவிந்தராவின் தீழ் இசை பயிறும் வயப்பு எங்களுக்குக் கிடைத்தது எங்கள் பாக்கியம். அதன்பின் இசையே எங்கள் உமிர் மூச்சாக இன்று வரை தொடர்ந்து வருகின்றது.

கேள்வி: “பம்பாய் சகோதரிகள்” என்ற பெயர் நீங்களாகவே வைத்துக் கொண்டார்களா?

பதில்: இல்லை. அது தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது. கர்நாடக இசைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எந்த வைபவமானாலும் எங்கள் இருவரையுமே பாடக் கூப்பிடுவது வழக்கம். அந்த நேரத்தில் “அந்த பம்பாய் சகோதரிகளைப் பாடச் சொல்லுங்க” என்றே அழைப்ப வரும். அப்படிக் கூறிக் கூறி அதுவே எங்களின் பெயராக அமைந்து விட்டது.

கேள்வி: மேற்கத்திய இசை மோகம், சினிமா மோகம் கர்நாடக இசைத் துறையைப் பாதிக்கின்றது எனக் கருதுகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. கர்நாடக இசைக்கென உள்ள கலைஞர்கள் என்றுமே இருந்து கொண்டு வருகின்றார்கள். அது என்றும் நிலைத்து நிற்கும். தவிரவும் நிறைய இளங் கலைஞர்கள் இசைத் துறைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் நிறைய, இளைஞர்கள்

இசைப் பிரியர்களாக இருக்கின்றார்கள். உன்னி கிருஷ்ணன் என்ன மாதிரி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்.

கேள்விஃ நீங்கள் இசையைப் பயில விரும்பியதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் எனவே?

பதில்: இசை பயில வேண்டும் என்ற ஆசையை என்னில் (ஸ்ரீமதி சரோஜா) ஏற்படுத்தியது “மீரா” பட்டாண். அதில் எம். எல். கப்புலட்சுமி அம்மாவின் பாட்டுக்களால் நான் மிகவும் ஸ்ரக்கப் பட்டேன். எம். எல். கப்புலட்சுமி அம்மா, டி. கே. பட்டப்மாள் அம்மா, எம். எல். வசந்தகுமாரியம்மா ஆகிய எல்லோருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் தான். அவர்களைப் போல நானும் வர வேண்டுமென ஆசைப்பட்டேன். அவர்களெல்லாம் மிகப் பெரிய மேதைகள். அவர்கள் எங்களுக்கு முன்னோடிகள். அவர்களுக்கு நாங்கள் சமானமாக எங்களால் வர முடியுமா? ஆனால் தான்கை வலிதாவுக்கு அந்தனவு இசை ஈடுபாடு கிடையாது. சோகாதரிகளாகப் பாடினால் நன்றாக இருக்குமென கூறிக் கூறி அவனை இசைக்கு இழுத்துவிட்டேன்.

ஸ்ரீமதி வலிதா: ஆமா. அக்காதான் என்னைச் சங்கீத உலகுக்கு இழுத்து விட்டவ.

கேள்வி: ஸ்ரீமதி டிகீ பட்டப்மாள் முதல் அவரின் பேத்தி ஸ்ரீமதி நித்யார்ஜு வரை சினிமாவில் பாடியுள்ளனர். நீங்கள் ஏன் சினிமாவை நாடவில்லை?

பதில்: எனக்கு கல்யாணம் ஆக முன்னர் சினிமா வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. வில் வநாதன் - ராம மூர்த்தி, டி. ஆர். ராமண்ணாவின் படம் ஒன்றுக்குப் பாட அழைத்தனர். ஆனால் சினிமாவில் நுழைந்தால், நல்ல குடும்பத்தில் கல்யாணம் செய்து வைக்க முடியுமா என்ற யை காரணமாக அப்பா என்னை அனுமதிக்கவில்லை. தவிரவும் நான் மட்டும் சினிமாவில் பாடினால் எனக்கும் என் சோகாதரிக்கும் இடையில் முரண்பாடு

வந்துவிடுமோ, தாழ்வு மனப்பான்மை புகுந்து விடுமோ என்று பயந்தும் இன் னோர் காரணம்.

கேள்வி: சிட்னியில் அனித்த கச்சேரியில் முழுவதுமாகவே தமிழில் பாடின்கள். அதை உங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றிர்களா?

பதில்: சிட்னியாற் தமிழ் மக்களுக்காக சிறப்பாக முழுவதும் தமிழில் பாடினோம். ஆனாலும் எங்கள் எல்லா இசைக் கச்சேரிகளிலுமே பாரதியார், ஊத்துக்காடு வெங்கடக்கப்பையர், பெரியசாமி தூரான் முதலியோர்களின் தமிழ்ப் பாடங்களைச் சேர்த்துக் கொள்வது எங்கள் வழக்கம்.

கேள்வி: உங்கள் சாதனை என்று எதைக் கருதுகின்றிர்கள்?

பதில்: நாங்கள் இளங்கலைஞர்களாக இருந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வர முடிந்தது. இந்தக் கஷ்டம் எதிர்காலத்தில் துளிரிவிடும் இளங்கலைஞர்கள்க்கு வரக்கூடாது என்று எங்கள் அப்பா அபிப்பிராய்ப்பட்டார். எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நிதியம் ஒன்று அமைத்து இளங்கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என அப்பா மிகவும் விரும்பினார். அவர் உமிரோடு இருந்த போது எங்களால் அதை நிறைவேற்றி வைக்க முடியவில்லை. ஆனால் தற்போது அப்பா பெயரான சிதம்பரம், அம்மா பெயரான முக்தாம்பாள் இரண்டையும் இணைத்து “முக்தாம்பரம்” என்ற நம்பிக்கை நிதியம் அமைத்து இளங்கலைஞர்களை ஊக்குவித்துக் கொண்டு வருகின்றோம். வேண்டுமானால் இதை ஒரு சாதனையாக் கொள்ளலாம். இருப்பினும் சாதனை இனிமேல்தான் வரவேண்டும்.

திருமணத்தின் முடிவு சொர்க்கமா?

வழக்கு மன்றமா?

செல்வி ஜெயந்தினி குணரட்னம்

திருமணம் என்பது தம்பதியினரை அன்பு எனும் மந்திரத்தினால் நல்லறமாகிய இல்லறத் தில் இணைத்து வைப்பதாகும். திருமணத்தை 'ஆயிரம் காலத்து பயிர்' என்று கூறுவார்கள். அதனால் திருமணம் என்னும் இனிய உறவு மலிவுக் சர்க்காக ஆகிவிடக் கூடும். அவஸ்திரேலியாவில் வாழும் எமது தமிழ் சமுதாயத்தில் அன்மைக் காலங்களில் விவாகரத்து அதிகரித்து வருவது புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயாகும். எனவே விவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்களையும் அறந்கான தீர்வுகளையும் ஆராய்ந்தால் வருங்காலங்களில் எமது சமுதாயத்தினரிடையே விவாகரத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

பண்ணடைய காலத்தில் தமிழ்ப்பெண் பண்பாடு என்ற பேரவையில் வீட்டுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டார். வீட்டுப் பணிகள் எல்லாம் செய்த கணவனுக்கு அடங்கி நடந்தான். 'வீடு கூட்ட வேண்டும், சமையல் செய்ய வேண்டும், சலவை செய்ய வேண்டும், பின்னை பார்க்க வேண்டும்'- 'இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பினை இன்பத்தமிழ்நாட்டிலேன என்று அடக்கி ஒடுக்கப் பட்டான். பணத்திற்கும் மற்றைய தேவைகளுக்கும் கணவனையே நம் பியிருக்க வேண்டியிருந்தால் எல்லாவற்றையும் சுகித்துக் கொண்டிருந்தான். ஆனால் இங்கு ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். பெண்ணும் ஆஜுக்கு சமனாக உழைக்கிறார். 'புதுமைப் பெண்ணிவள் சொற்களுக்கு செய்கையும் பொய் கொண்ட கலிக்கு புதிதன்றி சது மறைப்படி மாந்தரிருந்த நான், தன்னிலே பொதுவான வழக்கமாம்' என்றார்

பாட்டுக்கொரு பாரதி. பெண் ஆணில் தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. ஆனால் ஆண்களோ, தமது மனைவிமார் சென்றாலென்ன செல்லாவிட்டாலென்ன ஒரு சாராசரி வேலைக்கு செல்லாத வீட்டுத்தலைவி செய்யும் பணிவிடைகளை எதிர்பார்க்கிறார்கள். அதாவது தமது தாய்மார், பாட்டிமார் அவர்களுது கணவர்மாருக்குச் செய்தவற்றையே தமது மனைவியிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதனால் பெண்ணுக்கு கலிப்பு, வேதனை, விரக்கி ஏற்படுகிறது. பொறுமை எல்லை மீறும் போது சக்கரவுகள் உண்டாகி விவாக ரத்து வரை செல்கின்றது. எனவே ஆண், பெண் இருவரும் ஒருவருக் கொருவர் மதிப்பளித்து ஒவ்வொரு வருடதைய உணர் வகுக்கும் கும் மதிப்பளித்து புரிந்துணர்வடன் நடந்து கொள்ளும் போது விவாகரத்து என்ற சொல்லுக்கு இடமில்லை.

அடுத்ததாக விவாகரத்துச் சட்டம் அவஸ்திரேலியாவில் தளர்வாக உள்ளமையும் ஒரு காரணமாகும். 12 மாதங்கள் மட்டும் தனித்து வாழ்ந்தால் விவாகரத்து எடுத்துவிட முடியும். ஏனைய நாடுகளில் குறைந்தது 2 வருடங்கள் தனித்து வாழவேண்டும். எனவே இக்கால இடைவெளியில் தமிழ்யர் மன்மஹி மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. மேலும் அவஸ் திரேவியாவில் துணையற்ற தனித்தாய்மாருக்கு அரசாங்கம் சலுகைப் பணம் வழங்குகின்றது. அத்துடன் சட்டப்படி விவாகரத்து செய்த கணவரிடமிருந்து பின்னைகளின் செலவுகளுக்கு பணத்தைப் பெற்றும் கொடுக்கிறது. இதனால் விவாகரத்து செய்த ஒரு பெண் நடுச்சந்தியில் நிற்க வேண்டியதில்லை. அவசூக்கு கசப்பான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதற்கு தையியம் வருகின்றது. எனவே

விவாகரத்து செய்தோர்களுக்கு காட்டும் ஆதாவம் விவாகரத்து என்னிக்கையை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றது.

அதுதாக எந்தவொரு சமுதாயக் கண்ணேண்ட்டத்தில் விவாகரத்து சாதாரண விடயமாக ஒய்க் கொள்ளப்படுகின்றதோ அங்கு விவாகரத்து அதிகரிப்பதற்கு ஈத்தியக் கூறுகள் அதிகமாகும். உதாரணமாக தமிழ்நாட்டை எடுப்போமானால் விவாகரத்து வாங்கியவர்களை சமுதாயம் மதிப்பிளிக்கவில்லை. அவர்களை இழிவாகப் பேசுகிறது. அவர்களை கபவையெங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. அதனால் திருமண வாழ்க்கை எவ்வளவுதான் கச்பாக இருந்தாலும் சமுதாய அழுத்தத்தினால் விவாகரத்து எடுப்பதற்கு தயக்கம் இருக்கிறது. ஆனால் இங்கு விவாகரத்து என்பது சாதாரண ஒரு விடயம். இங்குள்ள சமுதாயம் விவாகரத்து பெற்றவர்களையும் சாதாரண மனிதர்கள் போன்றே நோக்குகின்றது. அவர்களை இழிவாகப் பார்ப்பிடில்லை. எனவே சமுதாயக் கண்ணேண்ட்டம், சமுதாய அழுத் தம் வேறுபடுதலும் விவாகரத்து அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.

மேலும் இங்கு வாழும் ஒரு தமிழ்குடும்பத்தை எடுப்போமானால் கணவன், மனைவி தமிழ்கலாச்சாரத்தை பின்பற்ற முயல்கிறார்கள். பின்னைகளோ இங்குள்ள மேலத் தேய கலாச்சாரத்துக்குள்ளே பழகுவதால் அவர்கள் அதையே பின்பற்ற முயல்கிறார்கள். பெற்றோர் எவ்வளவுதான் தமது பின்னைகளுக்கு தமிழ்ப்பண்பாட்டை ஊட்டி வளர்க்க முயன்றாலும் அது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. ஏன்னெனில் ஒருவன் வாழும் குழலீல் அவனது நடத்தையை தீர்மானிக்கிறது. பிரபல விஞ்ஞானியான Darwin இன் கூர்ப்புக் கொள்கையின்படி, உயிரினம் தனது குழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ இசைவாக்கமடைகிறது. இசைவாக்கம் அடையமுடியாதன வாழ்க்கையில் பிழைக்க முடியாதுள்ளன. இதுவே 'தக்கன

பிழைத்தல் தகாதன மதிதல்' என்பது. இதனையே 'நானுக்கு நான் நாகரிகம் மாறிடும் போதும் கொஞ்சம் நாமும் தான் மாறாவிட்டால் பிழைக்க முடியாது' என்ற திரைப்படப் பாடல் வரிகள் குறிக்கின்றன. அத்துடன் 'ஆரோடு ஒத்தோடு' என்ற தமிழ்ப் பழமொழியும் இதனையே குறிக்கின்றது. ஆனால் எல் லோரும் இதனை விளங்கிக் கொள்வதில்லை. இதனால் பெற்றோருக்கு பின்னைகளின் நடத்தையும் பின்னைகளுக்கு பெற்றோரின் நடத்தையும் கணவனுக்கு மனைவியின் நடத்தையும் மனைவிக்கு கணவனின் நடத்தையும் பிடிக்காமலிருக்கிறது. இப்புரிந்துணர் வின்மை விவாகரத்திற்கு வழி கோலுகிறது. முழுத் தமிழர் பண்பாடுகளையும் அந்நிய நாட்டில் கடைப்பிடிய்பது கடினம். எனவே நீரை நீக்கிப் பாலை உண்ணும் அண்ணத்தைப் போலே எமது பண்பாட்டு முறைகளிலுள்ள நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, எமக்கு விலங்கு போடுகின்ற, பிரச்சினைகளை வளர்க்கின்ற வறட்டு பழக்க வழக்கங்களை நீக்கி ஊரோடு ஒத்து வாழ்ந்தால் விவாகரத்துக்களைத் தவிர்க்கலாம்.

மேலும் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார், 'அன்பும் அறஞம் உடைத் தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது', 'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்.

எனவே கணவன் மனைவிக்கிடையில் உண்மையான அன்பு இருந்தால் வேறு ஒன்றாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டால் இல்லறம் என்னும் நல்லறம் சிறப்புடன் இனிதே விளங்கும். பின்னைகளும் 'இத்தாய் தந்தையரைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ' என்று போற்றி, எதிர் காலத்தில் தம்முடைய இல்வாழ்க்கையையும் இனிதே நடத்தக் கற்றுக் கொள்வார்கள்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் திலக்கிய வரலாறு

பாகம் 1

பழங்குப் பழங்கும், இளமைக்கு இளமையும், வளமைக்கு வளமையும், புதுமைக்குப் புதுமையும் உடையது தமிழ் மொழி. தமிழ், வத்தீன், கிரேக்கம், சின மொழி, சமஸ்கிருதம் ஆகிய ஜூந் து மொழிகளும் பண்டைய மொழிகளைக் கொண்டபடுகின்றன. இவற்றுள் தமிழ் மொழி ஒன்றே தற்பொழுது பேச்க வழக்கிலுள்ள பழைய மொழியாகும்.


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இநிதாவ தெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியர்.

இந்தக்கை சிறப்பு மிக்க மொழியைப் பேக்கின்ற மக்கள் தமிழர் எனப்படுகின்றனர். உலகின் முதல் தோண்றிய மனித இனாகத் திகழ்வது தமிழன்மே என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

தமிழ் மொழியின் மேன்மையை அறிந்த சில மேலைத்தேயை அறிஞர்கள் தமிழ் மொழியைப் படித்து மூது மொழிக்குப் பெரும் சேவைகள் செய்துள்ளனமைய நிங்கள் யாவரும் அறிவிர்கள். ஜியு. போப், வீராமானிவர், கால்ரூவல் ஜயர் போன்றவர்களே இவ்வாறு தமிழுக்குத் தொண்டு செய்த பிறாட்டு அறிஞர்களுள் ஸிலாவர்.

தமிழர் பெருமைக்குப் பறை சாற்றி நிற்பது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளாகும். தமிழர்களின் பொகிணுக்குமான திருக்குறள் உலகிலே 2-ன் 182 மொழிகளிலே மொழியெங்கப்பட்டுள்ள திறப்பு வாய்ந்த ஒரு நூலாகும்.

ஏற்கக்குமைய ஆறு கோடி தமிழர்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிலும் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய ராடுகளிலும் வாழ்ந்து வருகினார்கள். தாய்நாடுகளிலுள்ள அரசியல் நிலைகள் காரணமாக வும் வேலை வாய்ப்புக் கண எதிர்பார்த்தும் தமிழர்கள் தமது தாய் நாடுகளைவிட்டுப் பிறநாடுகளில் குடியேறி வருவது சென்ற 15 அல்லது 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தமிழர்கள் குடியேறியிருள்ள நாடுகளில் கண்டா, இந்திலாந்து, நோர்வை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா சில்லாந்து, அவஸ்திலேயா, நியூசிலாந்து ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாறு குடியேறிய தமிழர்கள் தமக்கான



அடையாளத்தைப் பொறிக்கத் தவறவில்லை. பல தனிப்பட்டோரும் மற்றும் சங்கங்களும் நம் தமிழ் இனம் வழப் பல வளிகளில் பக்கிப்பின்துள்ளார்கள். இவ்வாறு குடியேறியிருள்ள தமிழர்களுக்குத் தமிழ் தேவையா? தமிழ் சோறு போடுமா? என்ற பல கேள்விகள் எழுப்பபடுகின்றன. தமிழ் மொழிலே பற்றுவன் தமிழ் கேடக்கூடிய கேள்விகள் அல்ல இவை.

எது எவ்வாறிருப்பினும் தமிழ், தமிழ், தமிழ் என முசுக்கிலும் சில தமிழ் அபிமானிகள் மற்றும் தமிழ் அமையுக்கள் தமிழன் என்ற அடையாளத்தைப் பறிப்பதில் தமது பங்களியலைப் பெற்றுவருகின்றார்கள்.

இக்கட்டுரைத் தொடர் அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியதாக அமைவதால் இது சுமந்தமாக இங்கு வெளியிருப்பு துறைகளில் ஆற்றப்பட்டுவரும் பணிகளைத் தொகுத்து வழங்க உத்தேசித்துள்ளோம்.

தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து குடியேறத் தொடர்ச்சிலிட்டார்கள். அவுஸ்திரேலியா வெள்ளையருக்கு மாத்திரமே என்ற கொள்கை இங்கு கடைப்பிடிக் கப்பட்ட காலத்தில்கூடத் தமிழர்கள் இங்கு வந்து குடியேறியிருள்ளார்கள். இக்காலகட்டத் தில் படித்துப்பட்டம் பெற்ற ஒரு சிலரே இங்கு வந்து குடியேறினார்கள். ஆனால் பின்னர் அவுஸ்திரேலியா வெள்ளையருக்கு மாத்திரமே என்ற இவது துவெஷக் கொள்கை ஒழிக்கப்பட்டதும் பல தமிழர்கள் இங்கு வந்து குடியேறத் தொடர்ச்சினார்கள். பலர் கல்வித் தகைமையின் அடிப்படையிலும் மற்றும் சிலர் குடும்ப அங்கத்தினராகவும் இங்கு வந்து குடியேறினார்கள். சமீப காலத்திலே இந்தியா, இலங்கை, தென்னாபிக்கா, பிஜி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நடுகளில் இருந்து வந்த தமிழர்கள் அவுஸ்திரேலியாவைத் தமது புகந்த நாடாக

இந்து பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஆக்கிக்கொண்டனர். தற்பொழுது ஏத்தாழ 40,000 தமிழர்கள் இங்கு வாழ்வதாகக் கூறப்படுகின்றது. ஆனால் 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசை மதியீட்டின்படி இதற்குக் குறைந்த தமிழர்களே இங்கு வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவஸ்திரேலிலுள்ள தமிழ் மக்களில் அரைப் பங்கினர் நியூ சவுத் வேலஸ் மாநிலத்திலேயே வாழ்கிறார்கள். இவர்களில் எழுபத்தைந்து வீதமானோர் இலங்கையைச் சேர்ந்தவர்களாகும். இவர்கள் இலங்கையை தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்பிரச்சனைகள் காரணமாகவும் மற்றும் ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக் கொள்கை கூட மினாலும் இங்கு வந்து குடியேறியவாகனாகும்.

1983 ஆம் ஆண்டு ஜாலை மாதம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை காரணமாகச் சுமார் 3000 தமிழர்கள் தமது உடிகளை இழந்தார்கள். பலரின் உடைமைகள் குறையாடப்பட்டன. இக்காடுர நிலையைக் கண்ணுற்ற அவஸ்திரேலிய அரசாங்கம் பல தமிழர்கள் அங்கு நடைபெறும் கொடுமைகளிலிருந்து விடுபட்டு இங்கு வந்து வாழ்வதற்கு விசேட மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் விலை வழங்கியது.

இங்கு வந்து குடியேறியுள்ள தமிழர்கள் அவஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெற்றும் உதவிவருகின்றார்கள். இங்கு வாழ்தமிழ் சமூகத்தினிடையே மிகக் குறைந்த வேலையற்றேர் காணப்படுகின்றனர். அனுவங்கள் உத்தியோகம் பார்ப்பதிலேயே பல தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

பண் டைய மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்ட தமிழ் மக்கள் தங்களின் இலக்கியம், நுண்கலைகள், ஆத்திரக்கருத்துக்கள் ஆகியவற்றால் அவஸ்திரேலியாவின் கலாச்சார வளர்ச்சிக்குத் துணைபுரிந்து வருகின்றார்கள்.

இங்கு பிரகரமாகும் பத்திரிகைகள், சுஞ்சிகைகள், நூல்கள் ஆகியனவும் மற்றும் வாணிலிகள், தொலைக்காட்சிகள் போன்ற பொது சுதந்தொடர்புச் சாதனங்கள் ஆகியனவும் தமிழ் நாலகங்கள், துணை நாலகங்கள் ஆகியனவும் இங்கு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபிற்கின்ற வருகின்றன. அத்துடன் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட பல அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கிவருவது குறிப்பிடக்கூடும். மேலும் தமிழ் இலக்கிய ஆவத்தை ஏற்படுத்தும் பல நியமிச்சிகளும் இங்கு ஒழுங்கு செய்து

நடாத்தப்பட்டு வருகின்றன. இவைற்றாறியல்லாம் பற்றி விரிவாக எதிர்வரும் இதழ்களில் வெளியிட என்னியுள்ளோம். இத்தொடரின் ஆரம்பக் கட்டுரையாக அவையும் இக்கட்டுரையிலே இங்கு வெளிவந்த மற்றும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சுஞ்சிகைகள், செயித்தாங்கள் பற்றிய விபரங்களைத் தருகின்றோம். அடுத்துவரும் கட்டுரைகளில் இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்கள், சிறுக்கத்தொகுப்புகள் ஆகியனர்த்தியும் மற்றும் வாணிலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள் ஆகியன ஆற்றிவரும் பணிகள் பற்றியும் வெளியிடப்படும். இக்கட்டுரைகளில் எம்மால் திரட்ட முடிந்த தகவல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். வாசகர்களாகிய உங்கள் பணியும் எமக்குத் தேவைப்படுகின்றது. நாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதி எமக்கு அனுப்பிவையுங்கள். குறிப்பாக சிட்டி தவிர்ந்த ஏணை இடங்களுக்கு நடைபெற்றுவரும் தமிழ் இலக்கிய வளர்ச்சிப்பற்றிய நிகழ்ச்சிகளை அறியுத்தரும்படி வாசகர்களை வேண்டுக்கொள்கின்றோம்.

விடிவு: (தொடர்ந்தும் வெளிவருகின்றது) 1982 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் விடுதலைப் பரவி என்ற பெயரில் வெளிவந்த இக்காலாண்டுச் சுஞ்சிகை, அன்மையில் விடிவு என்ற பெயர் தாங்கி வெளிவருகின்றது. புலம்பெய்ந்து அவஸ்திரேலியாவில் குடியேறிய தமிழர்களினால் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் சுஞ்சிகை இதுவாகும். ஆசிரியர் குழுஷன்னினால் தொகுக்கப்பட்டு, முத்தமிழர் கழகத்தின் ஆதரவில் வெளியிடப்பட்டு, இலவசமாக விடியோகிக்கப்பட்டு வருகின்றது. இக்குழுக்கமின் முக்கிய நோக்கம் முதல் தமிழர் கழக உறுப்பினர்களுடன் நெருங்கள் தொடர்பை ஏற்படுத்துவதும், முதல் தமிழர்களின் தகவல்களைத் தீர்டி வழங்குவதுமேயுக்கும். அத்துடன் சீ இதழ்களுக்கு மேல் வெளியிடப்பட்டு, அதிக பிரதிகளை வெளியிட வரும்பொய்யும் கடையுது.

அக்கினிக்குஞ்சு:

1991 ஆம் ஆண்டு முதல் முதலில் வெளியிடப்பட்ட இக்குஞ்சிகை ஒரு சுவதேசக் குஞ்சிகையாக வெளிவந்து மக்களிடையே பிரஸ்யம் அடைந்து வந்தது. மக்களிடையே பிரஸ்யம் அடைந்திருமைக்கு ஒரு காரணம் இதில் சர்ச்சைக்கு தரிய விடயங்கள் விடயங்கள் பிரகரிக்கப்பட்டு வெளிவந்தமையும்கும். இந்தியாவில்

அச்சுக்கப்பட்டுவந்த இச்சஞ்சிகை மாதாந்தம் என்ற அடிப்படையில், 12 இதழ்கள் வெளிவந்தபின்னர் பொருளாதாரப் பிரச்சனை காரணமாக வெளியிடப்படாது நின்றுவிட்டதை எமது தூப்பாக்கியம் என்றே கூறவேண்டும்.

இச்சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எல்.போவின் 'ஸமீத்தமிழ் அரசியல் ஒரு சாட்சியம்' என்ற கட்டுரையும் கவிஞர் அம்பீன் 'இரண்டு உலகம்' என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கவையாகும். யாழ் பாஸ்கர் ஆசிரியரா பணிபுரிந்தார்.

மரபு:

இச்சஞ்சிகை புலம்பெய்ந்து வாழ் தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபிதித்தல் மற்றும் இங்குள்ள இலக்கிய முயற்சிகளுக்குக் களம் அமைக்கும் நோக்கங்களுடன் வெளியிடப்பட்டுவந்தது. இதன் ஆசிரியப் பொறுப்பில் திரு. விமல் அரவிந்தன் பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டுவந்த இச்சஞ்சிகை 25 இதழ்கள் வெளிவந்த பின்னர் போதிய நேர அவகாசம் கிடையாத காரணத்தினால் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதில் வெளிவந்த சில ஆக்கங்கள் மிக ஆழமான சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்திருந்து ஒரு திறப்பு ஆகும் மெல்லார்னில்

வெளியிடப்பட்டாலும் அவஸ்திரேவியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெருமளவு வாக்கர்களைக் கவுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை வெளியிட்டோர் பிறநாட்டில் வெளியிடப்பட்டுவரும் சஞ்சிகைகளை மெல்லார்ன் நகரத்திற்கு வரவொள்ளத்தல் மற்றும் ஒரு தமிழ் நூல்திலையைம் அமைத்தல் ஆசிய முயற்சியை மேற்கொள்ள எண்ணியிருந்தனர். இவை விரைவில் கைகூடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இளைஞர்க்குரல்:

1891ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட இச்சஞ்சிகை புலம்பெய்ந்து வாழும் எமது இளம் சந்ததியினரின் கருத்துக்களுக்குக் களம் அமைக்கும் நோக்கத்துடன் இளைஞருக்காக வே ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்களின் ஆக்கங்களான கவிதை, கட்டுரை, புதுமைக் கருத்துக்கள் ஆகியவற்றைத் தாங்கிவந்த இச்சஞ்சிகை சிட்டியில் மட்டுமே விநியோகிக்கப்பட்ட சஞ்சிகையாகும். 7 இதழ்கள் வெளியிடப்பட்டின் நிறுவிட இச்சஞ்சிகையின் கண்டசி இதழ்கள், சிட்டிகளைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டன. பின்னர் சிட்டிபல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் தனது சொந்தச் சார்ந்திக்கொண் 'கலப்பைப்' வெளியிட

அவஸ்திரேவியாவின் தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள்

பெயர்	வகை	வெளியிடுக்கால இடைவெளி	அளவு/ பக்கங்கள்	வெளியூந்த காலம்
அக்கினிக்குஞ்சு	சஞ்சிகை	மாதாந்தம்	A4/48	பெப்ரவரி 91
மரபு	சஞ்சிகை	இரண்டு மாதத்திற்கு ஒருமுறை	A5/40	செப்டெம்பர் 90
இளைஞர் குரல்	சஞ்சிகை	காலாண்டு	A4/4-20	ஜூன் 91
தமிழ் குரல்	சஞ்சிகை	இடையிடையே	A4/12	1987
கலப்பை	சஞ்சிகை	காலாண்டு	A5/64-100	ஜூலை 94
தமிழ் சுடர்	சஞ்சிகை	அரையாண்டு	A4/16-24	நவம்பர் 94
விடிவு	சஞ்சிகை	காலாண்டு	A4/4-8	ஜூவரி 82
தமிழ் உலகம்	செய்தித்தாள்	மாதம் இருமுறை மாதாந்தம்	A3/24	ஏப்ரில் 94 மார்ச் 95
உதயம்	செய்தித்தாள்	மாதாந்தம்	A3/24	ஏப்ரில் 97

ஆரம்பித்ததும், இச்சஞ்சிகை மேலும் ஒரு இதழுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

இச்சஞ்சிகை வெளியிட்டாரின் ஏனைய முயற்சிகள் கலாச்சார விழாக்களை ஒழுங்குசெய்து நடாத்துவத், இளைஞர் இன்னொக்கு குழனை ஆரம்பித்து நடாத்திவிந்தமை, தமிழ் முழக்கம் என்ற வாணாவி ஒவிபரப்பினை ஆரம்பித்து வைக்கத் துணைபுரிந்தமை ஆயினைவை குறிப்பிட்தத்க்கவையாகும்.

'சிறுபிள்ளை வேளாண்மை விளைங்கும் வீடுவராது' என்ற முதமொழியினை முந்யடித்தபெருமை இச்சஞ்சிகைக்குண்டு.

தமிழ்க்குரல்:

தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரக் விளைங்கும் முத்தனை ஜோழு அவர்களின் பெரும் முயற்சியால் மூலங்கள் கொண்ட ஒரு குழுமினால் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுவிட்டது. இதன் பிரதிகள் இவ்வகை, மலைசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பியது வந்தன. புலம்வெய்ந்த நாடுகளில் வாழ்ச்சின்ற எமது சமூகத்தினிறையே தமிழ் இலக்கிய ஆர்வத்தினை வளர்ப்பதே இச்சஞ்சிகையின் முக்கிய நோக்கமாகும். இச்சஞ்சிகை வெளியிடுவோரின் வேறு முயற்சிகள் சிறுகதை

மற்றும் நாவல் தொகுதிகள் ஆகியன வெளியிடுவதாகும். 1987ஆம் ஆண்டு வெளியிட ஆரம்பிக்கப்பட்ட இச்சஞ்சிகை 12 இதழ்கள் வெளியிடப்பின்றை பதிப்பக் கேளவை காரணமாக நின்றுவிட்டது எது தூர்ப்பாக்கியமோகும்.

தலைப்பை: (தொடர்ந்தும் வெளியிடுகின்றது)

சிட்டி பல்கலைக்கழக் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய மூன்று பாரிய நிட்டங்களில் கலப்பைச் சஞ்சிகை வெளியிடுவதும் ஒன்றாகும் புலம் பெய்ந்த தமிழ், குறிப்பாக இளம் ஸந்தானினர் தமது எழுத்தாற்றலை ஷப்படுத்தவும், மொழிப் பற்றை வளர்க்குவும் துணைபுரியவேண்டும் என்பதே இச்சஞ்சிகை வெளியிடுவதன் நோக்கமாகும். உலகில் பல் கலைக் கழக தமிழ் மாணவர்களால் தொர்ச்சியாக வெளியிடப்பட்டுவரும் ஒரே ஒரு சஞ்சிகை இதுவாகும்.

1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட கலைபை தற்பொழுது 400 க்கு மேற்பட்ட சந்தானரைக் கொண்டது. வாசகங்களுள் அநிகமானோ சிட்டி, கன்பா ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களேயாகும். மெல்பேண், பேர்ட், அடிவெட்ட் போன்ற நகரங்களில் கலப்பைக்கு வாசகர்கள் உள்ளனர்.

பல் கலைக் கழகப் பட்டதாரி

அவஸ்திரேவியாவின் தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள்

பெயர்	வெளிவந்த இதழ்கள்	பிரதிகள்	விலை	மொழி	தொடர்ந்து வெளியிடுகின்றதா?
அக்கினிக்குஞ்சு	12	1000	\$2.00	தமிழ்	இல்லை
மரபு	25	500	\$2.00	தமிழ்	இல்லை
இளைஞர் குரல்	7	250	\$1.00	தமிழ்	இல்லை
தமிழ் குரல்	12	300	இலவசம்	தமிழ்	இல்லை
கலப்பை	17	600	\$10/\$20 \$2.50	தமிழ் ஆங்கிலம்	ஆம்
தமிழ் சுடர்	5	500	இலவசம் \$2.50	தமிழ் ஆங்கிலம்	ஆம்
விடிவு	64	500	இலவசம்	தமிழ்	இல்லை
தமிழ் உலகம்	17	3000 முன்பு 2000 பின்பு	\$1.00 இலவசம்	தமிழ் ஆங்கிலம்	இல்லை
உதயம்	14	5000	இலவசம்	தமிழ் ஆங்கிலம்	ஆம்

மாணவர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அங்கத் தவர்களைக் கொண்ட 15 பேர்களைக் கொண்ட ஆசிரியர் குழனினால் இச்சஞ்சிகை வெளியிட்டுவருகின்றது. இந்தக் குழுவே வட்டவளம்பு, கணினிவேலை, நிதிநிர்வாகம், விற்பனை ஆகியனவற்றைப் பொறுப்பிற்ற நடத்திவருகின்றது. இச்சஞ்சிகை இல்லங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், கனாடா, அலெக்கா, பிரத்தீனியா, ஜேர்மனி, புரூணாஸ்ப் நோவே, கவிச்சர்வாந்து, சம்பியா, ப்ப்டுவா நியூகினி, பொற்றவானா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றது.

கல்லூலப்பிள்ளைகள் முக்கிய மற்றுமொரு முயற்சி 'மஞ்சள் கையேடு' என்ற தகவல் தொகுப்பினை வெளியிடுவதாகும். இதுவரை இரண்டு வெளியிடுகள் வெளியிட்டுள்ளன. இரண்டாவது 'மஞ்சள் கையேடு' வெளியிடு 5000 பிரதிகள் இந்தியாவில் சிறந்த முறையில் புதியபிக்கப்பட்ட சிட்னிவாழ் தமிழருக்கு இலவசமாக விற்பியோகிக்கப்பட்டன. இதில் மாண்முறையாக சிட்னி ஞாத்திரிக்கு கணிக்கப்பட்ட பஞ்சாங்கக் கலன்டர் வெளியிடப்பட்டதை குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சுடர்:

1995 ஆம் ஆண்டு ஆரப்பிக் கப்பட்டுப் பிரகிரிக்கப்பட்டுவரும் இச்சஞ்சிகை ஆசிரியர் குழு ஒன்றினால் அவசல் திரேவியத் தமிழகத் தூது ஆதரவில் அடரதாக ஆண்டு கட்ட காரு முறை வெளியிடப்பட்டுவருகின்றது. கண்டியாக வெளிவெத்தநான்காம் ஜூந்தாம் இதழ்களைப் போகியிருப்பான். பூலோகசிங்கம் அவர்கள் பொறுப்பெற்று வெளியிட்டுள்ளார்கள். இச்சஞ்சிகையின் முக்கிய ஞாக்கம் தமிழ்ப் பண்பாட்டைப் பேசுவதற்கு ஊக்குவித்தல், தமிழில் தரவுகளை வழங்குதல் மற்றும் தமிழ் எழுத்தாள்களை ஊக்குவித்தல். இச்சஞ்சிகை வெளியிடுவேளின் வேறு முக்கிய முயற்சி சிறந்த மாணாக்கர்களையும் சமூகத்தில் சிறந்தவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொவித்தல். இச்சஞ்சிகை இவ்வகை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகியநாடுகளுக்கு அனுப்பப்படுவருகின்றன.

தமிழ் உலகம்:

1994 ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் இய்த்திரிகை வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் கலவில் ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வெளியிடப்பட்டுவந்தது. மாதாக இருமறை வெளியிடப்பட்டுவந்த இப்பத்திரிகை பின்னர் மாதமொருமுறை வெளியிடப்பட்டு இலவசமாக விற்பியோகிக்கப்பட்டுவந்தது. பின்னர் விற்பனைக்கு

விடப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும், பல வர்ணங்களில், மெல்போர்வில் இருந்து வெளிவந்த இப்பத்திரிகையில் இருந்த எதிர்பார்ப்புக்கள் நடைமுறைச் சாத்தியம் அற்றவையாக இருந்தமையால் இப்பத்திரிகை 17 இதழ்க்குடன் நின்றுவிட்டது எமது துர்பாக்கியமொகும்.

உதயம்: (தொடர்ந்தும் வெளிவருகின்றது) 1997ஆம் ஆண்டு வர்பிள் மாதம் முதல் Tamil News என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகின்றது. இதன் முக்கிய ஞாக்கம் கவலை மற்றும் பலதரப்பட்ட தகவல்களை மக்களுக்கு அனிப்பதேயாகும். மாதாந்தம் மெல்போர்விலிருந்து வெளிவரும் உதயம் அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொரு ஆசிரியர் குழு இதழுக்கு இதழ் பொறுப்பெற்று நெறிப்படுத்துகின்றனர். இது இலவசமாக வழங்கப்படுவதனால், மக்களின் ஆதரவை எவ்வளவு தூரம் பெற்றுவன்று என்பது இன்னும் புதிராகவே உள்ளது. தொடர்ந்தும் வெளிவரும் இய்த்திரிகை மேஜும் பல படி சாதனை புரியவேண்டும் என்பது எமது அவா.

அனையும்களான் சார்ந்து செய்தித்தாள்கள் சங்கமம், சென்றல், சிட்னி முருகன் ஆகிய பெயர்களைத் தாங்கின் செய்தித் தாங்கள் முறையே சிட்னித் தமிழ் மன்றம், சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் சங்கம், சிட்னி ஈசுவமன் ரம் ஆகியனவற்றினால் அவற்றின் அங்கத்தெய்களுக்கு மாத்திரம் வெளியிடப்பட்டு வருகின்றன. இவை அந்தந்த அமைப்புக்கள் சார்ந்த செய்திகளுடன் பல்வேறு விடயங்களையும் தாங்கிவருகின்றன.

தமிழரின் ஆங்கிலப் பிரசரங்கள்

Tamil Monior : இவ்வெளியிடுதற்பொழுது இடம்பெயர்ந்துள்ள சமுத்தமிழர்களுக்கான அரசியல் செய்திகளைத் தாங்கி காலாண்டுக்கு ஒரு முறை சமுத்தமிழர் கழகத்தின் ஆதரவில் வெளியிடப்பட்டு வருகின்றது.

Quest: சமுத்தமிழர் கழகத்தின் ஆதரவில் வெளியிடப்பட்ட இவ்வெளியிடு முதல் இதழுடன் நிற்றுவிட்டது.

குறிப்பு: எக்கு தங்கள் பத்திரிகை, சங்கிகை பற்றிய விபரங்களை அளித்த அனைவருக்கும் கலப்பை ஆர். குழு நன்றியைத் தெரிவிக்கின்றது.

அடுத்த இதழில் தொடரும்.

சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்தும்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

இன்னும் ஆண்டு சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய ஆண்டாகக் கருதப்படவேண்டும். இந்த ஆண்டில்தான் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டிகள் சென்ற ஜந்து ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளாகச் சிட்னியில் மாத்திரமே நடாத்தப்பட்டு வந்த தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் இவ்வாண்டு கன்பராவிலும் நடாத்தப்பட்டன. இங்கு நடாத்தப்பட்டு வரும் தமிழறிவுப் போட்டிகளில் சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்குப் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

இங்கு வாழ்கின்ற எமது சிறார்கள் தமிழ் கற்பதை ஊக்குவிப்பதும் அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் ஆகியனவற்றில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதுமே இப்போட்டிகளை நடாத்துவதன் முக்கிய நோக்கமாகும்.

ஆண்டுதோறும் வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கிடையே பதினான்கு போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் பங்குபற்றி எமது இளஞ் சந்ததியினர் பலர் பயனடைந்துள்ளார்கள் இப்போட்டிகளின் மூலம் எமது இளம் சந்ததியினரிடையே பல சிறந்த பேச்சாளர்கள், எடுத்தாளர்கள், வாணோவி அறிவிப்பாளர்கள் ஆகியோர் உருவாகியுள்ளனர் என்று கூறுவதில் எழுது சங்கம் பெருமைப்படுகின்றது.

அடுத்த ஆண்டுக்கான போட்டிகள் பற்றிய கால அட்டவணை -

1998 ஒக்டோபர் முற்பகுதி - தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு, போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரப்படுதல்.

1998 நவம்பர் - போட்டி விண்ணப்பதாரர்களுக்கு போட்டிகள் பற்றிய முழு விபரங்களும் அனுப்பி வைக்கப்படுதல்.

1999 பெப்ரவரி - மார்ச் - போட்டிகள் நடைபெறும் காலப் பகுதி

1999 மார்ச் 27ம் தேதி - போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு Unifund கலைக்கதம்பத்தில் பரிசுகள் வழங்கல்.

60 Railway St., Lidcombe

GLOBAL SHOPBEST CATERERS

We cater for all occasions
weddings, birthdays, Family parties
and other special events

We specialise in Indian, Sri Lankan
vegetarian & non-vegetarian foods.

பலரும் பாராட்டும் அறுக்கவை உணவை
உண்டு மகிழ் தொடர்பு கொள்ளுங்கள்

GLOBAL SHOPBEST

Shop 2, 32-50 Rooty Hill Rd North, Rooty Hill, 2766

(Parking Available,

Next to the Rooty Hill Railway Station)

Phone: 9675 3954 or 019 366 301

Fax : 9675 2024

GLOBAL SHOPBEST

For all your Indian, Sri Lankan food items
Best Quality Tamil, Hindi Movies for Rent




Mon - Wed: 9 - 7 pm

Thur - Sat: 9 - 8 pm

Sundays: 9 - 6 pm

Open 7 Days



GLOBAL SHOPBEST

Shop 2, 32-50 Rooty Hill Rd North, Rooty Hill, NSW 2766

(Parking Available,

Next to the Rooty Hill Railway Station)

Phone: 9675 3954 or 019 366 301